



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,560 — FRIDAY, AUGUST 7, 1953

(Published by Authority)

PART IV—LOCAL GOVERNMENT

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Local Government Notifications	1129	Budgets	1150
By-laws	1131	Sale of Properties	1150
Posts—Vacant	1142	Road Committee Notices	—
Notices under the Local Authorities Elections Ordinance	1149	Miscellaneous Notices	1151
Statements of Revenue and Expenditure	1150		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Local Government Notifications

L D—B 40/53

THE HOUSING AND TOWN IMPROVEMENT ORDINANCE

ORDER made by the Minister of Local Government by virtue of the powers vested in him by section 31 of the Housing and Town Improvement Ordinance (Chapter 199), as modified by the Proclamation published in *Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947.

C W W KANNANGARA,
Minister of Local Government
Colombo, August 6 1953

Order

The Order made under section 31 of the Housing and Town Improvement Ordinance (Chapter 199) and published in *Gazette* No 10,546 of July 3, 1953, is hereby amended in paragraph (1) thereof by the substitution for the words "Dr Kumaran S Rutnam" of the following words:—

"Dr Kumaran Ratnam"

L D—B. 40/53

THE HOUSING AND TOWN IMPROVEMENT ORDINANCE

ORDER made by the Minister of Local Government by virtue of the powers vested in him by section 31 of the Housing and Town Improvement Ordinance (Chapter 199), as modified by the Proclamation published in *Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947.

C. W. W. KANNANGARA,
Minister of Local Government
Colombo, August 6, 1953.

1129—J. N. B 28327-1,333 (8/53)

F1

Order

The Board of Improvement Commissioners appointed by Order published in *Gazette* No 10,546 of July 3, 1953, shall consist of the following persons (in addition to the persons specified in that Order) —

The Director of Social Services

Mr V A Sugathadasa, M M C

L D—B 36/52/L G. D—GF 9

THE LOCAL AUTHORITIES (STANDARD BY-LAWS) ACT, No. 6 OF 1952

Notice under section 2 (3)

THE draft by-laws framed under section 2 of the Local Authorities (Standard By-laws) Act, No 6 of 1952, and published in *Gazette* No. 10,517 of April 10, 1953, have been approved by the Senate and the House of Representatives, and are accordingly in terms of that section standard by-laws for the purposes of the Act and authorised to be adopted by Village Committees

C. W. W. KANNANGARA,
Minister of Local Government

Colombo, July 24, 1953.

L D.—B 27/39.—L G D—GD 16/2b

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

BY virtue of the powers vested in me by section 11(1) of the Village Communities Ordinance (Chapter 198), as modified by the Proclamation published in *Gazette Extraordinary* No. 9,773 of

September 24, 1947, I, Christopher William Wijekoon Kannangara, Minister of Local Government, do by this notification, with effect from July 1, 1954, amend the Notification under section 11(1) of the Ordinance relating to the sub-division or amalgamation into wards of the Village Headman's Divisions in certain village areas in the Jaffna District, published in *Gazette* No 8,748 of May 23, 1941, by substitution in the Schedule thereto, for the item "Paranthan" appearing under the heading "Karachchi Village Area", of the item set out in the Schedule hereto, the several particulars contained therein being set out in the appropriate columns in the first mentioned schedule.

C. W. W. KANNANGARA,
Minister of Local Government

Colombo, July 24, 1953

Schedule

- Paranthan
5. Paranthan—comprising the villages of Paranthan and Periyaparanthan.
 6. Kunchuparanthan — comprising the villages of Valieladamban, Kunchuparanthan, Porikkadava, and Neevil.
 - 6A. Paranthan Colony—Paranthan D. 10 Colony.

L. D.—B. 39/52—L. G. D.—GD. 10/20.

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

Order

IN pursuance of the powers vested in me by section (2) of section 53A of the Village Communities Ordinance (Chapter 198) as amended by the Local Authorities (Enlargement of Powers) Act, No. 8 of 1952, I, Christopher William Wijekoon Kannangara, Minister of Local Government, do hereby declare that sub-section (1) of the said section 53A shall not apply in the case of the Village Committee of the Koralai Central village area in the Batticaloa District.

C. W. W. KANNANGARA,
Minister of Local Government.

Colombo, July 24, 1953.

L. D.—B. 39/52—L. G. D.—GD. 10/97.

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

Order

IN pursuance of the powers vested in me by sub-section (2) of section 53A of the Village Communities Ordinance (Chapter 198), as amended by the Local Authorities (Enlargement of Powers) Act, No. 8 of 1952, I, Christopher William Wijekoon Kannangara, Minister of Local Government, do hereby declare that sub-section (1) of the said section 53A shall not apply in the case of the Village Committee of the Allaipiddy village area in the Jaffna District.

C. W. W. KANNANGARA,
Minister of Local Government.

Colombo, July 24, 1953.

L. D.—B. 69/41/L. G. D.—GC. 2/53.

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

BY virtue of the powers vested in me by section 45 of the Village Communities Ordinance (Chapter 198), as modified by the Proclamation published in *Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947, I, Christopher William Wijekoon Kannangara, Minister of Local Government, do by this notification authorise the Village Committee of the Wilachchiya Korale village area in the Anuradhapura District to impose and levy in that village area a land tax under that section.

C. W. W. KANNANGARA,
Minister of Local Government.

Colombo, July 24, 1953.

L. D.—B. 39/52/L. G. D.—GA. 10/70.

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

Order

IN pursuance of the powers vested in me by section 61 of the Village Communities Ordinance (Chapter 198), read with section 89 of the Ceylon (Constitution) Order in Council, 1946, I, Christopher William Wijekoon Kannangara, Minister of Local Government, being satisfied that there is proof of—

- (a) incompetence and mismanagement;
- (b) misconduct in the performance of those duties; and

(c) abuse of the powers conferred by the Ordinance, on the part of Mr. K. M. Bandara, Chairman of the Village Committee of the Udapane village area in the Nuwara Eliya District, do by this Order remove the said Mr. K. M. Bandara from the office of Chairman of the said Village Committee.

C. W. W. KANNANGARA,
Minister of Local Government.

Colombo, August 7, 1953.

L. D.—B. 39/52/L. G. D.—GA. 10/40.

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

Order

IN pursuance of the powers vested in me by section 61 of the Village Communities Ordinance (Chapter 198), read with section 89 of the Ceylon (Constitution) Order in Council, 1946, I, Christopher William Wijekoon Kannangara, Minister of Local Government, being satisfied that there is sufficient proof of—

- (a) incompetence and mismanagement;
- (b) persistent refusal and wilful neglect to perform the duties imposed by that Ordinance;
- (c) misconduct, in the performance of those duties; and

(d) abuse of the powers conferred by the Ordinance, on the part of Mr. P. G. Peiris, Chairman of the Village Committee of the Matala Medasiya Pattu village area in the Matala District, do by this Order remove the said Mr. P. G. Peiris from the office of Chairman of the said Committee.

C. W. W. KANNANGARA,
Minister of Local Government.

Colombo, August 7, 1953.

L. D.—B 55/52—L. G. D.—BA. 821.

KURUNEGALA MUNICIPAL COUNCIL**The Municipal Councils Ordinance, No. 29 of 1947**

IT is hereby notified that the Municipal Council of Kurunegala has, under section 304 of the Municipal Councils Ordinance, No. 29 of 1947, as amended by the Local Authorities (Enlargement of Powers) Act, No. 8 of 1952, determined that the rates of the fees to be charged for licences to display the advertisements described in the schedule hereto shall be those set out in that Schedule

K. J. FELIX FERNANDO,
Acting Municipal Commissioner.

Kurunegala, July 29, 1953

SCHEDULE*Description of Advertisement*

	<i>Licence Fees</i>	
	<i>For a month or a part thereof</i>	<i>For a year</i>
	<i>Rs. c.</i>	<i>Rs. c.</i>
1. An advertisement (other than an advertisement relating to a cinematographic entertainment or an advertisement not exceeding four feet in length or two feet in breadth) displayed on a wall or hoarding, for each square foot	50	5 0
2. An advertisement displayed on a board or support carried by any person or attached to a moving vehicle—		
(a) where the advertisement does not exceed three feet in length or two feet in breadth, for each square foot	1 0	10 0
(b) where the advertisement exceeds three feet in length or two feet in breadth, for each square foot	2 0	20 0
3. An advertisement relating to a cinematographic entertainment, for each square foot	1 0	10 0

By-laws

L. D.—B. 55/52—L. G. D.—BA. 821.

KURUNEGALA MUNICIPAL COUNCIL**The Municipal Councils Ordinance, No. 29 of 1947**

BY-LAWS made by the Municipal Council of Kurunegala under sections 267 and 272 (28) of the Municipal Councils Ordinance, No. 29 of 1947, approved by the Minister of Local Government and confirmed by the Senate and the House of Representatives under section 268 of that Ordinance as modified by the Proclamation published in *Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947.

D C R GUNAWARDANA,
Permanent Secretary,

Ministry of Local Government

Colombo, June 10, 1953.

BY-LAWS

1. These by-laws may be cited as the Advertisement (Kurunegala Municipality) By-laws, 1953.

2. Where the display of any advertisement has commenced before the date on which these by-laws came into force, the succeeding by-laws shall not apply to that advertisement for a period of one year from such date.

3. No person shall cause any advertisement to be displayed so as to be visible from any street, road, canal or lake, except under the authority of a licence issued in that behalf by the Commissioner:

Provided, however, that the preceding provisions of this by-law shall not apply to any of the following advertisements unless such advertisement is an illuminated advertisement or a sky sign:—

- an advertisement relating to any entertainment the nett proceeds of which are to be used for the purposes of charity;
- an advertisement relating to any entertainment to be held in the premises upon which such advertisement is displayed;
- an advertisement displayed by the Government;

(d) an advertisement relating to a religious, political or public meeting;

(e) an advertisement in the window of any building;

(f) a "To Let" advertisement;

(g) a "For Sale" advertisement;

(h) a domestic name plate;

(i) a name plate, not exceeding one square foot in area, used for professional purposes;

(j) an advertisement on a vehicle used for trade purposes, displaying the name and address of the owner of that vehicle; or

(k) an advertisement relating to the trade or business carried on in the premises upon which such advertisement is displayed

4 (1) Every application for a licence to display any advertisement shall be made to the Commissioner, in the form provided by the Council, at least seven days before the date on which the display of the advertisement is intended to commence.

Provided, however, that the Commissioner may in special circumstances entertain any such application which is not made within the time limit specified in the preceding provisions of this paragraph

(2) Every application referred to in paragraph (1) shall be accompanied by a copy of the advertisement which the applicant intends to display and a plan showing the spot where such advertisement is to be displayed.

(3) Where the Commissioner approves an application referred to in paragraph (1), he shall direct the applicant to pay, for the licence to display the advertisement, a fee calculated at such rates in respect of licences to display the advertisements as may be determined by the Council under section 304 of the Municipal Councils Ordinance, No. 29 of 1947, and such licence shall not be issued to the applicant until such fee is paid.

5. (1) Where a licence to display an advertisement is issued to any person, the Commissioner shall direct that person (a) to insert the number and date of that licence in every copy of that advertisement; or

(b) to cause every copy of that advertisement to be produced to the Commissioner for the purpose of being stamped in token of the payment of the fee for that licence

(2) Every person to whom a direction under paragraph (1) of this by-law is given by the Commissioner shall carry out that direction

6. No person shall cause—

(1) An advertisement to be displayed in such a manner as to project over any street or road for a distance of more than six inches, measured horizontally from the building line unless such advertisement is a projecting sign constructed and erected in a manner approved by the Municipal Superintendent of Works;

(2) An advertisement to be displayed in any place where a building line does not exist unless such advertisement is at least twenty-five feet away from the centre of the road;

(3) An advertisement to be displayed on any hoarding which exceeds more than twenty-five feet in height from the ground or projects over any street or road;

(4) to be fixed or suspended from the facade of a building abutting on any street or road, any shop sign which in length extends beyond the limits of such facade, or which in height at any point exceeds one-fourth of the distance of the bottom of such sign from the pavement or the mean level of the ground; or

(5) any sky-sign to be constructed and erected in a manner which is not approved by the Municipal Superintendent of Works

7. No person shall cause any advertisement to be displayed on any place of public worship, any public park or latrine, or any bridge, street lamp post, or telegraph or telephone post

8. (1) Where any advertisement is, in the opinion of the Commissioner, in an unsightly or objectionable condition, he may by written notice order the person causing the display of such advertisement to stop such display within the time specified in such notice.

(2) A person to whom a notice under paragraph (1) is sent by the Commissioner shall comply with such notice within the time specified in such notice.

9. The owner or lessee of any hoarding used for the display of advertisements shall—

- (a) maintain such hoarding in a proper state of repair and security, and
- (b) exhibit his name and address in clear and legible characters in a conspicuous position on the front of such hoarding

10. No person shall deface or cause to be defaced any sign, mark, letter, word or figure which has been put on any advertisement by the Commissioner in token of the payment of the fee for the licence to display that advertisement.

11. No person shall cause—

- (a) any advertisement to be displayed on a vehicle in a manner or form other than that approved by the Commissioner; or
- (b) any vehicle bearing any illuminated advertisement, other than an illuminated advertisement approved by the Superintendent of Police, to be driven on any street or road.

12. Any person who acts in contravention of any of the provisions of these by-laws shall be guilty of an offence, and shall on conviction be liable to a fine not exceeding fifty rupees, and, in the case of a continuing contravention, to a further fine not exceeding twenty-five rupees for every day during which the contravention is continued after conviction or after service of a written notice from the Mayor directing attention to such contravention.

13. In these by-laws, unless the context otherwise requires—

“advertisement” includes any word, letter, number, sign, placard, board, notice, device, model or representation in the nature of or used wholly or partly for the purposes of advertisement, over or resting upon any land, building or structure;

“Commissioner” means the Commissioner of the Council,

“Council” means the Municipal Council of Kurunegala,

“hoarding” means any structure, support, post, board, wall, case or any other contrivance erected or used for the purpose of displaying any advertisement, and

“sky-sign” means any word, letter, model, sign, device or representation used for the purposes of advertisement and supported or attached to any post, pole, standard, framework, or other support on or over any land, building or other structure, and wholly or partly visible against the sky from some point in any street, road, canal, or lake, and includes any balloon, parachute, trailer or other similar device used wholly or partly for the purposes of advertisement on or over any land, building, structure, street or road

L. D.—B. 61/48 L. G. D.—GF 14/68/4

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

BY-LAWS under section 49 of the Village Communities Ordinance (Chapter 198), made by the Village Committee of the Meegama-Ittapana-Welipenna village area in the Kalutara District, and approved by the Minister of Local Government by virtue of the powers vested in him by sub-section (3) of that section as modified by the Proclamation published in *Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947

D C. R. GUNAWARDANA,
Permanent Secretary,
Ministry of Local Government.

Colombo, July 27, 1953.

By-laws

OFFICERS AND SERVANTS

1. The Chairman may authorise in writing any officer or other person to collect all taxes or fees due to the Committee and to issue printed receipts bearing the facsimile of his signature and the seal of the Committee.

2. No person shall obstruct—

- (a) the Chairman or any officer of the Committee in the exercise, performance or discharge of any power, duty or function, conferred or imposed on or assigned to such Chairman or officer by or under any of the provisions of the Village Communities Ordinance, or of any by-laws made thereunder; or
- (b) any servant or labourer employed by or on behalf of the Committee in the performance of any duty lawfully imposed upon him by the Chairman or any other officer of the Committee.

PUBLIC NOTICES

3. No person shall deface or destroy any notice which is exhibited by order of the Committee.

L. D.—B 43/50—L. G. D.—GD 14/31/4.

THE VILLAGE COMMUNITIES ORDINANCE

BY-LAWS under section 49 of the Village Communities Ordinance (Chapter 198), made by the Village Committee of the Manmunai South-east and Eruvil village area in the Batticaloa District, and approved by the Minister of Local Government by virtue of the powers vested in him by that section, as modified by the proclamation published in *Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947.

D. C. R. GUNAWARDANA,
Permanent Secretary,
Ministry of Local Government.

Colombo, July 27, 1953.

By-laws

GAMBLING, COCK-FIGHTING AND CART-RACING

1. (1) No person shall gamble with dice or cards or play any game for a stake or take part in betting of any kind within the village area.

(2) No person shall allow gambling with dice or cards or the playing of any game for a stake in any house, premises, boat, vessel, or vehicle occupied by that person or belonging to him or under his control.

2. No person shall engage in cart-racing on any public road or path.

3. No person shall train cocks for fighting or take part in cock-fighting in any place within the village area.

PUBLIC NOTICES

4. No person shall deface or destroy any notice which is exhibited by order of the Committee.

DISORDERLY CONDUCT, LOITERING, AND USE OF ABUSIVE LANGUAGE

5. No person shall loiter in any public road or path, or in any public place after 9 p.m., without a light and without lawful cause. The mere possession of an electric torch or other lighting device, without the light being actually put on, shall not be deemed to be sufficient for the purposes of this by-law.

6. No person shall use abusive language with intent to annoy any person or knowing or having reason to believe that it is likely to annoy any person or to cause a breach of the peace.

7. No person shall disturb the peace after 9 p.m. by shouting, singing songs or making any other noise: Provided that nothing in this by-law shall be deemed to affect the rights of the people in the matter of religious ceremonies and orderly gatherings.

8. No person shall cause any annoyance to any other person by publishing any obscene writing or by making any obscene drawing or by singing or reciting any obscene song or ballad, or do any other act which is likely to outrage public decency.

9. No person shall throw stones or filth at the house or into the compound of any other person

SALE OF SPIRITS

10. No person shall sell to any boy under sixteen years of age, or to any female, any spirit or other intoxicating liquor, or any toddy drawn from any species of palm or any fermented juice of the sugar cane.

ABATEMENT OF NUISANCES

11. Where any building or wall or anything affixed thereon is in such a condition as to be dangerous to a neighbouring building or to an occupier thereof,

or to a passer-by, the Chairman shall by notice in writing served on the owner or occupier thereof require the owner or occupier—

(a) in any case of urgency, to cause within twenty-four hours after the service of the notice a proper board or fence to be put up for the protection of any passer-by; and

(b) in every case, within three days after the service of the notice, to cause such building or wall or anything affixed thereon to be secured or repaired.

12. (1) Every owner or occupier served with a notice under by-law 11 shall comply with the requirements of such notice within the time specified therein.

(2) No owner or occupier on whom a notice under paragraph (1) of this by-law has been served shall fail or refuse to comply with the requirements of that notice within the time specified therein.

13. (1) Whenever any house or building appears to be in an insanitary condition or in such state of disrepair as to be prejudicial to the health of the inmates or of the neighbours the Chairman shall, by notice in writing served on the owner or occupier thereof, require such owner or occupier to carry out, within the time specified in the notice, such work as may be specified in that notice.

(2) No owner or occupier on whom a notice under paragraph (1) of this by-law has been served shall fail or refuse to comply with the requirements of such notice within the time specified therein.

14. The owner or occupier of every house within the village area shall cause his house to be white-washed with lime or other suitable substance at least once a year and at any other time specified by notice in writing by the Chairman, if by reason of an outbreak of any epidemic disease, such steps appear to the Committee to be necessary.

15. No person shall deposit the carcase of any dead animal on any land or premises belonging to any other person.

16. No person shall keep or halt any cart on any public road or path except in the event of a breakdown, or longer than is reasonably necessary for the purpose of loading goods into, or unloading goods from such cart.

17. No person shall place or bury any charmed plate, leaf or paper or a charm in any other form, on the land of any other person.

18. No person shall—

(a) ease himself on his own land or in another's land, or in any public road or path, or in any place other than a place specially provided for such purpose in such a way as to offend other people's feelings of decency;

(b) throw rubbish or noisome matter, or unserviceable articles, or any other thing on land belonging to any other person or on any public road or path.

(c) draw any caricature or indecent picture or write any insulting or offensive expression on any building or conspicuous place, or do any other act by which any member of the public is likely to be insulted or public decency outraged;

(d) expose any mat, clothes, or other articles on or on the side of, any village path, road, thoroughfare, or public place in such a manner as to terrify animals or cause annoyance to the public; or

(e) allow children of tender years to play or stray about, on any village road or path or thoroughfare or public place or to commit a nuisance thereon.

BOUNDARIES AND FENCES

19. (1) The owner, lessee, occupier, or person in charge of every land which is not cultivated shall mark the boundaries of that land with live fences, or ditches or stones firmly embedded in the ground or in any other way which is in accordance with custom in the village area

(2) The owner, lessee, occupier, or person in charge of every land which is cultivated shall erect a fence along the boundary of that land and shall maintain that fence in good repair.

20. In the case of any two adjoining lands, the owners, lessees, occupiers, or persons in charge of both lands shall be jointly responsible for making and maintaining the common boundary of those lands. Provided that it shall be lawful for the owner, lessee, occupier or person in charge of either of those lands to make the common boundary at his own expense, all due precautions being taken to prevent damage being caused to trees or plants on the other land.

21. The owner or occupier of any land shall, on receipt of a written notice from the Chairman to that effect, mark or erect the boundaries in his land in such manner and within such time as may be specified in the notice

22. (1) Any person erecting a boundary fence at his own expense shall have the right to enjoy the produce of the fence-sticks, and no other person shall pluck leaves or cut down branches from any such fence-sticks without his consent.

(2) For the purpose of making or repairing any boundary of a land it shall be lawful for the owner, lessee, occupier, or person in charge of that land or his employees to enter into any of the adjoining lands with the necessary materials and implements.

23. No person shall wilfully alter, deface or damage the boundary of any land.

24. Any person may with the written authority of the Chairman enter upon any private land within the village area for the purpose of preventing any damage to, or for repairing or remedying defects in, any wires or apparatus or the supports thereof maintained for the purposes of any public service.

THE DRAINING OF PONDS, POOLS, OPEN DITCHES AND SEWERS

25. The owner or occupier of every land shall cause every pond, pool, open-ditch, sewer, drain, or other place containing or used for the collection of any drainage, filth, water, matter or thing of an offensive nature likely to be prejudicial to health, and situated on that land within a distance of sixty-yards from any dwelling house to be drained, cleared, covered or filled up.

THE INSPECTION AND CLEANING OF DRAINS, PRIVIES, CESSPITS, ASHPITS AND SANITARY CONVENIENCES

26. It shall be lawful for the Chairman, or the Medical Officer of Health, or the Sanitary Inspector or any other person authorised by the Chairman in writing, to inspect any drain, privy, cesspit, ashpit, or sanitary convenience in any premises within the village area, and for the purpose of that inspection to enter such premises at any reasonable time, and the owner or occupier of such premises shall render all such assistance as may be necessary.

27. The Chairman may by notice require the owner or occupier of any premises within the village area forthwith or within such time as may be specified in the notice, to carry out such measures as may be specified in the notice, being measures necessary to maintain such drain, privy, cesspit, ashpit or sanitary convenience in such premises in a sanitary condition.

28. It shall be lawful for the Chairman, by notice in writing, to require the owner or occupier of any premises within the village area, within such time as may be specified in the notice, to remove the contents of any drain, privy, cesspit, ashpit, or sanitary convenience in those premises, or to cause the contents to be removed to such other place, for disposal in such manner as may be so specified.

UNDERGROWTH AND RUBBISH

29. The owner or occupier of any land within the village area shall keep such land free of undergrowth and rubbish.

STRAY CATTLE

30. (1) All cattle, sheep, and goats straying on a public road or path within the village area, shall on seizure be placed in the pound established by the Committee for the purpose.

(2) The charges payable before the removal of any animal so impounded shall be calculated at the following rates:—

For occupation 50 cents per head for a day or part of a day.

For food (if supplied) 25 cents per head for a day or part of a day.

(3) The owners of cattle which are believed to have strayed shall forthwith give information to the Village Headman or to the Chairman.

DISEASE AMONG ANIMALS

31. It shall be the duty of the owner or persons in charge of any animal suffering from murrain or other infectious or contagious disease—

(1) to segregate such animal, and to give immediate information of such disease to the Chairman;

(2) to remove such animal to any place specified by the Chairman and to leave it in such place in charge of such person as may have been authorised by the Chairman to tend or treat it;

(3) to burn or bury at a depth of not less than six feet, the dung, litter and refuse of such animal and, in the event of its death, its carcase, and to disinfect the spot where such animal has lain;

(4) to clean and disinfect his own person and clothing before he approaches healthy cattle; and

(5) to take all such precautions and steps as may be necessary to prevent any such animal from mixing with any other healthy animal until fourteen days have elapsed after its complete recovery.

32. (1) On receipt of information given under by-law 31, the Chairman shall, by beat of tom-tom or in such other manner as he may deem fit, declare the village area or any specified part thereof to be an infected area.

(2) Where the village area or any part thereof has been declared to be an infected area under paragraph (1) the Chairman, shall, upon the expiry of fourteen days from the recovery of the animal last known to be affected by the disease or from the death of such animal, declare, in the manner referred to in paragraph (1) of this by-law, that the village area or such part thereof is free from disease.

33. Where the village area or any specified part thereof has been declared to be an infected area under by-law 32—

- (1) no person shall bring any cattle into, or remove any cattle from, the infected area ;
- (2) all owners and persons in charge of cattle in the infected area, and in every village within a radius of one mile from the infected area in any case where the infected area is a part of the village area, shall keep their cattle tethered or securely penned so as to prevent them from straying ;
- (3) every person, who within an infected area finds the carcass of any infected animal lying unburied shall report the fact to the Chairman, and the Chairman shall cause it to be buried in the manner specified in by-law 31 ;
- (4) no person shall dissect the carcass of any animal which has died of disease or remove or keep for any purpose the flesh, hide, horns, or other parts of the carcass of such animal, and
- (5) every owner of cattle in the infected herd shall, whenever the Chairman so directs, have his cattle subjected to such treatment or inoculation at such spot and by such persons as may be specified by the Chairman in writing.

COLLECTION AND THE SALE OF DUNG

34 No person shall collect dung from any land vested in or under the control of the Committee except on a permit issued by the Chairman in that behalf.

35. Every permit issued under by-law 34 shall be substantially in Form A set out in the Schedule hereto and shall be valid for the period specified therein.

36. No holder of a permit issued under by-law 34 shall collect dung under that permit after the expiry of the period specified in the permit

37. No holder of a permit issued under by-law 34 shall cause any damage to the lands from which he is permitted to collect dung

38. It shall be lawful for the Chairman to cancel any permit issued under by-law 34 for any contravention of by-law 37.

39. No person shall remove any dung from any place within the village area to any place outside that area unless he is the holder of a permit issued in that behalf by the Chairman.

40 Every permit issued under by-law 39 shall—

- (1) be substantially in Form B specified in the Schedule hereto ; and
- (2) specify the quantity of dung to be removed

41 Every permit issued under by-law 39 shall expire on the removal of the dung from the village area.

42. No person to whom a permit under by-law 39 has been issued shall remove from the village area more than the quantity specified in the permit

43. No person shall take any conveyance containing dung out of the village area unless the permit in respect of the dung in that conveyance has been previously surrendered to the Chairman

DAIRIES

44. No person shall keep a dairy of two or more cows unless he is the holder of a licence issued by the Chairman in that behalf. Every such licence shall, unless it is earlier cancelled under by-law 155, expire on the thirty-first day of December of the year in respect of which it is issued.

45. Every person who desires to sell or offer for sale milk from one cow, shall cause himself to be registered in the books of the Committee as a registered supplier of milk and obtain a permit from the Chairman in that behalf.

46. No person shall sell, hawk, deliver, expose, carry or offer for sale within the village area any milk adulterated with water or any other foreign substance or liquid

47. No person shall, at any time, sell or expose, keep, carry, hawk, or offer for sale any milk within the village area unless he is the licensee of a dairy or a registered supplier of milk or the authorised vendor of such licensee or registered supplier.

48. Every licence holder, registered supplier or authorised vendor of milk shall carry his licence, permit or written authority when carrying, delivering, hawking or exposing milk for sale, and shall, on demand made by any Sanitary Inspector or other person authorised thereto in writing by the Chairman, produce the same for inspection

49 The licensee of a dairy shall cause all dung, refuse, urine or washings to be removed from the dairy at least once a day and disposed of at a suitable distance from the dairy in such manner as not to cause a nuisance

50 The licensee of a dairy shall keep every part of the dairy and its surroundings in a clean and sanitary condition

51. The licensee of a dairy shall not cause or permit any milk to be poured into any vessel which is not thoroughly cleaned and which is not used exclusively for the purpose of the dairy

52. The licensee of a dairy shall not cause or permit any milk to be stored in any vessel other than a vessel made of glass, porcelain, glazed earthenware, tin or enamelled or galvanized iron

53 No person who is suffering or who has recently suffered from any infectious, contagious, or cutaneous disease or who has been recently in attendance on any person suffering from such disease shall enter a dairy or take part in the preparation, sale or transport of milk until the periods of infection and incubation have elapsed

54 The licensee of a dairy or a registered supplier of milk shall not use any stray cow or any cow suffering from any disease for the purpose of obtaining milk for sale

55 It shall be lawful for the Chairman to suspend for such time as may be necessary, any dairy licence issued under by-law 44 or a permit issued under by-law 45 in any locality where cattle disease of any kind prevails.

56. The Chairman, Sanitary Inspector or any person duly authorised thereto in writing by the Chairman may at any time or place within the village area examine the milk that is offered or carried for sale.

57 The issuing of a licence to keep a dairy or a permit to a supplier of milk shall be at the discretion of the Chairman who shall consult the Sanitary Inspector before the issue of such licence or permit

58. Every permit issued under these by-laws relating to dairies shall expire on the thirty-first day of December of the year in respect of which such permit is issued

OFFICERS

59 The Chairman may authorise in writing any officer or other person to collect all taxes or fees due to the Committee and to issue printed receipts bearing the facsimile of his signature and the seal of the Committee

60. No person shall wilfully obstruct—

- (a) the Chairman or any other officer of the Committee in the exercise, performance or discharge of any power, duty, or function conferred, imposed or assigned to such

Chairman or officer by or under any of the provisions of the Village Communities Ordinance, or of any by-laws made thereunder, and

- (b) any servant or labourer employed by or on behalf of the Committee in the performance of any duty lawfully imposed upon him by the Chairman or any other officer of the Committee.

SALE OF PROVISIONS

61 No person shall keep any shop or place (other than a market) for the sale of meat, poultry, fish, vegetables or other perishable articles of food for human consumption except on a licence issued in that behalf by the Chairman. Every such licence shall, unless earlier cancelled under by-law 155, expire on the thirty-first day of December of the year in respect of which it is issued.

62 The owner or seller of meat, poultry, fish, fruit, vegetables or other perishable articles of food in any shop or place (other than a market) shall keep the meat, poultry and fish apart from the fruit and vegetables and the poultry in baskets so made that the birds may not suffer unnecessary discomfort.

63 The Chairman or any person duly authorized by him in writing may inspect any shop or place (other than a market) used for the sale of meat, poultry, fish, fruit, vegetables or other perishable articles of food for human consumption.

64. (1) No meat shall be transported from any slaughter-house to any shop or place where meat is sold except in a box or vehicle which satisfies the conditions set out in the next following paragraph.

(2) (a) Every box used for the transport of meat must have the inside lined up with zinc or other impermeable material and be fitted with a lid.

(b) Every vehicle used for the transport of meat must be provided with—

- (i) a roof to protect the meat from sun or rain or from contamination by flies or dust,
- (ii) a covering at each open end to screen the meat from public view, and
- (iii) a compartment the inside of which is lined with zinc or other impermeable material for storing the meat.

(3) Where any meat is transported in contravention of paragraph (1), the person liable for such contravention shall be the person on whose behalf or at whose directions the meat was so transported.

65. The holder of a licence to keep any shop or place (other than a market) for the sale of meat, poultry, fish, vegetables or other articles of food shall—

- (a) keep that shop or place in a clean and sanitary condition and close up all rat holes therein with cement and glass; and
- (b) keep affixed in a conspicuous position on the premises in which such trade is carried on the licence obtained under by-law 61, or where such licence cannot be so affixed, shall cause a board to be affixed in a conspicuous place on the premises with the number of the licence and the name of the licensee clearly painted thereon.

AERATED WATER MANUFACTORIES

66. No person shall establish or keep an aerated water manufactory, except on a licence duly obtained from the Chairman in that behalf. Every such licence shall, unless earlier cancelled under by-law 155 expire on the thirty-first day of December of the year in respect of which it is issued.

67. No person shall be entitled to a licence for an aerated water manufactory unless the premises licensed are in conformity with the following conditions —

- (1) (a) The premises must be in good repair and well ventilated and well lighted and every room must be provided with windows capable of being opened, the area of which when open must be not less than one-fifteenth of the superficial floor space.
- (b) The walls of every room in every part must be not less than seven feet in height and must be built of bricks, stone, or cabook, with the inside thereof limeplastered and limewashed.
- (c) the eaves must be at least six feet from the ground.
- (d) The roof must be made of some permanent material.
- (e) The woodwork must be oil-painted or limewashed.
- (f) The floor must be cemented throughout.
- (g) The premises must be provided with adequate drainage.

(2) There must be at least one room reserved for the manufacture of aerated water.

(3) There must be a separate fly-proof room for the storage of syrup essences, and chemicals used in the manufacture of aerated water.

(4) A separate place must be provided for the washing of bottles.

(5) The water used in the manufactory must be obtained from a source adequately protected from contamination. Such water must be transported to the manufactory in such a manner as to ensure that no pollution occurs in transit. Such water must be stored at the manufactory in properly constructed tanks or reservoirs.

(6) The water used in the manufacture of aerated water (or in any process connected therewith) or for washing bottles, accessories, and utensils must be passed through a filter approved by the Chairman and connected with the plant, and the water must be found, on chemical and bacteriological examination to be pure and wholesome:

Provided that the Chairman shall have the power to exempt from the operation of this by-law water from an approved public supply.

(7) (a) The aerated water manufactory must be provided with a sanitary dust bin, at least two spittoons and such latrine accommodation as is sufficient, being not less than one latrine for every ten persons employed therein.

(b) The aerated water manufactory must be at least fifty feet distant from any latrine, cesspit, manure heap or open sewer.

(c) There must be no cesspit, latrine, cattleshed, manure heap, or ashpit within or directly communicating with the aerated water manufactory.

68. Every licensee of an aerated water manufactory shall keep affixed in a conspicuous position on the outside of his premises a board with his name and the words "Licensed Aerated Water Manufactory" legibly painted thereon in English, Sinhalese, and Tamil.

69. Every licensee of an aerated water manufactory shall cause a copy of these by-laws relating to aerated water manufactories, in English, Sinhalese, and Tamil, and the licence, to be framed and hung in a prominent place in the manufactory. He shall cause a list of the names and addresses of all employees (including the vendors of aerated water) to be kept in the manufactory and to be available for inspection at all times by the Chairman or any person authorised by him.

70 Every licensee of an aerated water manufactory shall cause the walls of every room forming part of the aerated water manufactory to be lime-washed twice a year in June and December. He shall cause the wood work to be limewashed or, if oil-painted, to be washed with hot water and soap at least once in June and December, and at such other times as may be ordered by the Chairman in writing

71 Every licensee of an aerated water manufactory shall cause the floor of the manufactory to be washed at least once every day

72. Every licensee of an aerated water manufactory shall cause all bottles used in the manufactory to be cleaned in the following manner :—

There shall be two separate tanks for the cleaning of bottles, one being used for the removal of labels and for the preliminary cleaning, and the other for the final cleaning. Where a pipe borne water supply is available, the final cleaning shall be in running water.

73. Every licensee of an aerated water manufactory shall cause every part of the manufactory, its surroundings, drains, furniture, and utensils and the equipment used in the making of aerated water to be kept clean and in good repair

74 No licensee of an aerated water manufactory shall cause any materials or articles other than those used in the manufacture of aerated water to be introduced into the manufactory

75 No licensee of an aerated water manufactory shall keep in the manufactory any materials which are not clean, wholesome, or of good quality

76. Every licensee of an aerated water manufactory shall cause the materials used in the manufactory to be stored in verminproof cupboards or shelves

77 Every licensee of an aerated water manufactory shall cause every bottle containing aerated water to bear a label setting out the description of the water and the place of manufacture, the names of the persons or firms owning the manufactory and the number assigned to the manufactory by the Chairman

78. No licensee of an aerated water manufactory shall employ any person under fourteen years of age to work in such aerated water manufactory.

79. No person who is suffering or who has recently suffered from any infectious, contagious, or cutaneous disease, or who has recently been in attendance on any person suffering from such disease, shall enter an aerated water manufactory or take part in the preparation, sale or transport of aerated water until the periods of infection and incubation have elapsed.

80. Every licensee of an aerated water manufactory shall cause all persons engaged in bottling aerated water to wear, whilst so engaged, a wire-gauze mask over the face and leather gloves on the hands.

81. Every licensee of an aerated water manufactory shall, for storing syrup, essences, chemicals, or other matter, use vessels made of glass, porcelain, glazed earthenware, enamelled iron, galvanized iron, or tin. He shall not use such vessels for any other purpose, and shall keep them in a place set apart for their storage.

82. Every licensee of an aerated water manufactory shall cause all dung, refuse, urine, and washings from the cattle sheds, latrines, or any part of the manufactory, to be removed at least once a day and to be disposed of, so that no nuisance is caused thereby

83. No licensee of an aerated water manufactory shall keep any animal or bird within the licensed premises under any pretext whatsoever

84. It shall be lawful for the Chairman or the Sanitary Inspector or any person thereto authorized by the Chairman in writing to enter any place used for

the manufacture or sale of aerated waters at any time when such place is open, and on payment of the price thereof, to take a sample bottle of any kind of aerated water which is there manufactured or kept for sale, and no licensee or person in charge of such place shall refuse to permit such sample to be taken

OFFENSIVE AND DANGEROUS TRADES

85. (1) The following trades shall be deemed to be offensive trades —

- 1 Storing cured or dry fish.
- 2 Storing perishable articles of food for the purpose of sale by wholesale.
- 3 Manufacturing compost or artificial manure
4. Manufacturing vinegar
5. Manufacturing soap
- 6 Keeping a tannery
- 7 Curing arecanuts
- 8 Boiling blood or offal
- 9 Storing hides.
- 10 Storing bones
- 11 Icing fish
- 12 Curing planks
- 13 Smoking or manufacturing rubber sheets or crepe
- 14 Storing artificial manure or materials used for the preparation of artificial manure in quantity over three bags.

(2) The following trades shall be deemed to be dangerous trades —

- 1 Manufacturing aerated waters
2. Manufacturing copra
- 3 Quarrying cabook, gravel, or metal
- 4 Storing copra
- 5 Storing straw
6. Manufacturing desiccated coconut
- 7 Curing or storing plumbago
- 8 Digging for coral stones by opening a pit.
- 9 Manufacturing coconut oil by machinery
10. Burning or storing lime
11. Manufacturing or storing fibre
12. Storing cotton wool
13. Manufacturing matches
14. Keeping a timber depot.
15. Keeping a kerosene oil depot

(3) The following trades shall be deemed to be dangerous and offensive trades :—

1. Dyeing fibre.
- 2 Burning bricks and tiles

86. (1) No person shall carry on any offensive or dangerous trade unless he is the holder of a licence issued in that behalf by the Chairman on the recommendation of the Medical Officer of Health

(2) Every licence issued under paragraph (1) of this by-law shall, unless it is earlier cancelled under by-law 155, expire on the thirty-first day of December of the year in respect of which it is issued

87. No person shall be entitled to a licence to carry on any offensive or dangerous trade unless—

- (i) the place at which that trade is to be carried on is approved by the Medical Officer of Health ; and
- (ii) the building or buildings, if any, to be used for the purpose of that trade are in conformity with the following requirements :—
 - (a) the building must be in good repair, well ventilated, well lighted, and provided with adequate drainage and latrine accommodation ;
 - (b) the roof of such building must be made of some permanent material and the floor must be cemented ;
 - (c) the eaves of such building must be not less than six feet from the ground ;

- (d) every room in such building must be provided with windows capable of being opened and the area of such windows when open shall be not less than one-fifteenth of the superficial floor-space,
- (e) the walls of every room in such building must be not less than seven feet in height, and must be built of bricks, stone or cabook;
- (f) the internal surface of such walls, to a height of at least four feet from the floor, must be plastered in cement and the rest of the walls must be lime-plastered and limewashed

88 (1) If at any time during the period for which a licence has been issued in respect of any offensive or dangerous trade any building used for the purposes of that trade ceases to conform to the provisions of by-law 87, the Chairman may, on the recommendation of the Medical Officer of Health, cause a notice to be served on the licensee requiring him to do before a day to be specified in that notice, all things necessary to make such building conform to such provisions

(2) No holder of a licence to carry on any offensive or dangerous trade on whom a notice is served under paragraph (1) of this by-law shall fail to comply with the requirements of such notice within the time specified therein

89 A notice under by-law 88, shall be deemed to have been served on the holder of a licence to carry on any offensive or dangerous trade if it is affixed to the premises at which he carries on that trade or if it is left with any person employed by him in such premises

90 The holder of a licence to carry on any offensive or dangerous trade shall cause—

- (a) the floor of every building used for the purposes of such trade to be swept and cleaned daily;
- (b) the walls of every such building to be lime-washed at least once in every twelve months,
- (c) all apparatus, implements and vessels used in such trade to be kept clean,
- (d) all refuse, sweepings, scrapings, and waste and by-products which are not to be subjected to further trade processes to be removed daily in covered receptacles from the premises in which such trade is carried on

91 No holder of a licence to carry on any offensive or dangerous trade shall pollute or contaminate any well, tank, river, stream, canal, channel, lake or other inland water

92 No holder of a licence to carry on any offensive or dangerous trade shall carry on such trade in any manner likely to cause a nuisance to, or to be injurious to the health or comfort of, persons in the neighbourhood

93 Every holder of a licence to carry on any offensive or dangerous trade shall cause any offensive vapours or gases which are emitted in the course of carrying on such trade—

- (a) to be discharged into the external air in such a manner and at such a height as to admit of their diffusion without injurious or offensive effects, or
- (b) to be passed directly through a fire into a condensing apparatus

94 It shall be lawful for the Chairman or the Medical Officer of Health or the Sanitary Inspector or any officer of the Committee authorized in writing by the Chairman, at all reasonable times to enter upon and inspect any premises at which any offensive or dangerous trade is being carried on, and the licensee or person in charge thereof shall permit the inspection to be made.

95 The holder of a licence to carry on any offensive or dangerous trade shall keep affixed in a conspicuous position on the premises in which such trade is carried on, the licence obtained under by-law 85, or where such licence cannot be so affixed cause a board to be affixed with the licence number and the name of the holder of the licence clearly painted, in a conspicuous place on such premises

THE HOUSING AND PENNING OF CATTLE, GOATS AND PIGS

96. The occupier of any premises shall not keep any cattle, goat, or pig, on those premises except in an enclosure situated at a distance of fifty feet or more from any dwelling house.

97 The occupier of any premises shall not keep any enclosure for any cattle, goat, or pig so as to be a nuisance to any person residing in the village area or making use of any public road.

98 The occupier of any premises or building whereon or wherein any cattle, goat, or pig is kept, shall cause every part of such premises or building to be thoroughly cleaned as often as may be requisite

99 The occupier of any premises or buildings whereon or wherein any cattle, goat, or pig is kept, shall at all reasonable times afford free access to the Chairman or to any officer duly authorized by him for the purpose of inspecting such premises or buildings

OVERHANGING TREES

100 (1) Whenever any tree, or the branch, fruit, or any part of such tree is likely to be dangerous to passers-by along any public thoroughfare, the Chairman may, by a notice in writing served on the owner or occupier of the land upon which such tree stands, require such owner or occupier to cut down and remove or tie up and make secure, such tree or the branch, fruit or other part of such tree, as the case may be, within such time as may be specified in the notice

(2) Every owner or occupier on whom a notice is served under paragraph (1) of this by-law shall comply with the requirements of such notice within the time specified therein

LAND AND PROPERTY

101 No person shall destroy, damage, or interfere with the use of any ambalam, madam, open space or place for public recreation

102 No person shall destroy, damage, or encroach upon, any waste or public land vested in, or under the control of, the Committee.

103 No person shall remove any sand, earth, stone, or growing plants or trees from, or in any way alter or deface the surface of any waste or public land without the authority of the Chairman

104. No horse, cattle, sheep, goat or swine shall be tethered or grazed upon any public land vested in the Committee without a permit from the Chairman. Every such permit shall be valid for a year or such shorter period as the Chairman may determine

105 Any person thereto authorized in writing by the Chairman may seize any horse, cattle, sheep, goat, or swine which he may find tethered or grazing on any public land without a permit under by-law 104

(2) Where any common pasture land has been set apart by the Committee for the use of any specified village or villages, no person who is not an inhabitant of such village or villages shall tether any cattle, or permit any cattle to stray upon that pasture land without the written permission of the Chairman.

106 Whenever the Committee by resolution reserves any common pasture land for the use of the cattle of the inhabitants of any specified village or villages, the Chairman shall give notice of such resolution throughout the village area

107 No person shall damage any fence, or obstruct any gateway or befoul or poison any pond situated on any land set apart as a common pasture ground

108. Cattle (with the exception of buffaloes brought into the village area temporarily for purposes of cultivation) belonging to persons outside the village area may, with the written permission of the Chairman be pastured on any common pasture land under the control of the Committee on payment of a fee calculated at the rate of fifty cents for a month for each head of cattle.

EPIDEMIC, ENDEMIC OR CONTAGIOUS DISEASE

109 (1) It shall be lawful for the Chairman or any person duly authorized by him in writing to place or cause to be placed a mark in a conspicuous part of the exterior of any house or building where a person is suffering from a disease of an epidemic or endemic or a contagious nature, and to keep such mark affixed for such time as he may deem necessary

(2) No person shall without the permission of the Chairman remove or obliterate any mark referred to in paragraph (1) of this by-law

110 No person shall wilfully expose in, or take into, any road, path or public place any child or other person who is suffering from any diseases referred to in by-law 109

111 No person who is suffering from any of the diseases referred to in by-law 110 shall wilfully go abroad into any road, path or public place

112 Where any person who is suffering from any of the diseases referred to in by-law 109 dies, the owner or occupier of the premises where the death took place, or the nearest adult male relative of the deceased shall be responsible for the speedy burial or cremation of such person; and in the absence or default of such owner, occupier, or relative, the Committee shall cause the dead body to be buried or cremated, and the expenses thereby incurred may be recovered as a debt due to the Committee from such owner, occupier or male relative.

REGULATION OF TRAFFIC

113 No person shall pull along, or drive any kind or class of vehicle on any road or path within the village area at night without a lighted lantern or lamp attached on each side to the front of that vehicle.

114. No person shall lead or drive any animal along any road or path within the village area without a light between the hours of sunset and sunrise.

115. When any solo pedal cycle is being ridden or wheeled along by any person on any road or path—

- (1) he shall not carry any other person on such cycle; and
- (2) no other person shall cause or permit himself to be carried on such cycle.

MEAT STALLS

116. No person shall establish or keep a meat stall except on a licence duly obtained from the Chairman in that behalf. Every such licence shall, unless earlier cancelled under by-law 155, expire on the thirty-first day of December of the year in respect of which it is issued.

117 Every licensee of a meat stall shall keep affixed in a conspicuous position on the outside of his premises a board on which his name and the phrase "Licensed Meat Stall" and its Sinhalese and Tamil equivalents are clearly painted

118 Every licensee of a meat stall shall cause—

- (a) a list of the names and the addresses of all employees to be kept on the premises so as to be available for inspection at all reasonable times by the Chairman or any person authorized by him in writing;
- (b) the walls of every room, except such parts as are covered with glazed tiles, or are plastered in cement, to be limewashed in March, June, September and December in every year and at such other times as the Chairman may order in writing;
- (c) the woodwork to be limewashed or if oil-painted to be washed with hot water and soap in March, June, September and December in every year, and at such other times as the Chairman may order in writing;
- (d) the floor, the tiled or cemented portions of the walls, the tables, and chopping blocks to be scrubbed and washed once every day at the hour specified in the licence;
- (e) all hooks used in the meat stall to be kept polished and free from rust;
- (f) every part of the premises, and all furniture, utensils and equipment to be kept clean and in good repair;
- (g) a sanitary dust-bin to be kept in the premises;
- (h) at least one spittoon to be kept in the premises at a place easily accessible to any employee;
- (i) all refuse to be placed in a covered receptacle made of zinc or galvanized iron, which shall be removed from the premises and cleaned once a day;
- (j) an ample supply of potable water to be kept on the premises; and
- (k) a copy of these by-laws relating to meat stalls framed and hung in a conspicuous position in the premises

119. No person shall spit within a meat stall except into a spittoon provided for that purpose

120. Every licensee of a meat stall shall keep the licensed premises free from rats and shall cause all rat holes to be filled up with broken glass and shall plaster them as soon as found

121 No licensee of a meat stall shall allow such stall to be used as a place for sleeping or keeping any animal or bird, or any article other than an article necessary for the purposes of such stall.

122 No person who is suffering or who has recently suffered from any cutaneous, contagious or infectious disease, or who has been recently in attendance on any person suffering from any such disease shall enter the meat stall or take part in any activity connected with such stall (including the transport of meat from or to such stall) until the periods of infection and incubation have elapsed

123 It shall be lawful for the Chairman or any person authorized by him in writing to enter and inspect any meat stall at all reasonable times, and the licensee or the person in charge of such stall shall render him all such assistance as may be necessary.

124 No licensee of a meat stall shall sell or expose for sale in such stall any meat other than the meat of an animal slaughtered in a public slaughter-house which is within the administrative limits of the Committee and has been declared and proclaimed under section 21 of the Butchers Ordinance (Chapter 201), or in a place appointed for the purpose under section 11 of that Ordinance or under a permit issued under section 14 of that Ordinance.

125 Every licensee of a meat stall shall keep such stall open daily for the sale of meat between the hours of 7 a m and 10 a m. and the hours of 3 p m and 7 p m

FISH STALL

126. No person shall establish or keep a fish stall except on a licence duly obtained from the Chairman in that behalf. Every such licence shall, unless it is earlier cancelled under by-law 155, expire on the thirty-first day of December of the year in respect of which it is issued.

127 No person shall be entitled to a licence to keep a fish stall unless the premises to be used as a fish stall are in conformity with the following requirements—

- (a) the premises must be in good repair and well ventilated and well lighted, and every room must be provided with windows capable of being opened, the area of which when open shall be not less than one-fifth of the superficial floor-space ;
- (b) the walls of every room in every part must be not less than seven feet in height and must be limeplastered and whitewashed, except such parts as are covered with glazed tiles or are plastered in cement;
- (c) all the eaves must be at least six feet from the ground ;
- (d) all the woodwork must be oil-painted or lime-washed ;
- (e) the floor must be cemented smooth and must have a proper fall leading to a masonry drain built in cement and cement rendered and emptying into a bucket ;
- (f) every table provided on the premises for the purpose of keeping fish must be covered with zinc or other impermeable material ;
- (g) the premises must be at least fifty feet distant from any latrine, cesspit, manure heap or open sewer ; and
- (h) there must be no cesspit, latrine, or ashpit within or directly communicating with the premises.

128. Every licensee of a fish stall shall keep affixed in a conspicuous position on the outside of his premises a board with his name and the words "Licensed Fish Stall" legibly painted thereon in English, Sinhalese and Tamil

129. Every licensee of a fish stall shall cause the walls of every room forming part of the fish stall, except such parts as are covered with glazed tiles or are plastered in cement to be limewashed and all the woodwork to be limewashed or if oil-painted, to be washed with hot water and soap at least four times a year in the months of March, June, September, and December, and at such other times as may be ordered by the Chairman in writing

130 Every licensee of a fish stall shall, cause the floor, the tiled or cemented portions of the walls, the tops of the tables, and the chopping blocks to be scrubbed and washed every day at such hour as is specified in the licence. He shall cause all hooks for hanging fish to be kept polished and free from rust.

131. Every licensee of a fish stall shall keep every part of the fish stall, its surroundings, drains, furniture, utensils, and equipment used in connection with the storing, preparation, or the sale of fish, in good repair, clean, and free from effluvia arising from any drain, cesspit, or other nuisance

132 Every licensee of a fish stall shall cause a sanitary dust-bin and at least one spittoon to be kept on the licensed premises so that those employed on the premises may have easy access to them.

133 Every licensee of a fish stall shall keep the licensed premises free from rats and shall fill up all rat-holes with broken glass and plaster them with cement.

134. No person shall keep any animal or bird on the licensed premises on any pretext whatsoever.

135. No person shall spit within a fish stall except into a spittoon provided for the purpose.

136 No person who is suffering or who has recently suffered from any infectious, contagious or cutaneous disease or who has recently been in attendance on any person suffering from such disease shall enter a fish stall or take part in the storing, preparation, or sale of the fish therein, or in the transport of any fish thereto or therefrom

137 No licensee of a fish stall shall permit the contravention by any person of by-law 134, or by-law 135 or by-law 136

138 No person shall keep in the licensed premises any furniture, clothes, mats for sleeping or other article which is not used for the purpose of the storing, preparation or sale of fish

139. No licensee of a fish stall shall allow any place on the same level with the fish stall and forming part of the same building to be used as a sleeping place unless it is effectually separated from the fish stall by a partition extending from the floor to the ceiling, and unless such sleeping place is provided with an external window, the area of which when open shall be not less than one-fifteenth of the area of the floor

140 Every licensee of a fish stall shall keep in the licensed premises an ample supply of potable water.

141. Every licensee of a fish stall shall keep the licensed premises open daily for the sale of fish.

FRESH FRUIT AND VEGETABLE STALLS

142. No person shall establish or keep a fresh fruit or vegetable stall except on a licence duly obtained from the Chairman in that behalf. Every such licence shall, unless it is earlier cancelled under by-law 155, expire on the thirty-first day of December of the year in respect of which it is issued.

143 No person shall be entitled to a licence to keep a fresh fruit or vegetable stall unless the premises to be used as a fresh fruit or vegetable stall are in conformity with the following requirements :

- (a) the premises must be in good repair and well ventilated and well lighted and every room must be provided with windows capable of being opened, the area of which when open must be not less than one-fifteenth of the superficial floor-space ;
- (b) the walls in every room must be not less than seven feet in height and must be lime-plastered and limewashed except such parts as are covered with glazed tiles or are plastered in cement ;
- (c) the eaves must be at least six feet from the ground ;
- (d) the woodwork must be oilpainted or lime-washed ,
- (e) the floor must be cemented throughout ;
- (f) every table on which fruit or vegetables are kept must be covered with zinc or other impermeable material ;
- (g) the premises must be provided with a sanitary dust-bin and with sufficient latrine accommodation ;
- (h) the premises must be at least fifty feet distant from any latrine, cesspit, manure heap or open sewer ; and
- (i) there must be no cesspit, latrine or ashpit within or directly communicating with the premises

CONSTRUCTION OF LATRINES

144. (1) Whenever the Committee defines an area within which the owner or lessee of any premises used for human habitation shall be required to construct and maintain a latrine, the Chairman may,

by notice in writing served on the owner or lessee, direct such owner or lessee to construct a latrine of such type and size, and in such a position on the premises and with such connecting drains as may have been determined by the Committee and specify all such requirements in the notice.

(2) Every owner or lessee of the premises on whom a notice is served under paragraph (1) of this by-law shall, within thirty days of the service of any such notice, construct a latrine conforming, in all respects, to the requirements specified in such notice.

145. No person shall construct or maintain a pit latrine within a radius of one hundred feet from any well except with the permission of the Chairman

TODDY DRAWING

146 Every owner or lessee of trees from which toddy is drawn shall, for the purposes of coupling such trees, use not less than six separate, good and sound ropes, for the feet and not less than three separate, good and sound ropes for the hands

147. Every rope used by the owner or lessee of trees from which toddy is drawn shall consist of not less than six strands and at the end of every three months, such owner or lessee shall replace each such rope by a new rope of the kind specified herein

148. The owner or lessee of any coconut or palmyrah tree which is tapped for toddy shall cause any pole that may be used for climbing such tree to be renewed at intervals of not more than four months.

149 It shall be lawful for the Chairman or any person authorized by the Chairman in writing, at any time to enter any land whereon trees are being tapped for toddy and to inspect the ropes and other appliances used for that purpose

PUBLIC HEALTH

150 Whenever any house appears to be in an insanitary condition or in a state of disrepair as to be prejudicial to the health of the inmates or of the neighbours, the Chairman may cause a notice to be served upon the owner of the house specifying what action the owner should take within the time set out in the notice

151 (1) Every owner of a house served with a notice under by-law 150, shall comply with the requirements of such notice within the time specified therein

(2) In the event of failure or refusal of an owner of a house to comply with the requirements of a notice served under by-law 151, the Chairman may cause the work to be done, and the expenses thereby incurred may be recovered from such owner as a debt due to the Committee

KRAALS FOR SOAKING COCONUT HUSKS

152. No person shall erect or maintain any kraal for soaking coconut husks in any public lake, river, lagoon or estuary except on a licence issued by the Chairman in that behalf

153 No licence shall be issued in respect of any kraal that obstructs any ferry, estuary or irrigation work.

154. Every licence issued under by-law 152 shall expire on the thirty-first day of December of the year in respect of which it is issued.

GENERAL

155. It shall be lawful for the Rural Court, in addition to any other punishment that it may impose, to cancel the licence of any licensee convicted twice or oftener of any breach of any of

the by-laws in connection with which the licence was issued and the licensee shall not be entitled to any compensation in respect of the cancellation

156 In these by-laws—

“Chairman” means the Chairman of the Committee;

“Committee” means the Village Committee of the village area,

“village area” means the Manmunai South-East and Eruvil village area of the Batticaloa District;

“dung” means the dung of cattle, sheep, or goats

SCHEDULE

Form A

Licence to collect dung

_____ of _____ is hereby licensed to collect dung from the lands specified below during the period from _____ 195 _____ to 195 _____

Chairman,
Village Committee of the
Manmunai South-East and
Eruvil village area

Form B

_____ of _____ is hereby licensed to remove _____ of dung from the lands specified below during the period from _____ 195 _____ to _____ 195 _____.

Chairman,
Village Committee of the
Manmunai South-East and
Eruvil village area.

Posts - Vacant

LOCAL GOVERNMENT SERVICE

Post of Municipal Commissioner, Municipal Council, Kurunegala

APPLICATIONS are invited by the Local Government Service Commission for the above post.

2 The post carries a salary of Rs. 6,000 per annum, rising by annual increments of Rs. 400 to Rs. 9,600 per annum. A rent allowance and a temporary cost of living allowance at Government rates and conditions will be paid. No special temporary allowance is payable

3 Applicants must be Ceylonese* and should be—

- Proctors and Advocates of not less than 7 years' standing; or
- Graduates of a recognized University with administrative experience; or
- Members of the Local Government Service holding permanent posts and drawing a substantive salary of not less than Rs 4,500 per annum

4 Preference will be given to candidates with administrative experience and a knowledge of Municipal Law, Procedure, and the Accounting system

5 The selected candidate will be on one year's probation and will be subject to the provisions of the Local Government Service Ordinance, No 43 of 1945, and the regulations made thereunder

6 The post is permanent and pensionable

7 The selected candidate may be required to furnish security through a guarantee association approved by the Commission.

8. Applications, which should be made substantially in the form appended should reach the Chairman, Local Government Service Commission, P. O. Box 530, Colombo, not later than August 22, 1953.

9: Applications should be addressed to the Chairman and NOT personally to the undersigned.

10. Canvassing either directly or indirectly will be a disqualification

V. C. JAYASURIYA,
Chairman,

Local Government Service Commission

P. O. Box 530,
Colombo, August 4, 1953.

LOCAL GOVERNMENT SERVICE

APPLICATION FOR THE POST OF MUNICIPAL COMMISSIONER KURUNEGALA

1. Reference to the advertisement. _____
- 2 Full name. _____
(In block capitals.)
*Nationality. _____
(State whether Ceylonese or not as per definition in note below.)
- 3 Full postal address: _____
4. Date and place of birth of applicant. _____
5. Date and place of birth of applicant's father: _____
- 6 Whether married or single _____
7. Educational qualifications and last examination passed with date.
(a) English: _____
(b) Sinhalese/Tamil: _____
- 8 Where educated and date of leaving school. _____
9. (a) Employment since leaving school with dates and full particulars of service: _____
(b) If employed under Government previously, give details, including cause of termination of service _____
(c) If a member of the Local Government Service, give—
(i) Designation and grade of present post held _____
(ii) Present salary and scale of salary _____
(iii) Record of employment in local bodies _____
(d) If an ex-Serviceman, particulars of unit, rank and dates of joining and discharge _____
10. Proficiency in reading, writing and interpreting Sinhalese and Tamil: _____
11. Particulars of any special qualifications (e.g., professional, technical, &c.): _____
12. Names and designations of persons from whom character certificates have been obtained (copies, *not originals*, of such certificates should be attached): _____
13. Particulars of any special claims (e.g., experience in the type of post for which candidate applies): _____
14. Whether convicted of any criminal offence in a court of law, if so give, date, number of case and nature of the offence: _____
15. Whether free from debt or pecuniary embarrassment: _____

Date _____ (Signature of applicant)

To The Chairman,
Local Government Service Commission,
P. O. Box 530,
Colombo 1.

Note—*The term "Ceylonese" for all purposes of recruitment to the Local Government Service is defined as —

- (a) a citizen of Ceylon by descent or by registration; and
- (b) a person who has applied or intends to apply for citizenship of Ceylon by registration, and is deemed by the Minister for Defence and External Affairs to have a prima facie entitlement to such citizenship.

LOCAL GOVERNMENT SERVICE

Post of Secretary, Grade I, Town Council, Minuwangoda

APPLICATIONS are invited by the Local Government Service Commission for the above post

2 The post carries a salary of Rs 1,800 per annum rising by 14 annual increments of Rs 120 to Rs 3,480 per annum, with an efficiency bar before Rs 3,000 per annum. A rent allowance and a temporary cost of living allowance in accordance with Government rates and conditions will be paid

3 Applications will be considered only from—

- (a) Grade IV Secretaries in Urban Councils and Grade I Secretaries in Town Councils, who desire a transfer;
- (b) Grade II Secretaries in Town Councils with not less than four years' service as a Secretary;
- (c) Clerks in Grade I of the Local Government Clerical Service with not less than three years service in Grade I

They should have a good knowledge of and experience in—

- (a) Office organization and procedure
- (b) Secretarial work
- (c) Local Government Law and Accounts; and
- (d) Administrative work

Applications should be forwarded through the Chairman of the Local Authority in which they are serving

4 The post is permanent and pensionable. The selected candidate will be on one year's probation and will be subject to the provisions of the Local Government Service Ordinance, No 43 of 1945, and the regulations made thereunder

5 The selected candidate may be required to furnish security either in cash or by fidelity guarantee bond through a guarantee association approved by the Commission

6 Applications should be made substantially in the form given below and should reach the Chairman, Local Government Service Commission, P. O. Box 530, Colombo, on or before August 22, 1953.

7 Applications should be addressed to the Chairman, and not personally to the undersigned

8 Canvassing either directly or indirectly will be a disqualification

V. C. JAYASURIYA,
Chairman,

Local Government Service Commission.

P. O. Box 530,
Colombo, July 31, 1953

LOCAL GOVERNMENT SERVICE

APPLICATION FOR THE POST OF SECRETARY, GRADE I, TOWN COUNCIL, MINUWANGODA

- 1 Reference to the advertisement. _____
- 2 Full name: _____
(In block capitals)
*Nationality: _____
(State whether Ceylonese or not as per definition in note below.)
3. Full postal address: _____
- 4 Date and place of birth of applicant: _____
- 5 Date and place of birth of applicant's father: _____
- 6 Whether married or single _____
- 7 Educational qualifications and last examination passed with date—
(a) English: _____
(b) Sinhalese/Tamil: _____
8. Where educated and date of leaving school: _____

9. (a) Employment since leaving school with dates and full particulars of service : _____.
- (b) If employed under Government previously, give details, including cause of termination of service : _____
- (c) If a member of the Local Government Service, give—
- (i) Designation and grade of present post held : _____.
- (ii) Present salary and scale of salary : _____.
- (iii) Record of employment in Local Bodies : _____.
- (d) If an ex-Serviceman, particulars of Unit, Rank and dates of joining and discharge : _____.

- 10 Proficiency in reading, writing and interpreting Sinhalese and Tamil : _____.
11. Particulars of any special qualifications (e.g., professional, technical, &c) : _____.
12. Names and designations of persons from whom character certificates have been obtained (copies, *not originals*, of such certificates should be attached) : _____.
13. Particulars of any special claims (e.g., experience in the type of post for which candidate applies) : _____.
14. Whether convicted of any criminal offence in a court of law, if so, give date, number of case and nature of the offence : _____.
- 15 Whether free from debt or pecuniary embarrassment : _____.

Date : _____ Signature of Applicant.

To The Chairman,
Local Government Service Commission,
P. O Box 530,
Colombo 1

Note—* The term "Ceylonese" for all purposes of recruitment to the Local Government Service is defined as—

- (a) a citizen of Ceylon by descent or by registration; and
- (b) a person who has applied or intends to apply for citizenship of Ceylon by registration, and is deemed by the Minister for Defence and External Affairs to have a prima facie entitlement to such citizenship

LOCAL GOVERNMENT SERVICE

Post of Revenue and Works Overseer, Grade II,
Village Committee, Kanuketiya (Hambantota District)

APPLICATIONS are invited for the above post.

2. Salary scale, Rs. 480—12—Rs. 720 per annum. Temporary cost of living allowances and a rent allowance at Government rates are payable. The post is permanent and pensionable.

3. Age : Applicants should not be less than 25 years more than 40 years of age on August 21, 1953

4. Qualifications : Applicants should have passed the J. S. C. (Sinhalese) Examination and should possess a working knowledge of English. They should also possess a knowledge and experience in road making, construction of small bridges and culverts, estimating and preparation of plans and specifications. Preference will be given to those who possess a knowledge and experience in the collection of rates and taxes and in distraining work.

5. Applications will be considered from members of the Local Government Service irrespective of age, provided they are otherwise qualified.

In the case of Ceylonese ex-Servicemen, the period of their mobilized service will be deducted from their ages for purposes of eligibility

6 Applications should be made substantially in the form appended and should reach the Chairman, V. C., Kanuketiya not later than August 21, 1953.

7. Canvassing either directly or indirectly will be a disqualification.

D. E. WIJESURIYA,
Chairman.

V. C. Office,
Pallegama,
Hungama, July 27, 1953.

LOCAL GOVERNMENT SERVICE

APPLICATION FOR THE POST OF REVENUE AND WORKS
OVERSEER, GRADE II, V. C., KANUKETIYA

1. Reference to the advertisement : _____
- 2 Full name : _____
(In block capitals)
- *Nationality : _____
(State whether Ceylonese or not as per definition in note below)
- 3 Full postal address. _____
- 4 Date and place of birth of applicant _____.
5. Date and place of birth of applicant's father : _____
- 6 Whether married or single _____
7. Educational qualifications and last examination passed with dates _____
- (a) English _____
- (b) Sinhalese/Tamil _____

8 Where educated and date of leaving school : _____

9 (a) Employment since leaving school with dates and full particulars of service : _____

(b) If employed under Government previously, give details, including cause of termination of service : _____

(c) If a member of the Local Government Service, give—

(i) Designation and grade of present post held : _____

(ii) Present salary and scale of salary : _____

(iii) Record of employment in Local Bodies : _____

(d) If an ex-Serviceman, particulars of Unit, Rank and dates of joining and discharge : _____.

10. Proficiency in reading, writing and interpreting Sinhalese and Tamil : _____.

11. Particulars of any special qualifications (e.g., professional, technical, &c.) : _____

12. Names and designations of persons from whom character certificates have been obtained (copies, *not originals*, of such certificates should be attached.)

13. Particulars of any special claims (e.g., experience in the type of post for which candidate applies.)

14. Whether convicted of any criminal offence in a Court of Law, if so give, date, number of case and nature of the offence. _____.
15. Whether free from debt or pecuniary embarrassment: _____.

Date _____, Signature of Applicant.

To The Chairman,
Local Government Service Commission,
P. O. Box 530,
Colombo 1.

Note—* The term "Ceylonese" for all purposes of recruitment to the Local Government Service is defined as—

- (a) a citizen of Ceylon by descent or by registration; and
- (b) a person who has applied or intends to apply for citizenship of Ceylon by registration, and is deemed by the Minister for Defence and External Affairs to have a prima facie entitlement to such citizenship.

LOCAL GOVERNMENT SERVICE

Post of Lorry Driver, Urban Council, Dehiwala-Mt. Lavinia

APPLICATIONS are invited by the Local Government Service Commission for the above post

2 The post carries a salary scale of Rs 996 per annum, rising by 12 annual increments of Rs 42 to Rs. 1,500 per annum. A rent allowance in accordance with Government rates and conditions, a temporary cost of living allowance and a special living allowance at Government rates will be paid

3 Applicants must be Ceylonese* and should not be over 45 years of age on August 28, 1953. They should possess a certificate of competence from the Commissioner of Motor Transport to drive motor lorries and have a good record. Only lorry drivers with seven years' experience from the date the licence to drive lorries is obtained from the Commissioner of Motor Transport, need apply. Birth Certificates will have to be produced.

4. Applications will also be considered from persons holding permanent posts in the service of a local authority irrespective of age provided they are otherwise qualified for the post. In the case of Ceylonese ex-Servicemen, the period of their mobilized service will be deducted from their ages for purposes of eligibility.

5. Applications from those in a Local Body or in a Government Department should be forwarded through the Municipal Commissioner or Chairman of the local authority or the head of the department in which they are serving.

6 The post is permanent and pensionable

7. The selected candidate will be on one year's probation and will be subject to the provisions of the Local Government Service Ordinance, No. 43 of 1945, and the regulations made thereunder.

8. The selected candidate may be required to furnish security either in cash or by fidelity guarantee bond through a guarantee association approved by the Commission

9. Applications should be made substantially in the form appended and should reach the Chairman, Local Government Service Commission, P.O. Box 530, Colombo, not later than August 28, 1953

10. Applications should be addressed to the Chairman and NOT personally to the undersigned.

F 3

11 Canvassing either directly or indirectly will be a disqualification.

V. C. JAYASURIYA,
Chairman,

Local Government Service Commission.

P. O. Box 530,
Colombo, August 5, 1953

LOCAL GOVERNMENT SERVICE

APPLICATION FOR THE POST OF LORRY DRIVER, URBAN COUNCIL, DEHIWALA-MT. LAVINIA

1. Reference to the advertisement: _____.
- 2 Full name: _____.
(In block Capitals).
* Nationality: _____
(State whether Ceylonese* or not as per definition in note below).
3. Full postal address: _____
4. Date and place of birth of applicant: _____
5. Date and place of birth of applicant's father: _____.
- 6 Whether married or single: _____
7. Educational qualifications and last examination passed with date—
(a) English: _____.
(b) Sinhalese/Tamil: _____
8. Where educated and date of leaving school: _____.
9. (a) Employment since leaving school with dates and full particulars of service: _____.
- (b) If employed under Government previously give details, including cause of termination of service: _____
- (c) If a member of the Local Government Service give—
(i) Designation and grade of present post held: _____
(ii) Present salary and scale of salary: _____
(iii) Record of employment in Local Bodies: _____
(iv) If an ex-Serviceman, particulars of unit, rank and dates of joining and discharge: _____.
- 10 The following particulars also should be sent separately along with the application—
(a) Date of licence to drive lorries: _____
(b) Number of licence: _____
(c) Number of years of lorry driving experience from the date of the licence to drive lorries is obtained from the Commissioner of Motor Transport, giving details of employment as a lorry driver and annexing copies of certificates in proof thereof: _____
(d) Statement of endorsements on licence and their nature: _____
(e) Whether possessing a knowledge of lorry mechanism and repairs: _____
- 11 Proficiency in reading, writing and interpreting Sinhalese and Tamil: _____.
12. Particulars of any special qualifications (e.g., professional, technical etc.): _____.
- 13 Names and designations of persons from whom character certificates have been obtained (copies, not originals, of such certificates should be attached): _____.
14. Particulars of any special claims (e.g. experience in the type of post for which candidate applies): _____.

15. Whether convicted of any criminal offence in a court of law, if so, give date, number of case and nature of offence : _____.
16. Whether free from debt or pecuniary embarrassment : _____

Signature of applicant.

Date : _____

To : The Chairman,
Local Government Service Commission,
P. O. Box 530,
Colombo.

Note.—*The term "Ceylonese" for all purposes of recruitment to the Local Government Service is defined as—

- (a) a citizen of Ceylon by descent or by registration, and
(b) a person who has applied or intends to apply for citizenship of Ceylon by registration, and is deemed by the Minister for Defence and External Affairs to have a prima facie entitlement to such citizenship.

LOCAL GOVERNMENT SERVICE

Post of Lorry Driver, Urban Council, Hatton-Dickoya

APPLICATIONS are invited by the Local Government Service Commission for the above post.

2. The post carries a salary scale of Rs. 996 per annum, rising by 12 annual increments of Rs. 42 to Rs. 1,500 per annum. A rent allowance in accordance with Government rates and conditions, a temporary cost of living allowance and a special living allowance at Government rates will be paid.

3. Applicants must be Ceylonese¹ and should not be over 45 years of age on August 28, 1953. They should possess a certificate of competence from the Commissioner of Motor Transport to drive motor lorries and have a good record. Only lorry drivers with seven years' experience from the date of the licence to drive lorries is obtained from the Commissioner of Motor Transport, need apply. Birth certificates will have to be produced.

4. Applications will also be considered from persons holding permanent posts in the service of a Local Authority irrespective of age, provided they are otherwise qualified for the post. In the case of Ceylonese ex-Servicemen, the period of their mobilized service will be deducted from their ages for purposes of eligibility.

5. Applications from those in a Local Body or in a Government Department should be forwarded through the Municipal Commissioner or Chairman of the Local Authority or the Head of the Department in which they are serving.

6. The post is permanent and pensionable

7. The selected candidate will be on one year's probation and will be subject to the provisions of the Local Government Service Ordinance, No. 43 of 1945, and the regulations made thereunder.

8. The selected candidate may be required to furnish security either in cash or by fidelity guarantee bond through a guarantee association approved by the Commission.

9. Applications should be made substantially in the form appended and should reach the Chairman, Local Government Service Commission, P. O. Box 530, Colombo, not later than August 28, 1953.

10. Applications should be addressed to the Chairman and NOT personally to the undersigned

11. Canvassing either directly or indirectly will be a disqualification.

V. C. JAYASURIYA,
Chairman,

Local Government Service Commission,
P. O. Box 530,
Colombo, August 4, 1953.

LOCAL GOVERNMENT SERVICE

APPLICATION FOR THE POST OF LORRY DRIVER, URBAN COUNCIL, HATTON-DICKOYA

1. Reference to the advertisement : _____.
2. Full name : _____,
(In block capitals).
Nationality : _____,
(State whether Ceylonese * or not as per definition in note below).
3. Full postal address : _____.
4. Date and place of birth of applicant : _____.
5. Date and place of birth of applicant's father : _____.
6. Whether married or single : _____.
7. Educational qualifications and last examination passed with date—
(a) English : _____.
(b) Sinhalese/Tamil : _____.
8. Where educated and date of leaving school : _____.
9. (a) Employment since leaving school with dates and full particulars of service : _____.
(b) If employed under Government previously give details, including cause of termination of service : _____.
(c) If a member of the Local Government Service give—
(i) Designation and grade of present post held : _____.
(ii) Present salary and scale of salary : _____.
(iii) Record of employment in Local Bodies : _____.
(iv) If an ex-Serviceman, particulars of Unit, Rank and dates of joining and discharge : _____.
10. The following particulars also should be sent separately along with the application—
(a) Date of licence to drive lorries : _____
(b) Number of licence : _____.
(c) Number of years of lorry driving experience from the date the licence to drive lorries is obtained from the Commissioner of Motor Transport, giving details of employment as a lorry driver and annexing copies of certificates in proof thereof : _____.
(d) Statement of endorsements on licence and their nature : _____.
(e) Whether possessing a knowledge of lorry mechanism and repairs : _____.
11. Proficiency in reading, writing and interpreting Sinhalese and Tamil : _____.
12. Particulars of any special qualifications (e.g., professional, technical, &c.) : _____.
13. Names and designations of persons from whom character certificates have been obtained (copies, not originals, of such certificates should be attached) : _____.
14. Particulars of any special claims (e.g. experience in the type of post for which candidate applies) : _____.

15. Whether convicted of any criminal offence in a court of law, if so, give date, number of case and nature of offence : _____.
- 16 Whether free from debt or pecuniary embarrassment . _____.

Signature of applicant.

Date : _____.

To : The Chairman,
Local Government Service Commission,
P. O. Box 530,
Colombo.

Note—The term "Ceylonese" for all purposes of recruitment to the Local Government Service is defined as—

- (a) a citizen of Ceylon by descent or by registration, and
- (b) a person who has applied or intends to apply for citizenship of Ceylon by registration, and is deemed by the Minister for Defence and External Affairs to have a prima facie entitlement to such citizenship.

the Municipal Commissioner or Chairman of the Local Authority in which they are serving. In the case of Ceylonese ex-Servicemen, the period of their mobilized service will be deducted from their ages for purposes of eligibility.

6. The selected candidate will be on one year's probation and will be subject to the provisions of the Local Government Service Ordinance, No. 43 of 1945, and the Regulations made thereunder

7. The selected candidate may be required to furnish security either in cash or by fidelity guarantee bond through a guarantee association approved by the Commission

8 The candidate selected will be debarred from undertaking any private work and may be required to reside within the City of Colombo

9 Applications should be made substantially in the form appended and should reach the Chairman, Local Government Service Commission, P. O. Box 530, Colombo, on or before August 21, 1953.

10 Applications should be addressed to the Chairman and *not* personally to the undersigned.

11 Anyone who desires to recommend a candidate may do so by giving him a testimonial. Any form of canvassing or attempt to influence the selection of a candidate will disqualify such candidate.

LOCAL GOVERNMENT SERVICE

Post of Engineer, Grade III, Waterworks Department, Municipal Council, Colombo

APPLICATIONS are invited by the Local Government Service Commission for the above post.

2 The post carries a salary of Rs 4,800 per annum, rising by 8 annual increments of Rs 360 to Rs 7,680 per annum. A rent allowance in accordance with Government rates and conditions, a temporary cost of living allowance and special living allowance at Government rates will be paid. The selected candidate may be placed at a step in the scale according to his qualifications and experience. A suitable travelling allowance will be fixed by the Commission if the officer is required to perform official travelling. The selected candidate will be eligible for promotion on the occurrence of a vacancy to the post of Engineer, Grade II on the salary scale Rs. 6,960—4 of 360 and 4 of 480—Rs 10,320 per annum, provided he possesses the full A. M. I. C. E. qualification or has been duly elected a full associate member of the Institute of Municipal Engineers.

3. The post is permanent and pensionable. The selected candidate will be eligible for the Local Government Service Widows' & Orphans' Pension Benefits. Pension rights of those holding pensionable appointments under Government will be conserved if released under section 21 of the Minutes on Pension.

4. Applicants must be Ceylonese and not more than 35 years of age on August 1, 1953, and should possess the B.Sc. (Engineering) Degree of Civil Engineering of a recognized University or must have passed sections A and B of the A. M. I. C. E. examination or possess other higher qualifications in Civil Engineering. Preference will be given to those with experience in Waterworks

5 Applications will also be considered from persons holding permanent posts in the service of a Local Authority irrespective of age, provided they are otherwise qualified for the post. Applications from such candidates should be forwarded through

V. C. JAYASURIYA,
Chairman,

Local Government Service Commission

P. O. Box 530,
Colombo, August 3, 1953.

LOCAL GOVERNMENT SERVICE

APPLICATION FOR THE POST OF ENGINEER, GRADE III,
WATERWORKS DEPARTMENT, M.C., COLOMBO

1. Reference to the advertisement : _____.
- 2 Full name : _____.
(In block capitals)
- * Nationality : _____.
(State whether Ceylonese or not as per definition in note below)
- 3 Full postal address : _____
- 4 Date and place of birth of applicant : _____.
- 5 Date and place of birth of applicant's father : _____
- 6 Whether married or single : _____.
7. Technical qualifications and last examination passed with date : _____.
- 8 Where educated and date of leaving school : _____.
- 9 (a) Employment since leaving school with dates and full particulars of service : _____
- (b) If employed under Government previously, give details, including cause of termination of service . _____.
- (c) If a member of the Local Government Service, give :—
 - (i) Designation and grade of present post held : _____.

- (ii) Present salary and scale of salary .
 (iii) Record of employment in Local Bodies : _____.
- (d) If an ex-Serviceman, particulars of Unit, Rank and dates of joining and discharge: _____
10. Particulars of any experience in waterworks : _____
- 11 Proficiency in reading, writing and interpreting Sinhalese and Tamil _____.
12. Particulars of any additional qualifications _____.
13. Names and designations of persons from whom character certificates have been obtained (copies, *not originals*, of such certificates should be attached).
- 14 Whether convicted of any criminal offence in a Court of Law, if so, give date, number of case and nature of the offence _____.
- 15 Whether free from debt or pecuniary embarrassment : _____.

Date : _____ Signature of Applicant.

To : The Chairman,
 Local Government Service Commission,
 P. O. Box 530,
 Colombo 1.

Note.—*The term "Ceylonese" for all purposes of recruitment to the Local Government Service is defined as.—

- (a) a citizen of Ceylon by descent or by registration ; and
 (b) a person who has applied or intends to apply for citizenship of Ceylon by registration, and is deemed by the Minister for Defence and External Affairs to have a prima facie entitlement to such citizenship.

LOCAL GOVERNMENT SERVICE

Post of Cashier, Grade II, Urban Council, Kotte

APPLICATIONS are invited by the Local Government Service Commission for the above post.

2. The post carries a salary scale of Rs 1,200 per annum, rising by annual increments of Rs. 72 to Rs. 1,992 per annum, with an efficiency bar before Rs. 1,488 per annum. A rent allowance in accordance with Government rates and conditions, a temporary cost of living allowance and a special living allowance at Government rates will be paid.

3. Applicants must be Ceylonese* and should be not over 40 years of age on August 27, 1953, and should have passed the Junior School Certificate (English) Examination, or equivalent or higher examination, and should possess experience as a cashier or shroff.

4. Applications will also be entertained from cashiers in Grade II who desire a transfer and from cashiers in Grade III who have over 4 years service in that grade. Such applications should be forwarded through the Mayor or Chairman of the Local Body in which they are serving

- 5 The post is permanent and pensionable.
- 6 The selected candidate will be on one year's probation and will be subject to the provisions of the Local Government Service Ordinance, No. 43 of 1945, and the regulations made thereunder.
7. The selected candidate will be required to furnish security in cash or by fidelity guarantee bond through a guarantee association approved by the Commission
- 8 Applications should be made substantially in the form appended and should reach the Chairman, Local Government Service Commission, P. O. Box 530, Colombo, not later than August 27, 1953.
- 9 Applications should be addressed to the Chairman and not personally to the undersigned
10. Canvassing either directly or indirectly will be a disqualification.

V. C. JAYASURIYA,
 Chairman,

Local Government Service Commission.

P. O Box 530,
 Colombo, August 4, 1953

LOCAL GOVERNMENT SERVICE

APPLICATION FOR THE POST OF CASHIER, GRADE II, URBAN COUNCIL, KOTTE

- 1 Reference to the advertisement : _____
2. Full name _____
 (In Block Capitals.)
- * Nationality _____.
 (State whether Ceylonese or not as per definition in note below.)
3. Full Postal Address : _____.
- 4 Date and Place of birth of applicant _____
5. Date and Place of birth of applicant's father .
- 6 Whether married or single : _____.
- 7 Educational qualifications and last examination passed with date . _____.
- (a) English _____
 (b) Sinhalese/Tamil _____.
- 8 Where educated and date of leaving school : _____
- 9 (a) Employment since leaving school with dates and full particulars of service _____
- (b) If employed under Government previously, give details, including cause of termination of service _____
- (c) If a member of the Local Government Service, give : _____
- (i) Designation and Grade of present post held : _____.
- (ii) Present salary and scale of salary : _____
- (iii) Record of employment in Local Bodies . _____

(d) If an Ex-Serviceman, particulars of Unit, Rank and dates of joining and discharge .

10. Proficiency in reading, writing and interpreting Sinhalese and Tamil _____.
- 11 Particulars of any special qualifications (e.g., Professional, technical, &c.) _____.

- 12 Names and designations of persons from whom character certificates have been obtained copies, *not originals*, of such certificates should be attached).
- 13 Particulars of any special claims e.g., experience in the type of post for which candidate applies) : _____
- 14 Whether convicted of any criminal offence in a Court of Law, if so, give date, number of case and nature of the offence _____
- 15 Whether free from debt or pecuniary embarrassment _____

Signature of Applicant.

Date. _____

- To . The Chairman,
Local Government Service Commission,
P. O. Box 530,
Colombo 1.

Note—*The term "Ceylonese" for all purposes of recruitment to the Local Government Service is defined as—

- (a) a citizen of Ceylon by descent or by registration, and
- (b) a person who has applied or intends to apply for citizenship of Ceylon by registration, and is deemed by the Minister for Defence and External Affairs to have a prima facie entitlement to such citizenship

Notices under the Local Authorities Elections Ordinance

KALUTARA BADDA VILLAGE COMMITTEE

NOTICE is hereby given under section 37 of the Local Authorities Elections Ordinance, No 53 of 1946, as amended by the Local Authorities Elections (Amendment) Acts, No 5 of 1949 and No 25 of 1953, that Janage Don Cornelis Piyadasa has been elected to represent Ward No 5 of the Kalutara Badda Village Committee

S. AMARASINGHE,
Acting Commissioner of Elections
(Local Bodies)

Colombo, August 4, 1953.

PALLEPANE VILLAGE COMMITTEE

IT is hereby notified for general information that K. G. Somapala has been nominated by the Honourable the Minister of Local Government, under the proviso to section 36 (3) of the Local Authorities Elections Ordinance, No 53 of 1946, as amended by the Local Authorities Elections (Amendment) Acts, No. 5 of 1949 and No. 25 of 1953, as member of Pallepaine Village Committee to represent Ward No. 2

S. AMARASINGHE,
Acting Commissioner of Elections
(Local Bodies).

Colombo, July 29, 1953.

WELLAWAYA VILLAGE COMMITTEE

NOTICE is hereby given under section 37 of the Local Authorities Elections Ordinance, No. 53 of 1946, as amended by the Local Authorities Elections (Amendment) Acts, No 5 of 1949 and No. 25 of 1953, that Samasundara Mudiyanseelage Punchibanda has been elected to represent Ward No. 5 of the Wellawaya Village Committee.

S. AMARASINGHE,
Acting Commissioner of Elections
(Local Bodies).

Colombo, July 29, 1953.

PIDUMA VILLAGE COMMITTEE

NOTICE is hereby given under section 37 of the Local Authorities Elections Ordinance, No. 53 of 1946, as amended by the Local Authorities Elections (Amendment) Acts, No. 5 of 1949 and No. 25 of 1953, that Tennakoon Herath Mudiyanseelage John Banda has been elected to represent Ward No. 14 of the Piduma Village Committee

S. AMARASINGHE,
Acting Commissioner of Elections
(Local Bodies)

Colombo, August 3, 1953.

HENERATGODA VILLAGE COMMITTEE

NOTICE is hereby given under section 67 (2) of the Local Authorities Elections Ordinance, No. 53 of 1946, as amended by the Local Authorities Elections (Amendment) Acts, No. 5 of 1949 and No. 25 of 1953, that Ranasmghe Hettiaratchige Kulawardhana has been elected to represent Ward No 21 of the Heneratgoda Village Committee.

S. AMARASINGHE,
Acting Commissioner of Elections
(Local Bodies).

Colombo, August 4, 1953.

GODAKAHA PALATA VILLAGE COMMITTEE

NOTICE is hereby given under section 37 of the Local Authorities Elections Ordinance, No. 53 of 1946, as amended by the Local Authorities Elections (Amendment) Acts, No. 5 of 1949 and No. 25 of 1953, that Atampala Aratchige Don Peduru Appuhamy has been elected to represent Ward No 15 of the Godakaha Palata Village Committee.

S. AMARASINGHE,
Acting Commissioner of Elections
(Local Bodies)

Colombo, August 4, 1953.

Statements of Revenue and Expenditure

STATEMENT OF ASSETS AND LIABILITIES OF THE MANNAR TOWN COUNCIL AS AT DECEMBER 31, 1952

<i>Liabilities</i>	<i>Rs</i>	<i>c.</i>	<i>Assets</i>	<i>Rs</i>	<i>c.</i>
Deposits	105,724	93	Advances	22,282	42
Extension to Salterns	505	43	Collection Account—		
Sundry creditors	11,310	70	Property rate	12,079	93
Loan accounts	112,828	1	Conservancy fees	5,083	81
Electricity loan account		78	Electricity dues	7,931	21
Electricity Accounts			Rent	2,246	73
Surplus on December 31, 1951	18,889	48	Cash (C. B. Balance)	242,200	3
Deficit for 1952	17,140	3	Add amount erroneously deducted	1,003	57
Surplus on December 31, 1952	1,749	45		243,293	60
General Surplus on December 31, 1951	52,875	32	Deduct difference in total	9	47
General Surplus for 1952	3,413	61		243,284	13
General Surplus on December 31, 1952	56,288	93			
Reservo for depreciation	6,000	0			
	294,408	23		294,408	23

I, Vrasippillai Albert Alogacone, Chairman, Town Council, Mannar, do hereby swear that the above is to the best of my knowledge and belief a true and correct statement of the Liabilities and Assets of the Town Council, Mannar, on December 31, 1952.

V. ALBERT ALEGAONE,
Chairman

Certified to be correct
C. S. SULAIMAN,
Member

Sworn to before me.

A. L. SAVUNDARANAYAGAM,
Justice of the Peace.

Budgets

No DD 206

SAMMANTURAI TOWN COUNCIL First Supplementary Budget for 1953

<i>Head of Expenditure</i>	<i>Amount</i>	
	<i>Rs</i>	
	<i>c.</i>	
A.—(1) (b) Clerks	530	0
A.—(2) (c) Commission to collectors	600	3
A.—(2) (g) Incidental expenses	150	0
A.—(2) (k) Office furniture and equipment	50	0
B.—(4) Street lighting	200	0
B.—(8) Improvements	1,300	0
B.—(12) Now works	250	0
D.—(1) (n) Maternity and child welfare clinics	175	0
D.—(3) (a) Wages	225	0
D.—(3) (h) War allowances	400	0
J.—(1) Salaries	75	0
J.—(3) Books and periodicals	60	0
J.—(5) Maintenance	200	0
J.—(6) War allowance	50	0
Total	4,265	0

Settled and adopted by the Council at its meeting held on June 30, 1953

M. ABDUL LATIFF,
Chairman

Sanctioned.

A. MATHIAPARANAM,
for Commissioner of Local Government.

Colombo, July 28, 1953.

Sale of Properties

RAMBUKKANA TOWN COUNCIL

Sale of Properties for non-payment of Assessment Rates for 2nd and 3rd quarters, 1952

NOTICE is hereby given that the moyable property found in the house and in the absence of movable property liable for seizure, (1) rents and profits from 1 to 3 years, (2) timber and produce, (3) materials of the house, and (4) the under-mentioned properties themselves seized in virtue of a warrant issued by the Chairman, Town Council, Rambukkana, in terms of section 252 of the Municipal Councils Ordinance, No. 29 of 1947, as read with section 179 of the Town Councils Ordinance, No. 3 of 1946, for arrears of rates due on the premises included in schedule below and for the periods mentioned in the sub-joined schedule, will be sold by

public auction on the spot and at the time therein mentioned unless in the meantime the amount of rates and cost be duly paid.

N. H. A. M. KARUNARATNE,
Chairman.

Town Council Office,
Rambukkana, July 28, 1953:

SCHEDULE

TIME OF SALE : TO COMMENCE AT THE FIRST-NAMED
PREMISES AT 10 A. M. EACH DAY

Ward No. 1.—Hurimaluwa, Monday, August 24,
1953.

2nd Quarter, 1952

Hurimaluwa Road. Premises Nos 66/3, 165.

Ward No. 2—Mottappuliya, Monday, August 24,
1953.

2nd Quarter, 1952

Karandupone Ambalam Path: Premises Nos. 23,
41/15; Station Path: 32/1

Ward No. 6—Kamburadeniya, Monday, August
24, 1953.

2nd Quarter, 1952

Mawanella Road: Premises Nos 205, 215/1, 102,
106.

Ward No. 7.—Madawala, Monday, August 24, 1953.

2nd Quarter, 1952

Madawala Lane: Premises No 3/2.

SCHEDULE

TIME OF SALE : TO COMMENCE AT THE FIRST-NAMED
PREMISES AT 10 A. M. EACH DAY

Ward No. 1.—Hurimaluwa, Tuesday, August 25,
1953, and Wednesday, August 26, 1953.

3rd Quarter, 1952

Hurimaluwa Road. Premises Nos. 67, 67/1, 38/7,
38/9, 60/5, 60/8, 62/7, 62/8, 66/2, 66/3, 66/4, 66/6,
66/9, 70/1, 72, 75, 85/2, 165.

Ward No. 2.—Mottappuliya, Thursday, August 27,
1953.

3rd Quarter, 1952

Karandupone Ambalam Path · Premises Nos. 26/1, 23, 35, 37, 41/15, 41/20, 48 ; Katupitiya Road · 23/30 ; Old Police Station Road Nos 9/4, 9/5, 11/1, 18 ; Station Path · Nos. 10, 28, 30, 32/1

Ward No. 3.—Town, Friday, August 28, 1953.

3rd Quarter, 1952

Dispensary Road. Premises No 9.

Ward No 4.—Eriyawa, Friday, August 28, 1953.

3rd Quarter, 1952

Eriyawa Lane No 2: Premises Nos 15/13, 15/17, 15/24, 15/25, 15/27, 15/28, 26, 31, 33, 34/4, 34/9, 34/10, 34/11, 39, 250.

Ward No 5—Diyasunnatha, Friday, August 28, 1953.

3rd Quarter, 1952

Mawanella Road : Premises Nos. 121, 123, 125, 127, 127/1, 163/1

Ward No. 6—Kamburadeniya, Saturday, August 29, 1953.

3rd Quarter, 1952

Mawanella Road. Premises Nos. 102, 106, 199, 199/1, 205, 215/1.

Ward No 7.—Madawala, Saturday, August 29, 1953.

3rd Quarter, 1952

Karandupone Road · Premises Nos 17/1, Madawala Lane No 1 · Nos 3/2, Madawala Path : Nos 3, 13, 45/5, 90/3, 96/3.

Miscellaneous**MAMANGAM FESTIVAL****Batticaloa District**

JULY 31, 1953 TO AUGUST 9, 1953

THE PILGRIMAGES ORDINANCE

THE above Festival commences on July 31, 1953, and terminates on August 9, 1953.

The standing Regulations published in *Government Gazette* No 9,886 of July 16, 1948, will be in force during the duration of the above festival.

Urban Council,
Batticaloa, July 3, 1953

J. L. TISSEVERASINGHE,
Chairman

ALUTGAMA TOWN COUNCIL

NOTICE is hereby given under section 7 of the Butchers (Amendment) Ordinance, No 44 of 1947, that the person mentioned in the Schedule hereunder has made application to me for carrying on the trade of a butcher, in the premises stated against his name in the aforesaid schedule during the year 1953

Any person residing within the limits of the Alutgama Town Council, who desires to object to the issue of a licence should furnish to me in duplicate, within 14 days from the date of this *Gazette*, a written statement of the grounds of his objection for the issue of the licence.

SCHEDULE

Name and Address of Applicant	Name of premises
H M Maharooof, T C Market, Alutgama.	Beef Stall No. 1, New Market, Alutgama
Town Council Office, Alutgama, July 30, 1953	L A PEIRIS, Chairman.

WATUGEDERA TOWN COUNCIL**The Butchers Ordinance**

NOTICE is hereby given under section 7 of the Butchers Ordinance (Chapter 201), as amended by section 6 of the Ordinance No 44 of 1947, that the persons mentioned in the schedule hereunder has made an application to me for carrying on the trade of a butcher in the premises stated against his name in the aforesaid schedule, during the year 1953

Any person residing within the administrative limits of the Watugedera Town Council area, who desires to object to the issue of the licence should furnish me in duplicate, within 14 days from the date of this *Gazette*, a written statement of the grounds of his objections for the issue of the licence.

SCHEDULE

Name of Applicant	Name of Premises
1 Mohomad Haniffa Muhomod Zam Sum	No 8 Beef Stall, Public Market, Watugedera.
2 Mohomad Haniffa Muhomod Zam Sum	No 7 Mutton Stall, Public Market, Watugedera.

P. DIAMOND DE SILVA,
Chairman.

Town Council Office,
Watugedera, August 5, 1953

KEKIRAWA TOWN COUNCIL**Rabies**

WHEREAS danger of rabies exists at present within the administrative limits of the Kekirawa Town Council—

- (1) It is hereby proclaimed under the provisions of section 11 of the Rabies Ordinance (Chapter 333), that the area falling within the administrative limits of the Kekirawa Town Council is one within which danger of rabies exists.
- (2) Any dog found in any public place or road, or any place other than a private building, compound, or garden, within the area hereby proclaimed, and not being tied up or led shall be liable to be destroyed forthwith by any person authorized by me in writing
- (3) This proclamation shall take effect on August 1, 1953, and shall be in force till December 31, 1953.

M. T. CHELLIAH,
Chairman.

Office of the Town Council,
Kekirawa, July 28, 1953.

ප්‍රදේශ පාලනය පිළිබඳ දැන්වීමයි

L. G. D.—G F. 14/68/4.

ගම්සභා ආඥාපනත

ගම්සභා ආඥාපනතේ (198 වැනි පරිච්ඡේදයේ) 49 වැනි වගන්තිය යටතේ කටුනාහි දිස්ත්‍රික්කයේ මහල, ඉත්තෑපාන, වැලිපැත්ත ගම්ප්‍රදේශයේ ගම්කාරී සභාව විසින් සම්පාදිතව, 1947ක්වූ සැප්තැම්බර් මස 24 වැනි දින අග්නි 9,773 දරණ ගැඹුරු, ආතිරිකයේ පළමු ප්‍රකාශනයෙන් සංශෝධිතවූ එකී වගන්තියේ (3) වැනි උප වගන්තියෙන් ප්‍රදේශ පාලනය පිළිබඳ අමාත්‍යතුමා කෙරෙහි පැවරී තිබෙන බලයේ ප්‍රකාර එතුමා විසින් අනුමත කරන ලද අතුරු ව්‍යවස්ථා.

ඩී. සී. ආර්. ගුණවර්ධන, ප්‍රදේශ පාලනය පිළිබඳ අමාත්‍ය කාර්යාංශයේ ස්ථාවර ලේකම්වරයා.

මේ 1953ක්වූ ජූලි මස 27 වැනි දින කොළඹදීය.

අතුරු ව්‍යවස්ථා

නිර්ධාරිත සහ මෙහෙකරුවන්

1. කාරී සභාවට එක්ව තිබෙන සියලුම අයවැසි හෝ ගාස්තු එකතුකොට කාරී සභාවේ මුද්‍රාව හා ප්‍රධානතුමාගේ අත්සනින් නිවැරදි පිටපත ඇති දුප්පත කුමිකාරීන් නිකුත්කිරීම පිණිස ප්‍රධානතුමා විසින් ඕනෑම නිර්ධාරිතයකට හෝ වෙනත් කෙනෙකුට හෝ ලියවිල්ලකින් බලය පැවරිය හැකිය.

2. කිසිවකු විසින්—

(a) ගම්සභා ආඥාපනතෙන් හෝ ඒ ආඥාපනතේ හෝ එය යටතේ සාදන ලද යම් අතුරු ව්‍යවස්ථාවලට හෝ යම් විධිවිධානයක් යටතේ හෝ ප්‍රධානතුමාට හෝ කාරී සභාවේ වෙනත් යම් නිර්ධාරිතයකට පැවරී තිබෙන යම් බලයක් පාවිච්චි කිරීමේදී හෝ පණවා ඇති යම් යුතුකමක් ඉටුකිරීමේදී හෝ නියම කොට ඇති යම් කාර්යයක් ක්‍රියාවේ යෙදවීමේදී එකී ප්‍රධානතුමාට හෝ නිර්ධාරිතයට; හෝ

(b) කාරී සභාවෙන් හෝ කාරී සභාව වෙනුවෙන් හෝ රක්ෂාවට යොදාගන්නා ලද යම් මෙහෙකරුවකුට හෝ වැඩ කරුවකුට ප්‍රධානතුමා විසින් හෝ කාරී සභාවේ වෙනත් යම් නිර්ධාරිතයකු විසින් හෝ නීති ප්‍රකාර පවරන තිබෙන යම් යුතුකමක් ඉටුකිරීමේදී ඒ මෙහෙකරුවාට හෝ වැඩකරුවාට, හෝ බාධා නොකළ යුතුයි.

පොදු දැන්වීම්

3. කිසිවකු විසින් කාරී සභාවේ අණපරිදි ප්‍රදේශයකර තිබෙන කිසිම දැන්වීමක් ඕනෑම නිර්ධාරිතයට හෝ වරප්‍රකාරයට හෝ නොකට යුතුයි.

4. කිසිවකු විසින් කාරී සභාවේ අතුරු ව්‍යවස්ථා යටතේ පවත්වාගන්නා ලද යම් කාර්යයක් කිරීමේදී ප්‍රධානතුමාගේ බලය යටතේ පිහිටුවන ලද යම් දැන්වීම පුවරුවක්, වැට්ටක්, කණුවක්, බාධක ලියක් හෝ වෙනත් දෙයක් ඉවත්කිරීම හෝ යම් දැන්වීමක් සඳහන් කර තිබෙන නියමයන් ඕනෑම නිමවීමට උල්ලංඝනය කිරීම හෝ නොකට යුතුයි.

රථවාහන හා සතුන් පිළිබඳ බද්ද සම්බන්ධයෙන් වූ අතුරු ව්‍යවස්ථා සංශෝධනය

5. කටුනාහි දිස්ත්‍රික්කයේ ඇතැම් ගම් ප්‍රදේශයන් විසින් සම්පාදිතව, 1940ක්වූ නොවැම්බර් මස 22 වැනි දින අංක 8,684 දරණ ගැඹුරු පත්‍රයේ පළකරන ලද රථවාහන හා සතුන් පිළිබඳ බද්ද සම්බන්ධයෙන් වූ අතුරු ව්‍යවස්ථා මගින්, ඉත්තෑපාන, වැලිපැත්ත ගම් ප්‍රදේශය සම්බන්ධයෙන් පමණක් එහි 7 වැනි අතුරු ව්‍යවස්ථා එක්කම ඊළඟට පහත දැක්වෙන අර්ථ අතුරු ව්‍යවස්ථාව යෙදීමෙන්, මෙයින් සංශෝධනය කරනු ලැබේ.

7A. ප්‍රධානතුමා විසින් හෝ එතුමාගෙන් ලියවිල්ලකින් බලයෙන් ඕනෑම නිර්ධාරිතයකු විසින් හෝ ඕනෑම මාසිකයෙකු හෝ පාරක ගමනාගමනයේ යෙදී තිබෙන රථවාහනයක් ඒ රථවාහනයේ 7 වැනි අතුරු ව්‍යවස්ථාවේ ප්‍රකාර සම්බන්ධ නීතිය යුතු තහවුම් වර්ණාකර බැලීම පිණිස තවත්වා නතර කිරීම නීත්‍යානුකූල වන්නේය. තවද එකී රථයේ පදවන්නා විසින් හෝ හරකාරයා විසින් හෝ ඒ රථය තවත්වා ප්‍රධානතුමාට හෝ එකී නිර්ධාරිතයට හෝ එසේ පරීක්ෂාකර බැලීමට ඉඩදිය යුතු වන්නේ හැර ඊට අවශ්‍ය සියලුම ආධාරද දිය යුතු වන්නේය.

L. G. D.—GB/14/43.

ගම්සභා ආඥාපනත

ගම්සභා ආඥාපනතේ (198 වැනි පරිච්ඡේදයේ) 49 වැනි වගන්තිය යටතේ, ගම්සභාවේ දිස්ත්‍රික්කයේ මලංගම් ප්‍රදේශයේ ගම් කාරී සභාව විසින් සම්පාදිතව, 1947ක්වූ සැප්තැම්බර් මස 24 වැනි දින අංක 9,773 දරණ ගැඹුරු ආතිරිකයේ පළමු ප්‍රකාශනයෙන් සංශෝධිතවූ එකී වගන්තියෙන් ප්‍රදේශ පාලනය පිළිබඳ අමාත්‍යතුමා කෙරෙහි පැවරී තිබෙන බලයේ ප්‍රකාර එතුමා විසින් අනුමත කරන ලද අතුරු ව්‍යවස්ථා.

ඩී. සී. ආර්. ගුණවර්ධන, ප්‍රදේශ පාලනය පිළිබඳ අමාත්‍ය කාර්යාංශයේ ස්ථාවර ලේකම්වරයා.

මේ 1953ක්වූ ජූනි මස 27 වැනි දින කොළඹදීය.

අතුරු ව්‍යවස්ථා

මර්පණම් බද්ද

1. මර්පණම් බද්ද අයකිරීම සඳහා, ඉන්ද්‍රවර්ණිකිරීම, අලුත් වැඩිකිරීම, පවත්වාගැනීම, තබාගැනීම යන මේ කාරණ සඳහා යා හැකි සාමාන්‍ය මාර්ගික විශ්ලේෂණයෙන් මාර්ගික විවිනා කමිටු අඩුකළ යුතු සියලුම ගණන හෝ "රේම්" ගණන පහත දැක්වෙන රේම් විශ්ලේෂණය —

- (a) නැවත අනුමත අතුරු මුදලක් හෝ අතුරු මුදලක් කරන්නාක් මෙන් යම් මාර්ග ගණනක් නැවත නැවත ගණවිලි කළ යුතු වූ යථා ද්‍රව්‍යයක් ගණවිලි කළ මහලක් ඇති යම් ගොඩනැගිල්ලක් වූවිට, මාර්ගික බද්දෙන් සියලුම වියහක්,
(b) (a) ඡේදයෙහි සඳහන් වූ ගොඩනැගිල්ලකට වඩා වෙනස්වූ යම් ගොඩනැගිල්ලක් වූවිට මාර්ගික බද්දෙන් සියලුම පහළොහක්,
(c) ප්‍රධාන වශයෙන් ගව වැනි මාදි සතුන් හෝ කුකුළු තාරු අදි පසින් තබාගැනීම පිණිස වූ ගොඩනැගිල්ලක් හැර කිසිම ගොඩනැගිල්ලක් නැත්නම් බද්ද කිසි පිළිවෙලින් පවත්නා යම් වහලක් ගොඩනැගිල්ලක් යුක්තවූ යම් ඉඩමක් වූවිට මාර්ගික බද්දෙන් සියලුම හතරක්,
(d) ප්‍රධාන වශයෙන් ගව වැනි මාදි සතුන් හෝ කුකුළු තාරු අදි පසින් තබා ගැනීම පිණිස වූ ගොඩනැගිල්ලක් හැර කිසිම ගොඩනැගිල්ලක් නැත්නම් බද්ද සියලුම ගොඩනැගිල්ලක් හැර මාර්ගික බද්දෙන් සියලුම එකක්.

2. (1) සාමාන්‍ය බද්ද අයකිරීම සඳහා ඒ බද්දට යටත්වූ හෝ යටත්විය යුතු සියලුම හැක්කාවූ කුමනිම අයකුගෙන් ලියවිල්ලකින් වූ දැන්වීමකින්—

- (a) සාමාන්‍යයෙන් මීට සාකොට ඇති උප ලේඛනයෙහි පෙනෙන පෙර්මිට් ප්‍රකාර මාර්ගිකයන් බල පුකිරීමටත්, හා
(b) එබඳු වෙනත් තොරතුරු සැපයීමට හෝ ප්‍රධානතුමාගේ කල්පනාවේ හැටියට ඒ සභා වූවිමනාවන අත්දැම් ලියවිලි පෙන්වා සිටීමට හෝ පෙන්වා සිටීමට සැලැස්වීමටත්,

නියම කිරීමට ප්‍රධානතුමාට බලය තිබේ.

(2) (1) ඡේදයෙහි (a) බඳුණයට නොතිබෙන දැන්වීමක් (නොතිබියක්) හාරදෙනු ලැබූ සෑම අයකු විසින්ම එසේ එය හාරදුන් දින සිට දහහතර දිනක් ඇතුළතදී ඒ දැන්වීම (නොතිබිය) සමඟ හාරදුන් පෙර්මිට් කොළය නිවැරදි ලෙසින් සැබෑ ලෙසින් පුරවා අත්සන් කොට දුනම් යොදා කාරී සභාවේ කාර්යාලයට හාරදීම හෝ ගැනීම කටයුතුයි (b) බඳුණයට නොතිබෙන දැන්වීමක් (නොතිබියක්) හාරදෙනු ලැබූ සෑම අයකු විසින්ම ඒ දැන්වීමෙන් කර තිබෙන ඉල්ලීම ඉටුකළ යුතුයි.

(3) මේ අතුරු ව්‍යවස්ථාවෙන් අදහස් කරන කටයුතු සඳහා යම් අයකුගේ නමට ලියනු ලැබූ (a) යම් දැන්වීමක් බහුලයේ ගෙදර වසන වයස් අවුරුදු අයකුට හෝ බහුලයේ වැඩකාරයාට හාරදෙනු ලැබූ (b) ඒ වයස් අවුරුදු අයකුගේ අයකුගේ වැඩකාරයා විසින් හාරගන්නට බැරියකි කිරීමට හෝ ඒ වයස් අවුරුදු අයකුගේ වැඩකාරයා ගෙදර නැත්නම් හෝ කොසියම් වෑවක වූවින් බද්ද නියම කළ යුතු සාමාන්‍ය නොදික් පෙනෙන නිවහන යම් දැන්වීමක් ගසා හෝ අලවා අත්නාවූ මිටද ඒ දැන්වීම එකී අයට විවිධ පරිදි හාරදුන්නාක් මෙන් සැලකිය යුතුයි.

3. කිසිම අයකු විසින් ගම්සභාවේ කාර්යාලයට හෝ කාර්යාලයේ සිට ක්‍රියාකරන්නාවූ යම් අයකුට හෝ නීත්‍යානුකූල ලෙස නම රජ කාරිය කරන අනෙකුදී ඊට බාධාවක් හෝ අවහිරයක් නොකට යුතුයි.

16 ஒருவரும் எகரத்தை யேனும் அது முறிந்து கெட்டுப்போன
 லன்றி அல்லது அகரத்தையில சாமான்களை ஏற்று வதற்கு அல்லது
 அதிலிருந்து சாமான்களை இறக்குவதற்கு நியாயமாக தேவைப்படும் காலத்
 துக்கு அதிகமான காலத்துக்கு, எந்த பொதுத் தெருவினும் அல்லது பாதை
 யினும் விடவோ அல்லது நிறுத்தவோ கூடாது

17 ஒருவரும் ஏதும் மந்திரித்த தகடடை, இலையை அல்லது காசித்ததை
 அல்லது மந்திரித்ததை வேறு ஏதும் உருவத்தில் வேறு எவதும் காணியில்
 வைக்கவோ அல்லது புதைக்கவோ கூடாது

18 எவரும்—

(அ) மறவர்களின் ஒழுக்க உணர்ச்சிகளுக்கு இடா உணர்பண்ணும் வகையில்
 தமது சொந்தக்காணியில் அல்லது வேறு ஒருவரின் காணியில்
 அல்லது கிராமத் தெரு அல்லது பாதை எதிலும் அல்லது
 அதற்கைய நோக்கத்துக்களை விசேஷமாக ஏற்படுத்தப்படல் ஒரு
 இடமல்லாத இடம் எதிலும் மலசலம் கழிக்கக் கூடாது ;

(ஆ) வேறு எவருக்கும் சொந்தமான காணியில் அல்லது ஏதும் பொதுத்
 தெருவில் அல்லது பாதையில் குப்பையை அல்லது அருவருப்பான
 வஸ்துவை அல்லது உபயோகமற்ற பொருட்களை அல்லது வேறு
 ஏதும் சாமானை எறியக்கூடாது ;

(இ) ஏதும் கட்டிடத்தில் அல்லது பிரசித்த இடத்தில் ஏதும் கேலிச் சித்தி
 ரத்தை அல்லது அசபியமான படத்தை வரையவோ அல்லது
 பொதுஜன அங்கத்தவரோ எவரையும் நிறுத்தக்கூடக்கூட அல்லது
 பொது ஜனங்களின் ஒழுக்க உணர்ச்சிகளுக்கு பாசமுண்டுணைத்தக
 வேறு எககாரியத்தையும் செய்யவோ கூடாது ;

(ஈ) ஏதும் பொதுத் தெருவில், பாதையில், பெருவழியில் அல்லது பொது
 இடத்தில் அல்லது அதன் பக்கத்தில் மிருகங்களுக்கு பீதியுண்டிடு
 பண்ணும் அல்லது பொது ஜனங்களுக்கு தொல்லைபுணர்பண்ணும்
 முறையில் ஏதும் பாயை, துணியை அல்லது வேறு பொருளை
 விட்டுவைக்கலாகாது ; அல்லது

(உ) சிறு குழந்தைகளை ஏதும் கிராமத் தெருவில் அல்லது பாதையில்
 அல்லது பெரு வழியில் அல்லது பொது இடத்தில் விளையாடவோ
 அல்லது ஓடித்திரியவோ அல்லது அச்சமியம் உணர்பண்ணவோ
 விடலாகாது ;

எல்லைக்கும் வேலிகளும்

19 (1) பயிர் செய்யப்படாத காணி ஒவ்வொன்றினதும் சொந்தக்காரர்,
 குத்தகைக்காரர், குடியிருப்பவரோ அல்லது அதற்குப் பொறுப்பாளியாக
 இருப்பவரோ, கதிகால் வெலிகளால் அல்லது அகழிகளால் அல்லது நிலத்தில்
 உறுதியாகப் பதிக்கப்பட்ட கற்களால் அல்லது கிராமப் பகுதியின் வழக்க
 களுக்கு இணக்கமான வேறு ஏதும் வகையில் எல்லைகளைக் குறித்தல்
 வேண்டும்

(2) பயிர் செய்யப்படும் காணி ஒவ்வொன்றினதும் சொந்தக்காரர் அக
 காணியின் எல்லை நெடுக ஒரு வேலிபோட்டு அந்த வேலியை நன்னிலையில்
 வைத்திருந்தல் வேண்டும்

20 அனித்ததாக இருக்கும் இரண்டு காணிகளின் விஷயத்தில், அக
 காணிகளின் பொதுவான எல்லை ஏற்படுத்துவதற்கும் பரிபாலிப்பதற்கும்
 அவ்விரு காணிகளினதும் சொந்தக்காரர்கள், குத்தகைக்காரர்கள், குடி
 யிருப்பவர்கள் அல்லது அவற்றிற்குப் பொறுப்பாளியாக இருப்பவர்கள்
 கூட்டாக பொறுப்பாளிகளாவர் ஆயின் அவ்விரு காணிகளில் ஏதாவ
 தொன்றின் சொந்தக்காரர், குத்தகைக்காரர், குடியிருப்பவரோ அல்லது
 அதற்குப் பொறுப்பாளியாக இருப்பவரோ மறக்க காணியில் உள்ள மரங்களுக்கு
 அல்லது செடிகளுக்கு சேதமுண்டாகாமல் தடுப்பதற்கு வேண்டிய சகலமான
 முன்கொச்சிக்கை ஏற்பாடுகளினை தமது சொந்தச் செலவில் பொது
 எல்லை ஏற்படுத்துதல் சட்ட முறையாகும்

21 எககாணியினதும் சொந்தக்காரர் அல்லது எககாணியினதும் குடி
 யிருப்பவரோ, அககாணியின் எல்லைகளைக் குறிக்குமாறு அல்லது போடுமாறு
 அககிராசனரிடமிருந்து எழுத்துமூலமான அறிவித்தல் ஒன்று கிடைக்கப்
 பெற்றதும் அந்த அறிவித்தலில் சொல்லப்படும் முறையினும் காலத்துக்குள்
 எல்லைச் செய்தல் வேண்டும்

22 (1) தமது சொந்தச் செலவில் ஒரு எல்லை வேலியைப்போடும் எவரும்
 வேலிக்கதிகாலில் பிரயோசனத்தை ஆணுபவிகளும் உரிமையுடையவராவா
 மேலும் அவருடைய சமந்தமின்றி அதற்கைய வேலிக்கதிகாலெதிலும்மிருந்து
 ஒருவரும் இலக்களைப் பறிக்கவோ அல்லது இலக்களைவெட்டவோ கூடாது

(2) ஒரு காணியின் எல்லை எதையும் போடும் அல்லது திருத்தும்
 நோக்கமாக அவசியமான பொருட்களுடனும் ஆயுதங்களுடனும் அனித்ததாக
 இருக்கும் காணிகளை எதற்குள்ளும் பிரவேசித்தல், அககாணியின் சொந்தக்
 காரருக்கு, குத்தகைக்காரருக்கு, குடியிருப்பவருக்கு அல்லது அதற்குப்
 பொறுப்பாளியாக இருப்பவருக்கு அல்லது அவரின் வேலையாட்களுக்கு
 ந்தியாகும்.

23 எவரும் வேண்டுமென்று எககாணியினதும் எல்லை மாரற்றவோ
 அழிக்கவோ அல்லது கெடுக்கவோ கூடாது

24 அககிராசனரின் எழுத்துமூலமான அதிகாரத்துடன், பொதுசேவை
 எதன் பொருட்டும் பரிபாலிக்கப்படும் கம்பிகள் அல்லது உபகரணங்கள்
 அல்லது அவற்றின் ஆதாரங்கள் எதற்கும் சேதம் விளைவதைத் தடுத்தற்
 பொருட்டாயினும் அல்லது எதையும் பழுதுபாத்தற் பொருட்டாயினும்
 அல்லது எதிலுமுள்ள குறைபாடுகளை சரிசெய்தற் பொருட்டாயினும் கிராமப்
 பகுதிகளுள் உள்ள பிறருக்குச் சொந்தமான காணி எதற்குள்ளும்
 எவரும் பிரவேசிக்கலாம்

**ஞாங்கையும் குடடைகளையும் திறந்த அகழிகளையும் கழிகால்களையும்
 வற்றச் செய்தல்**

25 ஒவ்வொரு காணியினதும் சொந்தக்காரர் அல்லது குடியிருப்பவரோ அக
 காணியில் குடியிருக்கும் வீடு எதிலும்மிருந்து அறுபது யார் தூரத்துக்குள்
 இருப்பதும் அருவருப்பான தன்மையுள்ள, சுகத்துக்கு கேடுவிளைவிக்கத்தக்க

ஏதும் சாக்கடை லும், ஈய்தலை, தண்ணீர், பொருள் அல்லது சாமா
 னுளதும் அல்லது அதைச் சோப்பதற்கு பாசிக்கப்படுவதுமான ஞாங்கம்,
 குடடை, திறந்த அகழி, சாக்கடை அல்லது வேறு இடம் ஓய்வொன்றையும்
 வற்றச் செய்கிக, சுதந்தம்செய்கிக, முடுகிக அல்லது நூரப்பிக்கவேண்டும்

**வடிகால்களையும், கொலைகளையும் சாமந்த குழிகளையும், க்காதார்
 வசதிகளையும் சோதித்தலும் சுதந்தம் செய்தலும்**

26 அககிராசனா அல்லது வயத்திய சகாதார் உத்தியோகத்தார் அல்லது
 சகாதாரப் பரிசோதகர் அல்லது அககிராசனரால் எழுத்திய அகிகாரமனிக்கப்
 பட்ட எவரும் கிராமப் பகுதிகளுக்கு உள எந்த வளவினும் இருக்கும்
 வடிகால், கொல்லை, மலக்குழி, சாமந்தகுழி அல்லது க்காதார் வசதி
 எதையும் சோதனைசெய்தலும் அதற்கைய சோதனையின் பொருட்டு நியாய
 மான எந்த நேரத்தினும் அதற்கைய வளவுகளுக்குள் செலுத்தலும் நியாய
 முறையாகும் அந்த வளவின சொந்தக்காரர் அல்லது குடியிருப்பவரோ
 அவசியமான சகல் உத்திகளையும் செய்தல் வேண்டும்

27 அககிராசனா, கிராமப் பகுதிகளுக்கு உள எந்த வளவினதும் சொந்
 தக்காரருக்கு அல்லது குடியிருப்பவருக்கு அறிவித்தல் கொடுத்து அந்த
 அறிவித்தலில் சொல்லப்படும் அந்த வளவில் உள்ள வடிகால், கொல்லை,
 மலக்குழி, சாமந்தகுழி அல்லது சகாதார் வசதி எதையும் சகாதார் நிலைம
 யில் வைத்திருப்பதற்கவசியமாய், கருமங்களை உடனடியாவது அல்லது
 அந்த அறிவித்தலில் சொல்லப்படும் காலத்துக்குள்ளாவது செய்யும்படி
 கேட்கலாம்

28 அககிராசனா, எந்த வளவினதும் சொந்தக்காரருக்கு அல்லது குடி
 யிருப்பவருக்கு எழுத்துமூலமான அறிவித்தல் கொடுத்து அந்த அறிவித்
 தலில் சொல்லப்படும் காலத்துக்குள் அககாணியிலுள்ள வடிகால், கொல்லை,
 மலக்குழி, சாமந்தகுழி அல்லது சகாதார் வசதி எதிலுமுள்ளவற்றை அகற
 மும்படி அல்லது அவற்றை அழிப்பதற்கு குறித்த வேறு இடத்துக்கு குறித்த
 முறையில் அப்பறப்படுத்துவிகும்படி கேட்பது நீதியாகும்

பூண்டுகளும் குப்பையும்

29 கிராமப் பகுதிகளுக்கு உள எககாணியினதும் சொந்தக்காரர் அல்லது
 குடியிருப்பவரோ அககாணியை பூண்டுகளும் குப்பையும் இல்லாமல் வைத்திருந்
 தல் வேண்டும்

விடுகாலி மாடுகள்

30 (1) கிராமப் பகுதிகளுக்கு உள பொது தெரு அல்லது பாதை
 ஒன்றில் விடுகாலியாக திரியும் மாடுகள், செமமறியாடுகள், வெள்ளாடுகள்
 யாவும் பிடிக்கப்பட்டதும் சங்கத்தால் அந்நோக்கத்துக்கு வதாபிக்கப்பட்ட
 தொழுவத்தில் வைக்கப்பட வேண்டும்

(2) அவவிதம், தொழுவத்தில் விடப்பட மிருகம் எதையும் மீட்பதற்கு
 முன்னா செலுத்த வேண்டிய செலவுதொகை பின்வரும் விதிவகையினபடி
 கணிக்கப்பட வேண்டும் .—

வைத்திருப்பதற்கு, ஒன்றுக்கு ஒரு நாளைக்கு அல்லது ஒரு நாளை
 பகுதிக்கு 50 சதம்

உணவுக்கு (கொடுக்கப்பட்டால்), ஒன்றுக்கு ஒரு நாளைக்கு அல்லது ஒரு
 நாளை பகுதிக்கு 25 சதம்

(3) விடுகாலியாக போய்விட்டதென்று நம்பப்படும் மாடுகளின் சொந்தக்
 காரர் அககிராசனருக்கு அல்லது கிராமத் தலைமைக்காரருக்கு அச சமாச்சர்,
 ரத்தை உடனே தெரிவிக்கவேண்டும்

மிருகங்களிடையே நோய்

31 கோமாரி நோய் அல்லது வேறு தொற்று நோய் அல்லது ஓட்டுநோய்
 பீடித்த எந்த மிருகத்தினதும் சொந்தக்காரர் அல்லது அதன் பொறுப்பாளி
 யாயிருப்பவரோ—

(1) அந்த மிருகத்தை தனியாகப் பிரித்து வைத்து அந்த நோயைப்பற்றி
 அககிராசனருக்கு தகவல் தெரிவிக்கவும் ;

(2) அந்த மிருகத்தை அககிராசனா குறிப்பிடும் எந்த இடத்துக்கும்
 கொண்டுபோய் அந்த இடத்தில் அதைப் பராமரிப்பதற்கு அல்லது
 அதற்கு வைத்தியம் செய்வதற்கு அககிராசனரால் அதிகாரமளிக்
 கப்பெற்றவரின் பொறுப்பில் அதை விட்டுவிடவும் ;

(3) அந்த மிருகத்தின் சாணத்தையும், எருவையும், குப்பையையும் அது
 செத்துப் போகுமிடத்து அதன் சடலத்தையும் ஆறு அடிகளுக்கு
 குறையாத ஆழத்தில் புதைப்பிக்கவும் அந்த மிருகம் படுத்திருந்த
 இடத்தை தொற்றுநோய் பற்றச்செய்யவும் ;

(4) ஆரோகியமுள்ள மாடுகளைத் தாம் அணுகும் முன்னா தம்மை
 யும் தமது உடைகளையும் சுத்தம் செய்யவும் தொற்று நோய்
 பற்றச் செய்யவும் ;

(5) அந்த மிருகம் பூரண சுகம் பெற்று பதினாறு நாட்கள் கழியும்வரை
 அது வேறு ஆரோகியமுள்ள மிருகம் எந்துடனும் கலக்காமல்
 தடுப்பதற் கவசியமான சகலமான முன்னெச்சரிக்கை ஏற்பாடு
 களையும் காரியங்களையும் செய்யவும் ;

வேண்டும்

32 (1) 31 ம உபவிதியின்படியான தகவல் கிடைத்ததும் அககிராசனா
 பறையறைவித்து அல்லது அவர் தகுதியின்றெண்ணும்—வேறு விதத்தில்
 அககிராமப் பகுதியை அல்லது அதன் குறித்த பகுதி எதையும் தொற்று
 நோய் பீடித்த பகுதியென்று பிரசித்தப்படுத்தவேண்டும்

(2) (1) ம பநிதியின்படி கிராமப்பகுதி அல்லது அதன் எதெனும் பகுதி
 தொற்றுநோய் பீடித்த பகுதியென்று பிரசித்தப் பட்டிருக்குமிடத்து கடைசி
 யாக அந்த நோய் பீடித்திருந்ததற்கு அறியப்பட்ட மிருகம் சுகமடைந்த

உல்லது அத்தகைய மிருகம் செத்த பதினான்கு நாட்கள் கழிந்ததும் அகிராசனார் இந்த உபவிதியின (1) ம பந்தியில் சொல்லப்பட்ட விதத்தில் அகிராம பகுதியில் அல்லது அதன் பகுதியில் நோய இல்லையென்று பிரசித்தப்படுத்தவேண்டும்.

33 கிராம பகுதியிலுள்ள அல்லது அதன் குறித்த பகுதி எதுமாவது தொற்றுநோய பீடித்த பகுதியென்று 32 ம உபவிதியின்படி பிரசித்தப்படுத்தப்பட்டிருக்கும்படி—

(1) ஒருவரும் தொற்று நோய பீடித்த பகுதிகளை மாடு எதையும் கொண்டு வரவோ அல்லது அங்கிருந்து மாடு எதையும் கொண்டு போகவோகூடாது;

(2) தொற்று நோய பீடித்த பகுதியிலும், தொற்று நோய பீடித்த பகுதி ஒரு கிராம பகுதியான ஒரு பகுதியாக இருக்கும் விஷயமெதிலும் தொற்று நோய பீடித்த பகுதியிலிருந்து ஒரு மைல் விட்டார்த்தத்துக்குள் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மாடுகளின் சொந்தக்காரர்களும் அவற்றின் பொறுப்பாளிகளாயிருப்பவர்களும் தமது மாடுகளை கட்டவைக்க வேண்டும் அல்லது அலைந்து திரியாமல் நடுக்கக் கூடியதாக படடியில் பத்திரமாக அடைத்துவைக்க வேண்டும்;

(3) தொற்று நோய பீடித்த பகுதிகளை எந்த மிருகத்தின் சடலமும் புதைக்கப்படாமல் கிடப்பதைக் காரணம் ஒவ்வொருவரும் அவ விஷயத்தை அக்கிராசனருக்கு அறிவிக்கவேண்டும் அக்கிராசனார் அதை 31 ம உபவிதியில் சொல்லப்படும் முறையில் புதைப்பிக்க வேண்டும்;

(4) நோயினால் செத்த மிருகம் என்னதும் சடலத்தையும் எவரும் வெட்டவோ அல்லது அந்த மிருகத்தின் இறைச்சியை, தோலை, கொம்புகளை, அல்லது வேறு பாகங்களை எந்நோக்கத்துக்காக வேறும் அகற்றவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது.

(5) தொற்று நோய பீடித்த மந்தையிலுள்ள மாடுகளின் சொந்தக்காரர் ஒவ்வொருவரும், அக்கிராசனரால் அங்கணம் கட்டளை யிடப் படுவகால், அகிராசனரால் எழுத்தில் குறிப்பிடப்படும் இடத்திலும் ஆட்களாலும் தமது மிருகங்களுக்கு வைத்தியம் செய்விக்க அல்லது ஊசி மருந்து குத்துவிக் வேண்டும்.

சாணம் சேகரித்தலும் விற்றலும்

34 அகிராசனரால் அதற்கென வழங்கப்பட்ட ஒரு அனுமதியின் பேரிலுள்ள ஒருவரும் கிராமச் சங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட அல்லது அதன் அதிகாரத்தின் கீழுள்ள எக்கானியிலுமிருந்து சாணம் சேகரிக்கலாகாது

35 உபவிதி 34 ன படியான அனுமதி ஒவ்வொன்றும் இதன் அடலவணியில் காட்டியிருக்கும் மாதிரி பததிரம் "A" யைப் போன்றிருத்தல் வேண்டும், அதில் சொல்லப்படும் காலத்துக்கு அது செல்லக்கூடியதாயிருக்கும்

36. உபவிதி 34 ன படியான அனுமதி ஒன்றை வைத்திருக்கும் எவரும் அந்த அனுமதியில் சொல்லப்படும் காலம் முடிந்த பின்னர் அந்த அனுமதியைக் கொண்டு சாணம் சேகரிக்கலாகாது

37. உபவிதி 34 ன படியான அனுமதி ஒன்றை வைத்திருக்கும் எவரும் அவா சாணம் சேகரிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட கானிகளுக்கு எத்தகைய சேதமும் விளைத்தலாகாது.

38 37 ம உபவிதியை மீறியமை எதற்கும் 34 ம உபவிதியின்படி வழங்கப்பட்ட அனுமதி எதையும் அக்கிராசனார் அழித்தல் நீதியாகும்

39 அகிராசனரால் அதற்கென வழங்கப்பட்ட ஒரு அனுமதி வைத்திருப்பவராயிருந்தாலன்றி ஒருவரும் கிராம பகுதிகளை உள்ள எந்த இடத்திலுமிருந்து அப்பகுதிக்கு வெளியேயுள்ள எந்த இடத்துக்கும் சாணம் எதையும் அகற்றலாகாது.

40 39 ம உபவிதியின்படி வழங்கப்படும் அனுமதி ஒவ்வொன்றும்—

- (i) இதன் அடலவணியில் காட்டப்பட்டுள்ள மாதிரி பததிரம் "B" ஐப் போலிருக்கவேண்டும்;
- (ii) அகற்றப்படவிருக்கும் சாணத்தின் அளவைக் காட்டவேண்டும்.

41. 39 ம உபவிதியின்படி வழங்கிய அனுமதி ஒவ்வொன்றும் கிராம பகுதியிலிருந்து சாணம் அகற்றப்பட்டதும் வலியற்று முடிவுறும்.

42 39 ம உபவிதியின்படி சாணம் அகற்றுவதற்கு ஒரு அனுமதி வழங்கப்பெற்றிருக்கும் எவரும் அந்த அனுமதியில் சொல்லப்படும் அளவுக்கு அதிகமாக கிராம பகுதியிலிருந்து அகற்றலாகாது

43 ஒரு வண்டியிலுள்ள ஏதும் சாணம் சார்பான அனுமதி முந்தியே அகிராசனரிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்தாலன்றி ஒருவரும் அச்சாணம் உள்ள வண்டியைக் கிராம பகுதிக்கு வெளியே கொண்டுபோகலாகாது.

பாறப்பட்டிகள்

44. (1) அதற்கென அகிராசனரால் வழங்கப்பட்ட ஒரு லைசென்ஸ் வைத்திருந்தாலன்றி ஒருவரும் இரண்டு அல்லது அதற்க்குமான பசுக்கள் உள்ள ஒரு பாறப்பட்டி வைத்திருக்கலாகாது அதற்கைய லைசென்ஸ் ஒவ்வொன்றும், 155 ம உபவிதியின்படி முந்தியே அறிக்கப்பட்டாலன்றி, அது எந்த வருடத்துக்கு வழங்கப்பட்டதோ அந்த வருடத்து டிசெம்பர் மாதம் முப்பத்தொராவ் திகதியன்று வலியற்று முடிவுறும்

45 ஒரு பசுவின் பாலை விற்க விரும்பும் அல்லது விற்பனைக்கு விரும் ஒவ்வொருவரும் சங்கத்தின் புத்தகங்களின் தம்மை ஒரு பதிவுபெற்ற பால் வியாபாரியாகப் பதியச் செயது அதன் பொருட்டு அகிராசனரிடமிருந்து ஒரு அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்

46. கிராம பகுதிகளை தண்ணீர் அல்லது வேறு ஏதும் பிற பொருள் அல்லது திரவவஸது கலந்த பாலை ஒருவரும் விற்கவோ, கொண்டு திரிந்து வியாபாரம் செய்யவோ கொடுக்கவோ காட்டவோ, கொண்டுசெல்லவோ அல்லது விற்பனைக்கு விடவோ கூடாது.

47 ஒரு பாறப்பட்டியின் லைசென்ஸ் காரராக அல்லது பதிவுபெற்ற ஒரு பால் வியாபாரியாக அல்லது அத்தகைய லைசென்ஸ்காரரின் அல்லது பதிவுபெற்ற வியாபாரியின் அதிகாரம் பெற்ற விற்பனையாளராக இருந்தாலன்றி ஒருவரும் கிராம பகுதிகளை எச்சமயத்திலேனும் ஏதும் பாலை விற்கவோ அல்லது காட்டவோ, வைத்திருக்கவோ, கொண்டு செல்லவோ வியாபாரம் செய்யவோ, கொண்டு செல்லவோ அல்லது விற்பனைக்கு விடவோ கூடாது.

48. ஒவ்வொரு லைசென்ஸ்காரரும், பதிவுபெற்ற வியாபாரியும் அல்லது அதிகாரம் பெற்றவிற்பனையாளரும் விற்பதற்காக, பாலை கொண்டு செல்லு கையில், கொடுக்கையில், கொண்டுதிரிந்து கூலிகையில் அல்லது காட்டுகளில் தமது லைசென்ஸ் அனுமதிச்சீட்டை அல்லது எழுத்தமுலமான அதிகாரப் பத்திரத்தை தம்முடன் வைத்திருக்க வேண்டும்; சுகாதார பரிசோதகர் எவரேனும் அல்லது அதற்கென அக்கிராசனரால் எழுத்தில் அதிகாரமளிக்கப் பெற்ற வேறு எவரேனும் கேட்கும்போது அதைப் பாப்பதற்குக் கொடுக்க வேண்டும்

49 ஒரு பாறப்பட்டியின் லைசென்ஸ்காரர் எல்லா சாணத்தையும் குப்பையும், மூத்திரத்தையும் அல்லது கழுவிவரும் கழிவுகளையும் தினமும் ஒரு தடவையாவது பாறப்பட்டியிலிருந்து அகற்றுவித்து பாறப்பட்டியிலிருந்து தக்க தூரத்தில் தொல்லி உண்டுபண்ணாத முறையில் அதை ஒழிப்பிக்க வேண்டும்

50. ஒரு பாறப்பட்டியின் லைசென்ஸ்காரர் பாறப்பட்டியின் ஒவ்வொரு பகுதியையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தமாகவும் சுகாதார நிலைமையிலும் வைத்திருத்தல் வேண்டும்.

51. லைசென்ஸ்காரர் தீரக்கமாகச் சுத்தம் செய்யப்பட்டதும் பாறப்பட்டியின் தேவைகளுக்கு மாத் திரமே பாவிக்கப்படுவதமான பாததிரமல்லாத வேறு பாத்திரம் எதற்குள்ளும் பால் எதையும் ஊற்றுவிக்வேவோ அல்லது ஊற்று விடவோ கூடாது

52. ஒரு பாறப்பட்டியின் லைசென்ஸ்காரர், கண்ணாடியினால், கோப்பையினால், மினுக்கப்பெற்ற மட்பாண்டத்தினால், தகரத்தினால் அல்லது ஏனும் பூசிய அல்லது நாகம் பூசிய இரும்பினால் ஆக்கப்பெற்ற பாத்திர மல்லாத வேறு பாத்திரம் எதிலும் பால் எதையும் ஊற்றிவைக்க செய்யவோ அல்லது விடவோ கூடாது.

53. ஏதும் தொற்றுநோய. ஓட்டு நோய அல்லது சரும நோய பீடித்த அல்லது அதற்கைய நோய பீடித்த எவருக்கும் சமீபகாலத்தில் பணிவிடை செய்த எவரும் நோய்தொற்றும கால எல்லைமையும் காத்தற கால் எல்லையையும், கழியும்வரை ஒரு பாறப்பட்டிகளை செல்லவோ அல்லது பாலை சுத்தம்செய்வதில், விற்பதில் அல்லது கொண்டு செல்வதில் பங்குபற்றவோ கூடாது

54 ஒரு பாறப்பட்டியின் லைசென்ஸ்காரர் அல்லது பதிவுபெற்ற ஒரு பால் வியாபாரி அவை துறியும் பசு எதையும் அல்லது ஏதும் நோயுள்ள பசு எதையும் விற்பதற்குப் பால் எடுத்தற பொருட்டு உபயோகிக்கலாகாது!

55 - ஏதேனும் வகையான மாட்டு நோய ஏற்பட்டிருக்கும் எப்பகுதியிலும், 44 ம உபவிதியின்படி வழங்கிய பாறப்பட்டி லைசென்ஸ் எதையும் அல்லது 45 ம உபவிதியின்படி வழங்கிய அனுமதிச்சீட்டு ஒன்றை அவசியமான காலத்துக்கு நிறுத்திவைத்தல் அகிராசனருக்கு நீதியாகும்

56 அகிராசனார், சுகாதார பரிசோதகர் அல்லது அகிராசனரால் அதற்கென முறைப்படி அதிகாரமளிக்கப்பெற்ற எவரும் எச்சமயத்திலும் அல்லது கிராம பகுதிகளை எவவிடத்திலேனும் விற்பதற்கு விட அல்லது கொண்டுசென்ற பாலை பரிசோதிக்கலாம்.

57 அகிராசனார் விருப்பப்படியே ஒரு பாறப்பட்டி வைப்பதற்கான ஒரு லைசென்ஸையிலும் அல்லது ஒரு பால் வியாபாரிக்கு ஒரு அனுமதிச் சீட்டையிலும் வழங்கப்படும் அந்த லைசென்ஸை அல்லது அனுமதிச் சீட்டை வழங்குவதற்கு முன்னர் அவா சுகாதாரப்பரிசோதகரை கலந்தாலோசிப்பார்.

58. பாறப்பட்டிகள் பற்றிய இந்த உபவிதிகளின்படி வழங்கிய அனுமதிச் சீட்டு ஒவ்வொன்றும் அந்த அனுமதிச்சீட்டு எந்த வருடத்திற்கு வழங்கப்பட்டதோ அவ்வருடத்து டிசெம்பர் மாதம் முப்பத்தொராவ் திகதியன்று வலியற்று முடிவுறும்.

உத்தியோகத்தர்கள்

59. சங்கத்திற்கு வரும்தியான எல்லா வரிகளையும் கட்டணங்களையும் தள்ளுவதற்கும் தமது கையொப்பத்தின் பிரதிஸிபியையும் சங்க முத்திரையையும் கொண்ட பற்றுச் சீட்டுகளை வழங்குவதற்கும் உத்தியோகத்தர் அல்லது பிற எவருக்கும் அகிராசனார் எழுத்தில் அதிகாரமளிக்கலாம்.

60. எவரும் வேண்டுகின்ற—

(அ) அக்கிராசனரையாவது அல்லது சங்கத்தின வேறு உத்தியோகத்தார் எவரையுமாவது கிராம சமுதாயச் சட்டத்தின ஏற்பாடுகள் அல்லது அதன கீழ் உண்டாக்கப்பட்ட உபவிதிகள் எதனாலும் அல்லது எதனகீழும் அந்த அக்கிராசனருக்கு அல்லது உத்தியோகத்தருக்கு கொடுக்கப்பட்ட, விதிக்கப்பட்ட அல்லது குறிக்கப்பட்ட சத்தியம் கடமை அல்லது அலுவல் எதையும் பிரயோகிக்க, அல்லது நிறைவேற்ற அல்லது செய்ய விடாது நடுக்கலாகாது; மேலும்

(ஆ) சங்கத்தால், அல்லது சங்கத்துக்காக வேலைக்கமர்த்தப்பட்ட ஊழியன் அல்லது தொழிலாளி எவனையும், அக்கிராசனரால் அல்லது சங்கத்தின வேறு உத்தியோகத்தார் எவராலும் அவனுக்கு இடப்பட்ட சட்டமுறையான கடமை எதையும் செய்யவிடாது நடுக்கலாகாது.

பொது பதார்த்தங்கள் விற்பனை

61. அக்கிராசனா அதற்கென முறைப்படி வழங்கிய ஒரு லைசென்ஸின பேரிலுள்ள மனிதா உண்பதன பொருட்டு, இறைச்சி, கோழி, காய்கறிகள் அல்லது அமுக்கெடும வேறு உணவுப் பொருட்கள் விற்பதற்கான கடை அல்லது (சந்தையல்லாத) இடம் எதையும் ஒருவரும் வைக்கலாகாது. அத்தகைய லைசென்ஸ் ஒவ்வொன்றும், 155 ம உபவிதியினகீழ் முன்னதாக அழிக்கப்பட்டாலன்றி, அது எவ்வருடத்துக்கு வழங்கப்பட்டதோ அவ்வருடத்து டிசெம்பர் மாதம் முடிந்ததொராத் திகதியன்று வலியுற்று முடிவுறும்.

62. கடை அல்லது (சந்தையல்லாத) இடம் எதிலும் இறைச்சி, கோழி மீன், காய்கறி அல்லது அமுக்கெடும வேறு உணவுப் பொருட்களை விற்பவர் அல்லது அத்தகைய கடையின் அல்லது இடத்தின் சொந்தக்காரர் இறைச்சியையும், கோழியையும், மீனையும், பழங்களோடும், காய்கறிகளோடும் வைக்கலாகாது; கோழிகளை, அவை அனுவலியமான துன்பம் அனுபவிக்காவண்ணம் கூடைகளில் வைத்தல் வேண்டும்.

63. அக்கிராசனர் அல்லது அவரால் எழுதவில் முறைப்படி அதிகார மளிக்கப்பெற்ற எவரும் மீன், இறைச்சி, பழம், காய்கறி அல்லது அமுக்கெடும வேறு உணவுப் பொருட்களை மனிதர் உண்பதற்காக விற்கும் கடை அல்லது (சந்தை அல்லாத) இடம் எதையும் சோதனை செய்யலாம்.

64. (1) இறைச்சி விற்கும் கடை அல்லது இடம் எதற்கும் கீழ்க்காணும் பந்தியில் சொல்லப்படும் நிபந்தனைகளுக்கு அமைவான ஒரு பெட்டியில் அல்லது வண்டியில் அல்லாமல் ஆடுமாட்டிக்கும் கொட்டில் எதிலுமிருந்து இறைச்சியை கொண்டு செல்லக்கூடாது :—

(2) (அ) இறைச்சியை எடுத்துச்செல்ல உபயோகக்கும் பெட்டி ஒவ்வொன்றும் உட்புறம் துத்தநாகத் தகட்டினால் அல்லது வேறு ஊருத பொருளினால் பாவப்பட்டு ஒரு முடியும் போடப்பட்டு இருத்தல் வேண்டும்.

(ஆ) இறைச்சியை எடுத்துச்செல்ல உபயோகக்கும் வாகனம் ஒவ்வொன்றும் பின்வருவன இருத்தல் வேண்டும் :—

- வெயில் அல்லது மழை படாமல் அல்லது ஈசுகளால் அசுத்த மடையாமல் அல்லது தூசி படியாமல் இறைச்சியைப் பாதுகாக்கக் கூடிய ஒரு கூரை.
- இறைச்சி பொதுஜனங்களின் பார்வையில் படாதபடி மறைப்பதற்காக திறந்திருக்கும் முனை ஒவ்வொன்றுக்கும் ஒரு மறைப்பு
- இறைச்சியைப் போட்டு வைப்பதற்கு உட்புறம் துத்தநாகத் தகட்டினால் அல்லது வேறு ஊருத பொருளினால் பாவப்பட்ட ஒரு பெட்டி.

(3) (1) ம பந்திக்கு மாறாக ஏதும் இறைச்சி எடுத்துச் செல்லப்பட்டால் யாரால் அல்லது யாருக்காக அல்லது யாருடைய கட்டணப்படி இறைச்சி அப்படி எடுத்துச் செல்லப்பட்டதோ அவரே அந்த மாறுகைக்கு பொறுப்பாளியாவார்.

65. இறைச்சி, கோழி, மீன், காய்கறிகள் அல்லது அமுக்கெடும வேறு உணவுப் பொருட்கள் விற்பதற்கான கடை அல்லது (சந்தையல்லாத) இடம் எதையும் வைப்பதற்கான ஒரு லைசென்ஸ் வைத்திருப்பவா—

(அ) அக்கடையை அல்லது அந்த இடத்தை சுத்தமாகவும் சுகாதார நிலையிலும் வைத்திருப்பதோடு அங்குள்ள எலி வள்கள் அனைத்துக்கும் சீமெந்தும் கண்ணாடியும் கொண்டும் அடைத்துவிடவும் வேண்டும்; மேலும்

(ஆ) அந்த வியாபாரம் நடை பெறும் தலத்தில் ஒரு துலக்கமான இடத்தில் 61 ம உபவிதியின்படி பெற்ற லைசென்ஸை மாட்டி வைக்கவேண்டும் அல்லது அந்த லைசென்ஸை அப்படி மாட்டி வைக்க முடியாவிடால், லைசென்ஸின் இலக்கமுடைய லைசென்ஸ் காரரின் பெயரும் தெளிவாக தீட்டப்பட பலகை ஒன்றை அந்த தலத்தில் துலக்கமான ஓரிடத்தில் மாட்டிவைக்கச் செய்தல் வேண்டும்.

காற்றடைத்த பான உற்பத்திசாலைகள்

66. அதற்கென அக்கிராசனரிடமிருந்து தக்க முறையில் பெறப்பட்ட ஒரு லைசென்ஸின பேரிலுள்ள ஒருவரும் காற்றடைத்த பான உற்பத்திசாலையை தாபிக்கவோ அல்லது வைக்கவோ கூடாது அத்தகைய லைசென்ஸ் ஒவ்வொன்றும் 155 ம உபவிதியின்படி முந்திய அழிக்கப்பட்டாலன்றி, அது அந்த வருடத்துக்கு வழங்கப்பட்டதோ அந்த வருடத்து டிசம்பர் மாதம் 31 ந் திகதியன்று வலியுற்று முடிவுறும்.

67. லைசென்ஸ் பெறவிருக்கும் தலம் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு அமைவாக இருந்தாலன்றி எவரும் காற்றடைத்த பான உற்பத்திசாலை யொன்றைக்கு லைசென்ஸ் பெறுதற்கு உரிதனுடையவராக மாட்டார்.

(1) (அ) தலம் பழுதடையாமலும் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உண்டாகவும் இருக்க வேண்டும் ஒவ்வொரு அறையும் திறக்கக் கூடிய யானைக்கீழையுடையதாக இருக்க வேண்டும் யானைக்கீழை திறந்து விடால் அவற்றின் பரப்பு வெள்ளோட்டமான தரைப் பரப்பில் பதினாறில் ஒரு பாகத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

(ஆ) ஒவ்வொரு பகுதியிலுமுள்ள ஒவ்வொரு அறையின் சுவாசகரம் எழு அடிகளுக்கு குறையாத உயரமுள்ளனவாகவும் செங்கல், கல், அல்லது "கபூக்" கல்லால் கட்டப்பட்டு அவற்றின் உற்புறம் சண்ணாம்புச்சாந்து பூசி வெள்ளையடிக்கப்படும் இருக்க வேண்டும்.

(இ) தாமவாரங்கள் தரையிலிருந்து குறைந்த படசம் ஆறு அடி உயரத்தில் இருக்கவேண்டும்.

(ஈ) கூரை ஏதும் நிலையான பொருளால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும்.

(உ) மரவேலை மை பூசப்பட்டு அல்லது வெள்ளையடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

(ஊ) தரை முழுவதும் சீமெந்து போடப்பட்டிருக்க வேண்டும்.

(எ) தலத்தில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

(2) அங்குகாற்றடைத்த பானம் உற்பத்தி செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு அறையாவது பிசத்தியேகமாக வைத்திருக்கப்பட்டு வேண்டும்.

(3) காற்றடைத்த பானம் உற்பத்தி செய்வதற்கு பாவிக்கும் பாணி, வாசனைத் திரவியங்கள், இராசியப் பொருள்கள் ஆகியவற்றை சேகரித்து வைப்பதற்கு ா துழையாத புறம்பான ஒரு அறை இருக்கவேண்டும்.

(4) போத்தல்கள் கழுவுவதற்கு ஒரு புறமான இடம் ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

(5) உற்பத்திசாலையில் பாவிக்கப்படும் தண்ணீர், அசுத்தமடையாமல் போதிய அளவு பாதுகாக்கப்பட்ட ஒரு நீர் நிலையத்திலிருந்து பெறப்படுதல் வேண்டும். அத்தண்ணீர் உற்பத்திசாலைக்கு கொண்டுசெல்லப்படுகையில் களங்கமடையாமலிருக்கக்கூடிய விதத்தில் கொண்டுசெல்லப்பட்டுவேண்டும். அத்தண்ணீர் உற்பத்திசாலையில் தகுந்த முறையில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் அல்லது தேக்கங்களில் சேகரித்து வைக்கப்பட்டு வேண்டும்.

(6) காற்றடைத்த பானம் உற்பத்திசெய்வதற்கு (அல்லது அதோடு சம்பந்தப்பட்ட ஏதும் காரியகரமதற்கு) அல்லது போத்தல்கள் உபகரணங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவதற்கு பாவிக்கும் தண்ணீர் அக்கிராசனரால் அங்கீகரிக்கப்பட்டதும் அந்த யந்திரத்துடன் இணைக்கப்பட்டதும் ஒரு நீர்வழியூடாக வடிந்தாகவும் இராசிய முறையாகவும் கிருமி யாராசின முறையாகவும் பரிசோதித்து சுத்தமானதாயும் ருசியானதாயும் காணப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

ஆயின அங்கீகரிக்கப்பட்ட பொது நீர் நிலையிலிருந்து எடுக்கும் தண்ணீரை இந்த உபவிதியின் சாதனையிலிருந்து தவிர்த்து விடுவதற்கு அக்கிராசனருக்குத் தத்துவம் உண்டு.

(7) (அ) காற்றடைத்த பான உற்பத்திசாலையில் ஒரு சுகாதாரக் குப்பைத் தொட்டியும் குறைந்தது இரண்டு எச்சிற படிக்கக்கூடும், அங்கு வேலைகிடுக்கும் ஒவ்வொரு பத்துப் பேருக்கும் ஒன்று வீதத்துக்கு குறையாத போதிய அளவு மலசல்கூடங்களும் இருத்தல் வேண்டும்.

(ஆ) காற்றடைத்த பான உற்பத்திசாலையானது மலசல்கூடம், ஊததைக் குழி, மாட்டுத் தொழுவம், பசுக்கூலியல் அல்லது நிறந்த கான எதிலுமிருந்து ஐம்பது அடி தூரத்திலாவது இருக்க வேண்டும்.

(இ) காற்றடைத்த பான உற்பத்திசாலையினுள் அல்லது அதனுடன் நேரடியான தொடர்புள்ளதாக ஊததைக்குழி, மலசல்கூடம், மாட்டுத் தொழுவம், பசுக்கூலியல் அல்லது சாம்பறகுழி ஒன்றும் இருத்தலாகாது.

68. ஒரு காற்றடைத்த பான உற்பத்திசாலையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் அவரது தலத்துக்கு வெளியில் ஒரு துலக்கமான தானத்தில் அவரது பெயரும் "லைசென்ஸ்பெற்ற காற்றடைத்த பான உற்பத்திசாலை" என்ற வார்த்தைகளும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் தெளிவாக எழுதப்பெற்ற ஒரு பலகையை தூக்கிவிட வேண்டும்.

69. ஒரு காற்றடைத்த பான உற்பத்திசாலையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும், காற்றடைத்த பான உற்பத்திசாலை சம்பந்தமான இந்த உபவிதிகளின் ஆங்கில, சிங்கள தமிழ் பிரதி யொன்றையும் லைசென்ஸையும் சீடம் போட்டு உற்பத்திசாலையில் ஒரு துலக்கமான இடத்தில் தொங்க விடுமாட்டி செய்தல் வேண்டும். அவர் எல்லா வேலைமாட்களினதும் (காற்றடைத்த பானத்தைக்கொண்டு திறந்து விற்போ உட்பட) பெயர்களும் விலாசங்களும்மக்கிய ஒரு அட்டவணியை அக்கிராசனராவது அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவருமாவது எல்லா நேரத்திலும் சோதனை செய்வதற்கு கிடைக்கக்கூடியதாக உற்பத்திசாலையில் வைப்பிக்க வேண்டும்.

70. ஒரு காற்றடைத்த பான உற்பத்திசாலையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் அந்த காற்றடைத்த பான உற்பத்திசாலையின் பாகமாயுள்ள ஒவ்வொரு அறையின் சுவாசகரமும், வுருத்திற்கு இரண்டு தடவை ஜூன், டிசெம்பர் மாதங்களில் வெள்ளையடிப்பிக்க வேண்டும், அவர் மரவேலைக்கு ஜூன், டிசெம்பர் மாதங்களில் ஒரு முறையாவதும் அக்கிராசனரால் எழுதவில் உத்தரவிடப்படும் வேறு சமயங்களிலும் வெள்ளையடிப்பிக்கவும் அல்லது மை பூசப்பட்டிருப்பின வெந்நீரும் சுவாகாரமுட கொண்டு கழுவுகக்கூடும் வேண்டும்.

71. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் உற்பத்திச்சாலையின் தரையைக் தினம் ஒரு தடவையாவது கழுவிக் கவேண்டும்.

72. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் அந்த உற்பத்திச்சாலையில் பாவிக்கப்படும் எல்லாப் போத்தல் களையும் கீழ்க்காணும் முறையில் கழுவிக் கவேண்டும் —

விளாச்சீடுகளை அகற்றுபவற்றும் முகல் முறை கழுவவதற்கும் பாவிப் பதற்கு ஒரு தொடையும் கண்டியாகக் கழுவவதற்கு மற்றொரு தொடையும் போத்தல்களை கழுவவதற்கு அங்கு இரண்டு புறம்பான தொடடிகள் இருக்க வேண்டும். சூழாய மூலம் வரும் தண்ணீர் கிடைக்கக்கூடியதாயிருக்கும்படித் தகை கண்டியாகச் செய்யும் சுத்தம் ஓடுகிற தண்ணீரில் செய்யத் தவேண்டும்

73. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் உற்பத்திச்சாலையின் ஓவ்வொரு பகுதியையும் அதன் சுற்றுப் புறங்களையும், வடிகால்களையும் பாததிரங்களையும், காற்றடைத்த பாணம் செய்வதற்கு பாவிக்கப்படும் உபகரணங்களையும் துப்பரவாகவும் பழுதில்லாமலும் வைத்திருக்கச் செய்தல் வேண்டும்

74. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஒருவரும் காற்றடைத்த பாணம் உற்பத்தி செய்வதற்குப் பாவிக்கப்படுவன வல்லாத ஏதும் பொருட்களை அல்லது வஸ்துகளை உற்பத்திச்சாலையின்குள் புகுத்துவிக் கலாகாது

75. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஒருவரும் சுத்தமில்லாத, அசுரியான அல்லது நல்ல ரகமல்லாத வஸ்துகளை எதையும் உற்பத்திச்சாலையில் வைக்கலாகாது.

76. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் அந்த உற்பத்திச்சாலையில் பாவிக்கும், வஸ்துகளை நாச ஜெந்துகளை துழையாத் பெட்டிகளில் அல்லது தட்டுகளில் சேகரித்து வைப்பிக் கவேண்டும்.

77. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் காற்றடைத்த பாணம் இருக்கும் ஓவ்வொரு போத்தலிலும் பாணத்தின் வகையையும் உற்பத்தி செய்யும் இடத்தையும் அந்த உற்பத்திச் சாலையின் சொந்தமான ஆள அல்லது சமுதாயத்தின் பெயரையும் அந்த உற்பத்திச்சாலையின் அக்கிராசனரால் கொடுக்கப்பட இலக்கத்தையும் காட்டும் விளாச்சீடு ஒன்றை ஒட்டுவிக் கவேண்டும்

78. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் எவரும் அந்த காற்றடைத்த உற்பத்திச்சாலையில் பதினான்கு வயதிற்கு உட்பட்ட எவரையும் வேலையுக்கு வைத்தல் கூடாது

79. ஏதும் தொற்றுநோய், ஒட்டு நோய் அல்லது சரும நோய் பீடித்த அல்லது பீடித்திருந்த அல்லது அந்நோய் பீடித்திருக்கும் எவருக்கும் பணிவிடை செய்த எவரும் நோய் தொற்றும் கால எலையும் காத்தாற கால எலையும் கழியமுன்னா ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின்குள் பிரவேசிக்கவோ அல்லது காற்றடைத்த பாணம் தயாரிப்பதில் றிற்பதில் அல்லது கொண்டுபோவதில் பங்குபற்றவோ கூடாது

80. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் காற்றடைத்த பாணங்களை போத்தல்களில் அடைக்கும் எல்லோரும் அதைச் செய்யும்போது முகத்துக்கு ஒரு கம்பிலிலே முக முடியையும் கைகளுக்கு தோற் கையுறைகளையும் அணிந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.

81. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் பாணி, வாசனை திரவியங்கள், இராசயானப் பொருட்களை அல்லது வேறு பொருளைப் போட்டு வைப்பதற்குக் கண்ணடியால், பீங்காலே, மெருகிட்ட மண்ணை, "எனும்" பூசிய இரும்பால், நாகம் பூசிய இரும்பால் அல்லது தகரத்தினால் செய்யப்பட்ட பாததிரங்களை பாவிக்க வேண்டும். அந்த பாததிரங்களை அவர் வேறு எந்த நோக்கத்திற்கும் பாவிக்காமல் அவற்றை வைப்பதற்கென புறம்பாக விடப்பட ஒரு இடத்தில் அவற்றை வைக்கவேண்டும்.

82. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் ஓவ்வொருவரும் மாட்டுத் தொழுவங்களில் மலசுக்கடங்களில் அல்லது உற்பத்திச்சாலையின் எப்பாகத்திலும் இருக்கும் எல்லாச் சாணத்தையும், ருப்பையையும் மூத்திரத்தையும் கழுவும்போது சேரும் அழுகையும் அதனால் தொல்லையொன்றும் நேராதபடி தினம் ஒரு தடவையாவது அகற்றுவிக் கவேண்டும்.

83. ஒரு காற்றடைத்த பாண உற்பத்திச்சாலையின் லைசென்ஸ்காரர் எவரும் எந்த விதமான காரணத்தை முன்னிடும் லைசென்ஸ்பெற்ற ஸ்தலத்துக்குள் ஏதும் மிருகத்தை அல்லது பறவையை வைத்திருக்கலாகாது.

84. அக்கிராசனா அல்லது சுகாதாரப் பரிசோதகர் அல்லது அக்கிராசனா ரால் எழுத்தில் அதற்கென அதிகாரமளிக்கப்பட்ட எவரும் காற்றடைத்த பாணங்களை உற்பத்தி செய்வதற்கு அல்லது றிற்பதற்கு பாவிக்கும் எந்த இடத்துக்குள்ளும் அந்த இடம் திறந்திருக்கும் எந்நேரத்திலும் பிரவேசிப் பதும் அங்கு உற்பத்தி செய்த அல்லது றிற்பதற்கு வைத்திருக்கும் எந்த வகையான காற்றடைத்த பாணத்தினும் மாநிரிப் போத்தலொன்றை அதன் விவையைக் கொடுத்த எடுத்துக்கொள்வதும் நீதியாகும் அந்த இடத்தின் லைசென்ஸ்காரர் அல்லது பொறுப்பாளியாக உள்ளவா அதற்கைய மாநிரியைக் கொடுக்க மறுக்கலாகாது.

அருவருக்கத்தக்க அபாயகரமான வியாபாரங்கள்

85. (1) கீழ்க்காணும் வியாபாரங்கள் அருவருக்கத்தக்க வியாபாரங் களைக் கருதப்படும் —

- (1) பாடம்பண்ணிய மீன் அல்லது கருவாடு சேகரித்து வைத்தல்;
- (2) மொத்த வியாபாரத்தின் பொருட்டு அழுசிக்கெழும் உணவுப் பொருட்களை சேகரித்து வைத்தல்;
- (3) பசு அல்லது செயற்கை உரம் செய்தல்;
- (4) விண்கிரி (காடி) செய்தல்;
- (5) சவர்க்காரம் செய்தல்;
- (6) தோல் பதனிடும்சாலை வைத்தல்;
- (7) பாக்கு பாடம்பண்ணல்;
- (8) இரத்தம் அல்லது கழிவு இரைச்சி அணித்தல்;
- (9) தோல் சேகரித்து வைத்தல்;
- (10) எலும்பு சேகரித்து வைத்தல்;
- (11) மீனுக்கு "ஐஸ்" போடுதல்;
- (12) பலகைகள் பாடம்பண்ணல்;
- (13) "ஃட்" அல்லது "ஓரேப்" ரப்பர் செய்தல் அல்லது புகைப் போடுதல்;
- (14) மூன்று மூடைகளுக்கு அதிகமாக செயற்கை உரம் அல்லது செயற்கை உரம் செய்வதற்கு பாவிக்கும் பொருட்களை சேகரித்து வைத்தல்;

(2) கீழ்க்காணும் வியாபாரங்கள் அபாயகரமான வியாபாரங்களெனக் கருதப்படும் —

- (1) காற்றடைத்த பாணங்களை செய்தல்;
- (2) கொப்பரா செய்தல்;
- (3) கபூக்கல், பொடிகல் அல்லது கல் தோண்டல்;
- (4) கொப்பரா சேகரித்துவைத்தல்;
- (5) வைக்கோல் சேகரித்து வைத்தல்;
- (6) தேங்காயத் துவருல் செய்தல்;
- (7) மின்னரம் பாடம்பண்ணல் அல்லது சேகரித்து வைத்தல்;
- (8) சூழி தோண்டி மூதிரைக்கல் எடுத்தல்;
- (9) இயந்திரத்தால் தேங்காய எண்ணெய் செய்தல்;
- (10) சண்ணாம்பு சுடுதல் அல்லது சேகரித்து வைத்தல்;
- (11) தும்பு செய்தல் அல்லது சேகரித்து வைத்தல்;
- (12) பருத்திப் பஞ்சு சேகரித்து வைத்தல்;
- (13) தீக்குச்சுகள் செய்தல்;
- (14) மரக்கடை வைத்தல்;
- (15) மண்ணெண்ணெய்க்கடை வைத்தல்.

(3) கீழ்க்காணும் வியாபாரங்கள் அருவருக்கத்தக்க, அபாயகரமான வியாபாரங்களெனக் கருதப்படும் —

- (1) தும்புகு சாயமெறுதல்;
- (2) செங்கறிகள் அல்லது ஓடுகள் சுடுதல்.

86. (1) வைத்திய சுகாதார உத்தியோகத்தின சிபார்சினபேரில் அக்கிராசனரால் அதற்கென வழங்கப்பட்ட ஒரு லைசென்ஸ் வைத்திருந்தாலன்றி ஒருவரும் அருவருக்கத்தக்க, அபாயகரமான வியாபாரம் எதையும் நடத்த லாகாது.

(2) இந்த உபவிதியின் (1) ம பந்தியினபடி வழங்கிய லைசென்ஸ் ஓவ்வொன்றும் அது 15 ம உபவிதியின் கீழ் முந்தியே அழிக்கப்படான்றி, அது எவ்வருட்துக்கு வழங்கப்பட்டதோ அவ்வருட்து டிசெம்பர் மாதம் முப்பத்தோரந் திகதியன்று வலியுறு முடியும்.

87. கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டாக இருந்தாலன்றி அருவருக் கத்தக்க, அபாயகரமான வியாபாரம் எதையும் நடத்துவதற்கான ஒரு லைசென்ஸுக்கு எவரும் உரிமையுடையவராகமாட்டார் —

- (i) அவ்வியாபாரம் நடத்தப்படவிருக்கும் இடம் வைத்திய சுகாதார உத்தியோகத்தரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும், மேலும்
- (ii) அவ்வியாபாரத்தின் நோக்கங்களுக்குப் பாவிக்கப்படவிருக்கும் ஏதும் கட்டிடம் அல்லது கட்டிடங்கள் ஓவ்வொன்றும் கீழ்க்காணும் தேவைகளுக்கிணக்கமாயிருத்தல் வேண்டும்—
 - (அ) கட்டிடம் பழுதில்லாமலும் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாயும் போதிய வடிகால், மலசுக்கட வசதி, உடைய தாயும் இருத்தல் வேண்டும்;
 - (ஆ) அக்கட்டிடத்தின் கூரை நிலையான வஸ்துவால் செய்யப்பட்ட தாயும் தரை சீமெந்து பூசப்பேற்றதாயும் இருத்தல் வேண்டும்;
 - (இ) அக்கட்டிடத்தின் தாழ்வாரங்கள் நிலத்திலிருந்து ஆறடிக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்;
 - (ஈ) அக்கட்டிடத்திலுள்ள அறை ஓவ்வொன்றிற்கும் திறந்துவிடக் கூடிய ஜன்னல்கள் இருக்கவேண்டும். ஜன்னல்கள் திறந்திருக்கும்போது அவற்றின் பரப்பு தரையின் டென்சு னோட்டமான பரப்பில் பதினாற்தில் ஒரு பங்குக்குக் குறையாததாக இருத்தல் வேண்டும்;

(உ) அக்கட்டிடத்தின் அறை ஒவ்வொன்றினதும் சவாகள ஏழு அடிக்குக் குறையாத உயரமுள்ளனவாயும் செங்கல்சால், கல்லால் அல்லது "கடிக" கல்லால் கட்டப்படவாயும் இருத்தல் வேண்டும்;

(ஊ) அச்சவாகளின் உட்பக்கம் தரையிலிருந்து நான்கடி உயரத்துக்காவது சீமெந்து பூசப்பட்டு மீதம் சண்ணும்புச் சாந்து பூசி, வெள்ளையடிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

88. (1) ஏதும் அருவருக்கத்தக்க, அல்லது அபாயகரமான வியாபாரத்தின் பொருட்டு ஒரு லைசென்ஸ் வழங்கப்பட்டிருந்து அந்த லைசென்ஸ் எக்கால எல்லைக்கு வழங்கப்பட்டதோ அக்கால எண்ணக்குள் அந்த வியாபார நோக்கத்துக்கு பாவிக்கப்படும் கட்டிடம் எதுவும் 87 ம் உபவிதியின் ஏற்பாடுகளுக்கு இணக்கமாயிராதுபோனால், வைத்திய சுகாதார உத்தியோகத்தின சிபார்சின் பேரில் அக்கிராசனர், லைசென்ஸ் பெற்றவருக்கு ஒரு அறிவித்தல் கொடுக்கக்கூடிய அந்த அறிவித்தலில் சொல்லப்படும் ஒரு திகதிக்கு முன்னர் அந்தக் கட்டிடத்தை அந்த ஏற்பாடுகளுக்கு இணக்கமாக்குவதற்கு அவசியமான எல்லாக் கருமங்களையும் செய்யும்படி அவரைக் கேட்கலாம்.

(2) இந்த உபவிதியின் (1) ம் பந்தியின்படியான அறிவித்தல் ஒன்று வழங்கப்பெற்ற, அருவருக்கத்தக்க அல்லது அபாயகரமான வியாபாரம் எதுவும் நடத்துவதற்கான ஒரு லைசென்ஸ் வைத்திருக்கும் எவரும் அந்த அறிவித்தலில் சொல்லப்படும் காலத்துக்குள் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறலாகாது.

89. 88 ம் உபவிதியின்படியான ஒரு அறிவித்தல், அருவருக்கத்தக்க அல்லது அபாயகரமான வியாபாரம் எதுவும் நடத்துவதற்கான ஒரு லைசென்ஸ் வைத்திருப்பவர் அந்த வியாபாரத்தை நடத்தும் தலத்தில் ஓட்டிவிடப்பட்டால் அல்லது அவரால் அதைத்தலத்தில் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கும் எவரிடமேனும் விடப்பட்டால் அவரிடம் கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும்.

90. அருவருக்கத்தக்க, அல்லது அபாயகரமான வியாபாரம் எதையும் நடத்துவதற்கு ஒரு லைசென்ஸ் வைத்திருப்பவர் —

- (அ) அவ்வியாபார நோக்கத்துக்குப் பாவிக்கப்படும் ஒவ்வொரு கட்டிடத்தினதும் தரையின் மீதுமே கூட்டிச் சத்தப்படுத்துக்கவும்;
- (ஆ) அக்கட்டிடம் ஒவ்வொன்றினதும் சவாகளுக்கு ஒவ்வொரு பனளி ரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது வெள்ளையடிப்பிக்கவும்,
- (இ) அந்த வியாபாரத்திற்கு பாவிக்கப்படும் எல்லா உபகரணங்களையும், ஆயுதங்களையும், பாத்திரங்களையும் சத்தமாக வைப்பிக்கவும்,
- (ஈ) எல்லாக் குப்பையையும், கூட்டிச் சேர்த்த கஞ்சல்களையும், துண்டு துண்டுகளையும், கழிவுப்பொருட்களையும் மேற்கொண்டு வியாபார விவகாரங்களுக்கு உள்சாக்க உப பொருட்களையும் ஒரு மூடியுள்ள கொள்கலத்திலிட்டு அந்த வியாபாரம் நடைபெறாவிட்டிருந்து தினமும் அகற்றுவிக்கவும் வேண்டும்.

91. அருவருக்கத்தக்க அல்லது அபாயகரமான வியாபாரம் எதையும் நடத்துவதற்கு லைசென்ஸ் வைத்திருக்குமொருவர், கிணறு, ஏரி, ஆறு, நீரோடை, வாய்க்கால், வெட்டாறு குளம் அல்லது வேறு உள்சாக்க நீர் நிலை எதையும் கெடுக்கவோ அல்லது அசத்தப்படுத்தவோ கூடாது.

92. அருவருக்கத்தக்க அல்லது அபாயகரமான வியாபாரம் எதையும் நடத்துவதற்கு லைசென்ஸ் வைத்திருக்குமொருவர் அயலில் உள்சாக்கங்களுக்கு தொல்லை விளைவிக்கக்கூடிய அல்லது அவர்களின் ஆரோக்கியத்துக்கு அல்லது சௌகரியத்துக்கு தீங்கு உண்டாக்கக்கூடிய எந்த விதத்திலும் அந்த வியாபாரத்தை நடத்தலாகாது.

93. அருவருக்கத்தக்க அல்லது அபாயகரமான வியாபாரம் எதையும் நடத்துவதற்கு லைசென்ஸ் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அந்த வியாபாரத்தை நடத்துகையில் வெளிப்படும் அருவருக்கத்தக்க ஆவிகள் அல்லது வாயுக்கள் எதையும்—

- (அ) அவை தீங்கான அல்லது அருவருப்பான பயன் உண்டுபண்ணாமல் காற்றில் வியாபிக்கக்கூடிய முறையிலும் உயரத்திலும் வெளிப்படக்கூடாது;
- (ஆ) நேரடியாக நெருப்புக்குள் அல்லது ஒரு கண்கரண உபகரணத்துக்குள் செலுத்துகக்க வேண்டும்.

94. அக்கிராசனா அல்லது வைத்திய சுகாதார உத்தியோகத்தா அல்லது சுகாதாரப் பரிசோதகர் அல்லது அக்கிராசனரால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பெற்ற சங்கத்தின் உத்தியோகத்தா எவரும் நியாயமான எல்லா நேரங்களிலும் அருவருக்கத்தக்க அல்லது அபாயகரமான வியாபாரம் எதுவும் நடைபெறும் எந்த தலத்துக்குள்ளும் பிரவேசித்தலும் அதைச் சோதித்தலும் நீதியாகும். லைசென்ஸ் பெற்றவா அல்லது அதற்குப் பொறுப்பாளியாக உள்ளவா சோதனை நடத்துவதற்கு அனுமதித்தல் வேண்டும்.

95. அருவருக்கத்தக்க அல்லது அபாயகரமான வியாபாரம், எதையும் நடத்துவதற்கு லைசென்ஸ் வைத்திருக்குமொருவர் 85 ம் உபவிதியின்படி பெற்ற லைசென்ஸை—
 (அ) 85 ம் உபவிதியின் (1) ம் பந்தியின்படியான அறிவித்தல் வெளிவராமல் மாண-இடத்தில் மாட்டிவைக்க வேண்டும் அல்லது அந்த லைசென்ஸ் மறுபடிவைக்க முடியாதவிடத்து அந்த லைசென்ஸின் இலக்கமும் அந்த லைசென்ஸை வைத்திருப்பவரின் பெயரும் தெளிவாகத் தீட்டப்பட்ட பலகை யொன்றை அத்தலத்தில் ஒரு பிச்சிதமான இடத்தில் மாட்டிவைப்பிக்க வேண்டும்.

மாடுகளையும், ஆடுகளையும், பன்றிகளையும் வைத்திருத்தலும் பட்டியடைத்தலும்

96. எத்தலத்திலேனும் குடியிருப்பவர், குடியிருக்கும் வீடு எதிலும் இருந்து ஐம்பது அடி அல்லது அதற்க்கிமமான தூரத்திலுள்ள ஒரு அடைப்புக்குள் அன்றி மாடு, ஆடு அல்லது பன்றி எதையும் வைத்திருக்கலாகாது.

97. எத்தலத்திலேனும் குடியிருப்பவர், கிராமப் பகுதியில் வசிக்கும் அல்லது பொதுத் தெரு எதையும் பாவிக்கும் எவருக்கும் தொல்லை விளைக்கத் தக்கதாக ஆடு, மாடு அல்லது பன்றி எத்தருமான அடைப்பு எதையும் வைத்தலாகாது.

98. மாடு, ஆடு அல்லது பன்றி எதுவும் இருக்கும் சூழல் அல்லது கட்டிடம் எதிலும் குடியிருப்பவர் அத்தலத்தின் அல்லது கட்டிடத்தின் ஒவ்வொரு பாகத்தையும் தேவைகற்றே அடிக்கடி நன்றாக கழுவுகக்க வேண்டும்.

99. மாடு, ஆடு அல்லது பன்றி எதுவும் இருக்கும் தலம் அல்லது கட்டிடம் எதிலும் குடியிருப்பவர் அக்கிராசனரால் அல்லது அத்தலத்தை அல்லது கட்டிடத்தை சோதிப்பதற்கு அவரால் எழுத்தில் முறைப்படி அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் எவரையும் நியாயமான எச்சமத்திலும் தடையின்றி உட்பிரவேசிக்க விடவேண்டும்.

மேலே தொக்கும் மரங்கள்

100. (1) எந்த மரமும் அல்லது அம்மரத்தின் கீழ், காய அல்லது அம்மரத்தின் வேறு பாகம் ஏதும் பெருவழி மார்க்கமாகச் செல்வோரின் பத்திரத்துக்கு ஆபத்து விளைக்கும் போலிருந்தால், அக்கிராசனா அந்த மரம் நிற்கும் காணியின் சொந்தக்காரருக்கு அல்லது குடியிருப்பவருக்கு எழுத்தது மூலமான ஒரு அறிவித்தல் கொடுத்து அந்த அறிவித்தலில் சொல்லப்படும் காலத்துக்குள், ஏதோ விஷயத்திற்கேற்ப, அந்த மரத்தை அல்லது கீழையை, காய அல்லது அம்மரத்தின் வேறு பாகத்தை வெட்டி அகற்றுமாடி அல்லது கட்டிப் பாதுகாப்பளிக்கப்படிக் கேட்கலாம்.

(2) இந்த உபவிதியின் (1) ம் பந்தியின்படி ஒரு அறிவித்தல் வழங்கப்பெற்ற சொந்தக்காரர் அல்லது குடியிருப்பவர் ஒவ்வொருவரும் அந்த அறிவித்தலின் நியமங்களை அதில் சொல்லப்படும் காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்

காணியும் சொத்தும

101. அமலம், மடம், திறந்த வெளி அல்லது பொதுஜனங்கள் இளைப்பாறும் இடம் எதையும் ஒருவரும் அழிக்கவோ, பழுதாக்கவோ அல்லது அதன் உபயோகத்தில் வேறுவகையில் தலையிடவோ கூடாது.

102. சங்கத்துக்கு உரித்தாக்கப்பட்ட அல்லது சங்கத்தின் ஆதிக்கத்திலுள்ள பாது அல்லது பொது நிலம் எதையும் ஒருவரும் அழிக்கவோ, பழுதாக்கவோ அல்லது கூட்டிப் பிடிக்கவோ கூடாது.

103. அக்கிராசனரின் அதிகாரமின்றி எவரும் பாது அல்லது பொது நிலம் எதிலும் இருந்து மண்ணை, மண், கல் அல்லது வளரும் செடிகளை அல்லது மரங்களை எதையும் அகற்றவோ அல்லது பாது அல்லது பொது நிலம் எதனதும் கழற்சாப்பை அவகையில்லேனும் மாற்றவோ அல்லது கெடுக்கவோ கூடாது.

104. அக்கிராசனரிடமிருந்து ஒரு அனுமதிப்பத்திரம் இல்லாமல் சங்கத்துக்கு உரித்தாக்கப்பட்ட பொது நிலம் எதையும் குதிரை, மாடு ஆடு, செம்மறியாடு அல்லது பன்றி எதையும் மேயக்கடவோ அல்லது மேயவிடவோகூடாது

105 (1) அதற்கென அக்கிராசனரால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பெற்ற எவரும், 104 ம் உபவிதியின்படியான ஒரு அனுமதிப்பத்திரமின்றி பொது நிலம் எதிலும் மேயக்கடப்பட்டிருக்க அல்லது மேயவிடப்பட்டிருக்கக்கானும் குதிரை, மாடு, ஆடு செம்மறியாடு அல்லது பன்றி எதையும் பிடிக்கலாம்

(2) ஏதும் ஒரு குறித்த கிராமத்தின் அல்லது கிராமங்களின் உபயோகத்துக்காக சங்கத்தால் பொது மேய்ச்சல் நிலம் எதுவும் பிரத்தியேகமாக விடப்பட்டிருக்குமிடத்து அத்தகைய கிராமம் அல்லது கிராமங்கள் எதிலும் வசிக்காத எவரும் அக்கிராசனரின் எழுத்தது மூலமான அனுமதியின்றி அந்த நிலத்தில் மாடு எதையும் மேயக்கடவோ அல்லது மாடு எதையும் அலைந்து திரியவிடவோ கூடாது.

106. குறிக்கப்பட்ட கிராமம் அல்லது கிராமங்கள் எதனதும் குடிபுகுகுது மாடுகளின் உபயோகத்துக்காக பொது மேய்ச்சல் நிலம் எதையும் சங்கம் தீர்மானத்தின்மூலம் ஒதுக்கிவைக்குமிடத்து, அக்கிராசனா கிராமப் பகுதி முழுவதிலும் அத்தீர்மானத்தை தெரியப்படுத்த வேண்டும்

107. ஒரு பொது மேய்ச்சல் நிலமாக பிரத்தியேகமாக, விடப்பட்டிருக்கும் எககாணியிலுமுள்ள வேலி எதையும் எவரும் பழுதாக்கவோ அல்லது வாயில் எதையும் தடுக்கவோ அல்லது குளம் எதையும் அழுககாக்கவோ அல்லது நஞ்சிடவோ கூடாது

108. கிராமப் பகுதிக்கு வெளியே உள்ளவாக்குக்கு உடமையான மாடுகள் (பயிர்ச் செய்கையின் பொருட்டு தற்காலிகமாக கிராமத்துக்குள் கொண்டுவரப்பட்ட, எருமைகள் நீங்கலாக), அக்கிராசனரின் எழுத்ததுமூலமான அனுமதியுடன், சங்கத்தின் ஆதிக்கத்திலுள்ள பொது மேய்ச்சல் நிலம் எதிலும் ஒரு மாட்டுக்கு ஒரு மாதத்துக்கு ஐம்பது சதம வீதம் கட்டணம் செலுத்தி மேய விடப்படலாம்.

பெருவாரி நோய், பிரதேச நோய் அல்லது தொற்று நோய்

109. (1) - பெருவாரி நோய் அல்லது பிரதேச நோய் அல்லது தொற்று நோய் பிடித்திருப்பவர் இருக்கும் வீடு அல்லது கட்டிடம் எதனதும் வெளிப்படற்கு ஒரு பிரதித்தமான பகுதியில் அக்கிராசனராவது அல்லது அவரால்

முறைப்படி எழுதவில் அநிகாரமளிக்கப்பட எவராவது ஒரு அடையாளத்தை வைப்பதும் அல்லது வைப்பதும் அந்த அடையாளத்தை அவர் அவசிய மென்றெண்ணுகிற காலத்துக்கு அப்படியே இருக்கவேண்டும் நீதியாகும்.

(2) அக்கிராசனரின அனுமதியின்றி எவரும் இந்த உபவிதியின (1) ம பந்தியில் சொல்லப்படும் அடையாளத்தை அகற்றவோ அல்லது அழிக்கவோ கூடாது.

110 உபவிதி 109 ல் சொல்லப்படும் நேரம் எதுவும் பீடித்தான எந்தச் சூழ்நிலையையும் அல்லது வேறு எவரையும் எவரும் வேண்டுமென்று தெரு, பானை அல்லது பொது இடம் எதிலும் வெளிக்காட்டவோ அல்லது அங்கு கொண்டுசெல்லவோ கூடாது.

111 உபவிதி 110 ல் சொல்லப்படும் நேரம் எதுவும் பீடித்தான எவராவது எவரேனும் வேண்டுமென்று தெரு, பானை, அல்லது பொது இடம் எதற்குள்ளும் போய்திரியலாகாது.

112. உபவிதி 109 ல் சொல்லப்படும் நேரம் எதுவும் பீடித்த எவராவது இறந்தால், அந்த மரணம் சம்பவித்த தலத்தின் சொந்தக்காரர் அல்லது அதில் குடியிருப்பவர அல்லது இறந்தவரின் வளர்ந்த நெருங்கிய ஆண் உறவினரே அவரைக் கெதியாக அடக்கம் அல்லது தகனம் செய்வதற்குப் பொறுப்பாளியாவார். அதற்கைய சொந்தக்காரர், குடியிருப்பவர் அல்லது உறவினர் இல்லாவிடால் அல்லது அந்தச் செய்யாவிடால் சங்கம் அப பிரேதத்தை அடக்கம் அல்லது தகனம் செய்கிக வேண்டும் அதனால் நேரும் செலவு, சங்கத்தைக் வரும்தியான ஒரு கட்டணப்போல, அந்த சொந்தக்காரரிடமிருந்து, குடியிருப்பவரிடமிருந்து அல்லது ஆண் உறவினரிடமிருந்து அறவிடப்படலாம்.

வாகனப் போக்குவரண கிரமப்படுத்தல்

113. எந்த விதமான அல்லது வகையான வாகனத்தையும் ஒருவரும் இரவு வேளைகளில் சிராமப் பகுதிகளுக்கு உள்ள தெரு அல்லது பாதை எதிலும் அந்த வாகனத்தின் முகப்பின இரு பக்கங்களிலும் கொளுத்திய விளக்கு அல்லது லாமபு இல்லாமல் இருந்தோ அல்லது தளளியோ அல்லது செலுத்தியோ செல்லலாகாது.

114. சூரியாஸ்தமனத்திற்கும் சூரியோதயத்திற்கும் மிடையேயுள்ள நேரத்தில் ஒருவரும் சிராமப் பகுதிகளுக்கு உள்ள எதும் தெரு அல்லது பாதை வழியாக எந்த மிருகத்தையும் ஒரு வெளிச்சமின்றிக் கொண்டுசெல்லவோ அல்லது ஓட்டிச் செல்லவோ கூடாது.

115. தனி பாத விசை துவிச்சக்கர வண்டி எதுவும் எவராவது தெரு அல்லது பாதை எதிலும் சவாரி செய்யப்படுகையில் அல்லது உருட்டிச்செல்லப் படுகையில்—

- (1) அவர் அந்த துவிச்சக்கர வண்டியில் வேறு யாரையும் ஏற்றிச் செல்லக் கூடாது, மேலும்
- (2) வேறு ஒருவர் அந்த துவிச்சக்கர வண்டியில் தமமை ஏற்றிச்செல்லச் செய்யவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது.

இறைச்சிக்கடைகள்

116. அதற்கென அக்கிராசனரிடமிருந்து முறைப்படி பெற்றுக்கொள்ளப் பட்ட ஒரு லைசென்ஸின பேரிலன்றி ஒருவரும் ஒரு இறைச்சிக்கடையை தாபிக்கவோ அல்லது வைக்கவோ கூடாது. அத்தகைய லைசென்ஸ் ஒவ்வொன்றும் 155 ம உபவிதியின்படி முந்தியே அழிக்கப்படலான்றி, அது எவ்வருடத்துக்கு வழங்கப்பட்டதோ அவ்வருடம் டிசெம்பர் மாதம் 31 ந் திகதியன்று வலியற்று முடிவுறும்.

117. ஒரு இறைச்சிக்கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் அவருடைய தலத்துக்கு வெளியே துலக்கமான ஓரிடத்தில் அவருடைய பெயரும் "லைசென்ஸ் பெற்ற இறைச்சிக்கடை" என்ற வாக்கியத்தொடரும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று பாணிகளிலும் துலக்கமாக தீட்டப்பெற்ற பலகை ஒன்றைத் தூக்கிவிட வேண்டும்.

- 118. ஒரு இறைச்சிக்கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும்—
 - (அ) வேலையாட்களையாவதும் பெயர்களும் விலாசங்களுமடங்கிய ஜாபிதா ஒன்றை, அக்கிராசனராவது அல்லது அவரால் எழுத்தில் அதிகார மளிக்கப்பெற்ற எவருடையது நியாயமான எல்லா நேரங்களிலும் பார்க்கவிரிவுதற்குக் கிடைக்கக்கூடியதாக அத்தலத்தில் வைப்பிக்கவும்;
 - (ஆ) வருடந்தோறும் மாச, ஜூன், செப்டெம்பர், டிசெம்பர் மாதங்களிலும் அக்கிராசனா எழுத்துமூலம் கட்டளையிடும் வேறு சமயங்களிலும், அழுத்தமான ஓடுகள் பாவப்பட்டு அல்லது சீமெந்து பூசப்பட்ட பகுதிகள் நீங்கலாக, ஒவ்வொரு அறையின் சுவர்களுக்கும வெண்கலம் அழிக்கவும்;
 - (இ) வருடந்தோறும் மாச, ஜூன், செப்டெம்பர், டிசெம்பர் மாதங்களிலும் அக்கிராசனா எழுத்துமூலம் கட்டளையிடும் வேறு சமயங்களிலும் மரவேலைகளுக்கு வெண்கலம் அழிக்கவும் அல்லது மை பூசப்பட்டிருப்பின் வெந்நீரும் சவர்க்காரமும் கொண்டு கழுவிக்கவும்;
 - (ஈ) தரையையும், சுவர்களின் ஓடு பரப்பப்பட்ட அல்லது சீமெந்து பூசப்பட்ட பாகங்களையும், மேசைகளையும், வெட்டுக்குறியினையும் தினமும் ஒருமுறை லைசென்ஸில் சொல்லப்படும் நேரத்தில் சுரண்டிக் கழுவிக்கவும்;

- (உ) இறைச்சிக்கடையின் பாலிகரும் கொக்கிளையினத்தையும் மினுக்கி குருப்பிடிக்காது வைப்பிக்கவும்
- (ஊ) தலத்தில் ஒவ்வொரு பகுதியையும், எல்லாத் தளப்பாடங்களையும் பாத்திரங்களையும், உபகரணங்களையும், சுத்தமாகவும் நன்னிலையிலும் வைப்பிக்கவும்,
- (எ) தலத்தில் ஒரு சுகாதாரக் குப்பைத் தொட்டி வைப்பிக்கவும்;
- (ஏ) எந்த வேலையாளும் சுலபமாக அடையக்கூடியதாக தலத்தில் ஒரு துப்பற படிக்கத்தையாவது வைப்பிக்கவும்;
- (ஐ) எல்லாக் குப்பையையும் துத்தறாகத் தகட்டினால் அல்லது துத்தறாகப் பூசிய இரும்பினால் செய்யப்பட்ட மூடியுள்ள கொள்கை மொன்றில் போட்டு தலத்திலிருந்து தினமும் அகற்றிச் சுத்தம் செய்யக்கவும்;
- (ஐ) தலத்தில் தேவைக்குப் போதிய அளவான குடி தண்ணீர் வைப்பிக்கவும்,
- (ஒ) இறைச்சிக்கடைகள் பற்றிய இந்த உபவிதிகளின் பிரதி ஒன்றை சட்டமிட்டு தலத்தில் ஒரு துலக்கமான இடத்தில் தூக்கருவிக்கவும் வேண்டும்

119 அதற்கென வைக்கப்பட்ட ஒரு துப்பற படிக்கத்தக்குள் அன்றி, ஒரு இறைச்சிக்கடைக்குள் ஒருவரும் துப்பக்கூடாது.

120. ஒரு இறைச்சிக்கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் லைசென்ஸ் பெற்ற தலத்தை எவ்வகை இல்லாமல் வைத்திருப்பதோடு அத்தலத்திலுள்ள எல்லா எலிவளங்களையும் அவற்றைக் கண்டவுடன் கண்ணாடித்துண்டுகளைக் கொண்டு அடைத்து சாந்து பூச செய்தல் வேண்டும்.

121. ஒரு இறைச்சிக்கடையின் லைசென்ஸ்காரர் எவரும் அக்கடையை சம்பந்தப்படுகான ஒரு இடமாகவோ அல்லது ஏதும் மிருகத்தை அல்லது பறவையை அல்லது அக்கடைக்கு அவசியமான பொருளல்லாத ஏதும் பொருளை வைப்பதற்கான இடமாகவோ பாவிக்கவிலாகாது.

122. ஏதும் சமூகநேரம், ஓட்டுநேரம் அல்லது தொற்றுநேரம் பீடித்த அல்லது அத்தகைய ஏதும் நேரம் பீடித்திருக்கும், எவருக்கும் சமீப காலத்தில் பணிவிடைசெய்த எவரேனும் நேரம் தொற்று கால எல்லையும் காத்தற கால எல்லையும் கழியும் வரை இறைச்சிக்கடைக்குள் செல்லவோ (அக்கடைக்கு அல்லது அக்கடையிலிருந்து இறைச்சியை எடுத்துச் செல்லுதல் உட்பட) அக்கடையோடு சம்பந்தப்பட்ட காரியங்கள் எதிலும் பங்குபற்றவோ கூடாது.

123. அக்கிராசனராவது அல்லது அவரால் எழுத்தில் அதிகாரமளிக்கப் பெற்ற எவருடையது நியாயமான எல்லா நேரத்திலும் இந்த இறைச்சிக்கடைக்குள்ளும் பிரவேசிப்பதும் அதனை சோதனைசெய்வதும் நீதியாகும். லைசென்ஸ்காரர் அல்லது அக்கடைக்குப் பொறுப்பாளியாக இருப்பவர அவசியமான சகல உதவிகளையும் அவருக்குச் செய்தல் வேண்டும்.

124. ஒரு இறைச்சிக்கடையின் லைசென்ஸ்காரர் எவரேனும் சங்கத்தின் பரிபாலனை எல்லைக்குள் இருப்பதும் ஆடுமாட்டியோடுபற்றிய சட்டத்தின் (அத்தியாயம் 201) 21 ம பிரிவின்படி வெளியாக்கப்படுத்தப் பிரகடனம் செய்யப்பட்டதுமான ஒரு பொது மிருகங்களைக் கொலும்பித்தில் அல்லது அசட்டத்தின் 11 ம பிரிவின்படி அந்நோக்கத்துக்கென நியமிக்கப்பட்ட ஒரு இடத்தில், அசட்டத்தின் 14 ம பிரிவின்படி வழங்கப்பட்ட ஒரு அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு கொல்லப்பட ஒரு மிருகத்தின் இறைச்சியல்லாத வேறு இறைச்சி எதையும் விற்கவோ அல்லது விற்பதற்கு வைக்கவோ கூடாது.

125. ஒரு இறைச்சிக்கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் தினமும் காலை 7 மணி முதல் 10 மணிவரையும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணிவரையும் அக்கடையை இறைச்சி விற்பதற்குத் திறந்து வைத்திருந்தல் வேண்டும்.

மீன் கடை

126. அதன் பொருட்டு அக்கிராசனரிடமிருந்து முறைப்படி பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு லைசென்ஸின பேரிலன்றி ஒருவரும் ஒரு மீன்கடையை தாபிக்கவோ அல்லது வைக்கவோ கூடாது. அத்தகைய லைசென்ஸ் ஒவ்வொன்றும் 155 ம உபவிதியின்படி முந்தியே அழிக்கப்படலான்றி, அது எந்த வருடத்துக்கு வழங்கப்பட்டதோ அந்த வருடத்து டிசெம்பர் மாதம் முடிபடுத்தாராந் திகதி அன்று வலியற்று முடிவுறும்.

127. ஒரு மீன்கடையாக பாவிக்கப்பட்டுள்ள தலம் கீழ்க்காணும் தேவைகளுக்கு இணக்கமாக இருந்தாலன்றி, மீன் கடையொன்றை வைப்பதற்கான ஒரு லைசென்ஸ்க்கு ஒருவரும் உரித்துள்ளவராகார்:—

- (அ) அந்தத் தலம் பழுதில்லாமலும் நல்ல காற்றுடனும் நல்ல வெளிச்சம் உள்ளதாயும் ஒவ்வொரு அறையும் திறக்கக்கூடிய ஜனனல்களையுடையதாயும் ஜனனலைத் திறந்தால் அதன் பரப்பு வெள்ளோட்டமான தலைப்பரப்பின் பதினைந்தில் ஒரு பாகத்துக்குக் குறையாமலும் இருத்தல் வேண்டும்.
- (ஆ) ஒவ்வொரு பகுதியிலுமுள்ள ஒவ்வொரு அறையினதும் சுவர்கள் எழு அடிக்குக் குறையாத உயரமுள்ளனவாகவும் அழுத்தமான ஓடுகளால் மூடப்பட்ட அல்லது சீமெந்து, பூசப்பட்ட பாகங்கள் நீங்கலாக சுண்ணாம்புச் சாந்து பூசி வெண்கலம் அழிக்கப்பெற்றும் இருத்தல் வேண்டும்.
- (இ) தாமவாரங்கள் யாவும் நிலத்திலிருந்து ஆடு அடி உயரத்திலாவது இருத்தல் வேண்டும்.

- (11) மாவேலைகள யாவும் மை பூசப்பட்டு அல்லது வெள்ளையடிக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.
- (12) தரை அழுத்தமாக சீமெந்து பூசப்பட்டதாயும், சீமெந்தினால் கட்டப் பட்டு சீமெந்தினால் பூசப்பட்டு ஒரு வாளிக்குள் வடியும் ஒரு காணுக்குள் கவியப்பெற்றதாயும் இருத்தல் வேண்டும்.
- (13) தலத்தில் இருக்கும் மீன் வைக்கும் மேசை ஒவ்வொன்றும் நாகத்தகட்டினால் அல்லது வேறு ஊரூத வஸ்துவால் மூடப் பட்டிருத்தல் வேண்டும்.
- (14) அந்தத்தலம் மலசலகூடம், மலசகுழி, பசுநீக்குவியல் அல்லது திறந்த காண எதிலுமிருந்து 50 அடி தூரத்திலாவது இருத்தல் வேண்டும்.
- (15) அத்தலத்தில் அல்லது அதோடு நேரடியான தொடர்புள்ள மலசகுழி, மலசலகூடம் அல்லது சாம்பறகுழி ஒன்றும் இருத்தலாகாது.

128. மீன் கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் அவரது தலத் துக்கு வெளியே துலக்கமான ஓரிடத்தில் "லைசென்ஸ் பெற்ற மீனகடை" என்ற வார்த்தைகள், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும், தமிழிலும் துலக்க மாகத் தீட்டப்பெற்ற பலகையொன்றை தூக்கிவிடவேண்டும்.

129. மீன் கடையின் லைசென்ஸ்காரர், ஒவ்வொருவரும் ஒரு வருடத்தில் நான்கு தடவைகளாவது மார்ச், ஜூன், செப்டெம்பர், டிசெம்பர் மாதங் களிலும் அகிராசனரால் எழுத்தில் கட்டளையிடப்படும் வேறு சமயங்களிலும் அந்த மீன் கடையின் பாகமாக அமைந்துள்ள ஒவ்வொரு அறையின் சுவர்களிலும் அழுத்தமான ஓடுகளால் மூடப்பட்ட அல்லது சீமெந்து பூசப் பட்ட பகுதிகள் தவிர்ந்த மறப பகுதிகளுக்கு வெள்ளையடிப்பித்து மர வேலைகளை தடுத்துக் கொடுக்க வேண்டும் வெள்ளையடிப்பித்து அல்லது மை பூசப்பட்டிருந்தால் வெந்நீரும் சுவரகாரமும் கொண்டு சுழலிக்க வேண்டும்.

130. மீன்கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் தினமும் லைசென் லில் சொல்லப்படும் நேரத்தில் தரையையும், சுவர்களின் ஓடுதிகப்பெற்ற அல்லது சீமெந்து பூசப்பெற்ற பாகங்களையும் மேசைகளின் மேற்தளங்களையும் வெட்டுக் குற்றிகளையும் சரண்டிக் சுழலிக்க வேண்டும். அவர் மீன்களைத் தூக்கும் கொக்கிளை மினுக்கி துருப்பிடிக் காமல் வைப்பிக்க வேண்டும்.

131. மீன்கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் மீனைப் போட்டு வைத்தல், ஆயத்தமசெய்தல் அல்லது விறல் சம்பந்தமாகப் பாவிக்கும் அந்த மீன் கடையின் ஒவ்வொரு பகுதியையும், சுற்றுப்புறங்களையும், கானகளையும், தளபாடங்களையும் பாண்டங்களையும் உபகரணங்களையும் பழு தில்லாமலும் சுத்தமாகவும் ஏதேனும் காண, மலசகுழி அல்லது வேறு அசுஷியத்திலிருந்து எழும் தர் நாற்றம் இல்லாமலும் வைத்திருக்க வேண்டும்.

132. மீன் கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் லைசென்ஸ்பெற்ற தலத்தில் வேலைசெய்யவர்களுக்கு எளிதில் கிடக்கூடியதாக அத்தலத்தில் ஒரு சுகாதாரக் குப்பைத் தொட்டியையும் குறைந்தபட்சம் ஒரு எச்சிற படிக்கத் தையும் வைப்பிக்க வேண்டும்.

133. மீன் கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் லைசென்ஸ்பெற்ற தலத்தை எலிகள் இல்லாமல் வைத்திருப்பதோடு எல்லா எலிவீன்களையும் கண்ணாடித் துண்டுகளைப் போட்டு அடைத்து சீமெந்து பூசிவிட வேண்டும்.

134. எவரும் லைசென்ஸ்பெற்ற தலத்தில் எககாரணத்தை முன்னிடும் மிருகம் அல்லது பறவை எதையும் வைத்திருக்கலாகாது.

135. எவரும் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் ஒரு எச்சிற படிக்கத்தக் குள் அன்றி, மீன்கடைக்குள் துப்பக்கூடாது.

136. ஏதும் தொற்று நோய், ஓட்டு நோய் அல்லது சரும நோய் பீடித்த அல்லது சமீப காலத்தில் பீடித்திருந்த அல்லது அத்தகைய நோய் ஒன்று பீடித்திருக்கும் எவருக்கும் சமீப காலத்தில் பணிவிடைசெய்த எவரும் ஒரு மீன் கடைக்குள் செல்லவோ அல்லது அங்கு மீனைப் போட்டுவைப்பதில் ஆயத்தம் செய்வதில் அல்லது விற்பதில் அல்லது அங்கு அல்லது அங்கிருந்து ஏதும் மீனை எடுத்துச்செல்வதில் பங்குபற்றவோ கூடாது.

137. மீன் கடைக்கு லைசென்ஸ பெற்றவா, 134 ம உபவிதியையாவது அல்லது 135 ம உபவிதியையாவது அல்லது 136 ம உபவிதியையாவது எவரேனும் மீற விடலாகாது.

138. லைசென்ஸ பெற்ற தலத்தில் மீனைப் போட்டுவைக்க, ஆயத்தமசெய்ய அல்லது விறக உபயோகிக்கப்படாத வேறு தளபாடத்தை, துணியை, படுக்கும் பாய்களை அல்லது வேறு பொருட்களை ஒருவரும் வைத்தலாகாது.

139. மீன் கடைக்கு லைசென்ஸ பெற்றவா மீன் கடையுடன் சமமான மட்டத்திலிருப்பதும் அதே கட்டத்தின் பாகமாக அமைந்துள்ளதும் என்ற இடத்தையும், அது தரைவிலிருந்து மசு வரையும் உள்ள ஒரு பிரிக்கும் சுவரின் தூக்கமாக பிரிக்கப்பட்டிருந்தாலன்றியும் திறந்துவிட்டால் தரைப்பரப்பில் பதினாறுநிலை ஒரு பாகத்துக்குக் குறையாத பரப்புள்ள ஒரு வெளிப்புற ஜன்னல் அத்தகைய படுக்கும் இடத்துக்கு இருந்தாலன்றியும், படுபத்தறகு பாவிக்கவிலலாகாது.

140. ஒரு மீன் கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் லைசென்ஸ பெற்ற தலத்தில் குடிபத்தறகேற்ற தண்ணீர் போதிய அளவு வைத்திருத்தல் வேண்டும்.

141. மீன்கடையின் லைசென்ஸ்காரர் ஒவ்வொருவரும் லைசென்ஸ பெற்ற தலத்தை மீன் விற்பதற்கு தினமும் திறந்து வைத்திருத்தல் வேண்டும்.

பழங்கள், காய்கறிகள் விற்கும் கடைகள்

142. அதன் பொருட்டு அகிராசனரிடமிருந்து முறையப்படி பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு லைசென்ஸின் பேரிலன்றி ஒருவரும் பழங்கள் அல்லது காய்கறிகள் விற்கும் கையொன்றை தாபிக்கவோ அல்லது வைக்கவோ கூடாது. அத்தகைய லைசென்ஸ் ஒவ்வொன்றும், அது 15 ம உபவிதியின்படி முந்தியே அழிக்கப்பட்டாலன்றி, எந்த வருடத்துக்கு வழங்கப்பட்டதோ அந்த வருடத்து டிசெம்பர் மாதம் முடிவடைந்ததொன்றை திகதியன்று வலியற்று முடிவுறும்.

143. பழங்கள் அல்லது காய்கறிகள் விற்கும் ஒரு கையொரு பாவிக்கப்பட விரும்பும் தலம் கீழ்க்காணும் தேவைகளுக்கு இணக்கமாக இருந்தாலன்றி பழங்கள் அல்லது காய்கறிகள் விற்கும் கையொன்றை வைப்பதற்கான ஒரு லைசென்ஸுக்கு ஒருவரும் உரிதானவராகாது. —

(அ) அந்தத் தலம் பழுதில்லாமலும் நல்ல காற்றோட்டமும் நல்ல வெளிச் சூழும் உள்ளதாயும் ஒவ்வொரு அறையும் திறக்கக்கூடிய ஜன்னல் கையுடையதாயும் ஜன்னலைத் திறந்தால் அதன் பரப்பு வெள னோட்டமான தரைப்பரப்பில் பதினாறுநிலை ஒரு பாகத்துக்குக் குறையாமலும் இருத்தல் வேண்டும்.

(ஆ) ஒவ்வொரு அறையினதும் சுவரான ஏழு அடிக்குக் குறையாத உயர் முள்ளானவாகவும் அழுத்தமான ஓடுகளால் மூடப்பட்ட அல்லது சீமெந்து பூசப்பட்ட பாகங்கள் நீங்கலாக கண்ணாடிபூசாந்து பூசி வெள்ளையடிக்கப்பெற்றும் இருத்தல் வேண்டும்.

(இ) தாழ்வாரங்கள் நிலத்திலிருந்து ஆறு அடி உயரத்திலாவது இருத்தல் வேண்டும்.

(ஈ) மாவேலைகள் மைபூசப்பட்டு அல்லது வெள்ளையடிக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.

(உ) தரை எங்கும் சீமெந்து பூசப்பட்டிருத்தல் வேண்டும்.

(ஊ) பழங்கள் அல்லது காய்கறிகள் வைக்கும் மேசை ஒவ்வொன்றும் நாகத்தகட்டினால் அல்லது வேறு ஊரூத வஸ்துவால் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

(எ) அத்தலத்தில் ஒரு சுகாதார குப்பைத் தொட்டியும் போதிய அளவு மலசல கூட வசதியும் இருத்தல் வேண்டும்.

(ஏ) அந்தத்தலம் மலசலகூடம், மலசகுழி, பசுநீக்குவியல் அல்லது திறந்த காண எதிலுமிருந்து ஐம்பது அடி தூரத்திலாவது இருத்தல் வேண்டும்.

(ஐ) அத்தலத்தில் அல்லது அதோடு நேரடியான தொடர்புள்ள மலசகுழி, மலசல கூடம் அல்லது சாம்பறகுழி ஒன்றும் இருத்தலாகாது.

மலக்கூடங்கள் கட்டுதல்

144 (1) அதற்குள் மனிதவாசத்துக்குப் பாவிக்கப்படும் எந்த வளவி னதும் சொந்தக்காரனை அல்லது குத்தகைக்காரனை ஒரு மலக்கூடத்தைக் கட்டிப் பரிபாலிக்கும்படி கேட்கவேண்டுமென்று சங்கம் ஒரு பகுதியை வரையறுக்கும்படித்து, அகிராசனா அச்சொந்தக்காரனுக்கு அல்லது குத்தகைக் காரனுக்கு எழுத்தில் அறிவித்தல் கொடுத்து சங்கம் தீர்மானித்த அதே மாதிரியானதும் அதே அளவானதும் ஒரு மலக்கூடத்தை அந்த வளவில் சங்கம் தீர்மானித்த அதே நிலையத்தில் அத்தகைய இணைப்புக் கான கண்டன கட்டுமபடி அந்தச் சொந்தக்காரனுக்கு அல்லது குத்தகைக்கார னுக்கு கட்டளையிட்டு அத்தகைய தேவைகளைத்தையும் அந்த அறிவித்தலில் குறிக்கவேண்டும்.

(2) இந்த உபவிதியின் (1) ம் பற்றியின்படி ஒரு அறிவித்தல் கொடுக்கப் பெற்ற வளவுச் சொந்தக்காரன் அல்லது குத்தகைக்காரன் ஒவ்வொருவரும் அத்தகைய எந்த அறிவித்தலும் கொடுக்கப்பெற்ற முடிவதொரு நாட்களுக்குள் அந்த அறிவித்தலில் சொல்லப்பட்ட தேவைகளுக்கு சகல வகையிலும் இணக்கமாக ஒரு மலக்கூடத்தைக் கட்டுதல் வேண்டும்.

145. அகிராசனரின அனுமதியுடனன்றி ஒருவரும் எந்தக் கிணற்றி லிருந்தும் தூறு அடி விட்டாத்தத்துக்குள் ஒரு குழிக் கக்கூசைக் கட்டவோ அல்லது பரிபாலிக்கவோ கூடாது.

கள் இருக்குதல்

146. கள் இறக்கும் மரங்களின் சொந்தக்காரர் அல்லது குத்தகைக் காரர் ஒவ்வொருவரும் அம்மரங்களை இணைப்பதற்கு காலகளுக்கு ஆறுக்குக் குறையாத நல்ல பலமுள்ள வெவ்வேறு கயிறுகளையும் கைகளுக்கு முன்றுக் குக் குறையாத நல்ல பலமுள்ள வெவ்வேறு கயிறுகளையும் பாவிக்க வேண்டும்.

147. கள் இறக்கப்படும் மரங்களின் சொந்தக்காரரால் அல்லது குத்தகைக் காரரால் பாவிக்கப்படும் ஒவ்வொரு கயிறும் ஆறுக்குக் குறையாத இழைகள் கொண்டதாக இருத்தல் வேண்டும். அத்தகைய சொந்தக்காரர் அல்லது குத்தகைக்காரர் ஒவ்வொரு மூன்று மாத முடிவிலும் அத்தகைய கயிறு ஒவ்வொன்றுக்கும், பதிலாக இடில் சொல்லப்படும் மாதிரியான புதிய கயிறு ஒன்றைப் போடுதல் வேண்டும்.

148. கள் இறக்கப்படும் பனை அல்லது தென்னமரம் என்னதும் சொந்தக்காரர் அல்லது குத்தகைக்காரர் அம்மரத்தில் ஏறுவதற்கு உப யோகிக்கப்படும் கம்பம் எதையும் நான்கு மாதங்களுக்கொரு தடவையாவது புதுப்பித்தல் வேண்டும்.

149. கள் இறக்கப்படும் மரங்களை உபயோகிக்கப்படும் கயிறுகளையும் மற்றும் உபகரணங்களையும் சோதிப்பதும் அகிராசனருக்கு அல்லது அகிராசனரால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட எவருக்கும் நியாய முறையாகும்.

பொதுஜன ஆரோக்கியம்

150. எந்த வீடும் அதில் வசிப்பவர்களின் அல்லது அயலவர்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதல் உண்டுபண்ணக்கூடிய சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றதென்றவது அல்லது பழுதடைந்த நிலையில் இருக்கின்றதென்றவது தோன்றுமிடத்து, அக்கிராசனா அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு ஒரு அறிவித்தல் கொடுப்பித்து அந்த அறிவித்தலில் சொல்லப்படும் காலத்தினை சொந்தக்காரர் இன்ன காரியத்தை செய்தல் வேண்டுமென்று கேட்கலாம்.

151. (1) 150 ம உபவிதியின்படி ஒரு அறிவித்தல் வழங்கப்பெற்ற வீட்டுச் சொந்தக்காரர் ஒவ்வொருவரும் அந்த அறிவித்தலின் நியமங்களை அதில் சொல்லப்படும் காலத்தினை நிறைவேற்றவேண்டும்.

(2) 150 ம உபவிதியின்படி வழங்கிய ஒரு அறிவித்தலின் நியமங்களை வீட்டுச் சொந்தக்காரர் ஒருவரே நிறைவேற்றத்தவறும் அல்லது மறுக்கும் இடத்து, அக்கிராசனா அவவேலையைச் செயலித்து அதனால் நேரும் செலவை, சங்கத்தினை வரும்தியான ஒரு கடனைப்போல, அச் சொந்தக்காரரிடமிருந்து அறவிடலாம்.

தேங்காய் மட்டைகள் ஊறப்போடுவதற்கான அடைப்புகள்

152 அதன் பொருட்டு அக்கிராசனரால் வழங்கப்பெற்ற ஒரு லைசென்ஸின் பேரிலன்றி, பொது எரி, ஆறு, பரவைக் கடல் அல்லது கழிமுகம் எதிலும் எவரேனும் தேங்காய் மட்டைகளை ஊறப்போடுதற்கான அடைப்பு எதையும் போடவோ அல்லது பரிபாலிக்கவோ கூடாது

153. படகுப்பாதை, கழிமுகம் அல்லது நீர்ப்பாசன வேலை எதையும் தடைசெய்யும் ஒரு அடைப்பின் பொருட்டு லைசென்ஸை வழங்கப்படலாகாது.

154 152 ம உபவிதியின்படி வழங்கப்படும் லைசென்ஸை ஒவ்வொன்றும், அது எந்த வருடத்துக்கு வழங்கப்படுகிறதோ அவ்வருடத்து டிசெம்பர் மாதம் 31 ந திகதியன்று வலியற்று முடிவுறும்

பொது

155. கிராமக்கோடு, அது விதிக்கும் வேறு ஏதும் தடைநேயோடு எந்த உபவிதிகள் சம்பந்தமாக லைசென்ஸை வழங்கப்பட்டதோ அந்த உப விதிகள் எதையும் மீறியமை எதற்கும் இருமுறை அல்லது பலமுறை குற்றவாளியாக காணப்படும் எந்த லைசென்ஸ்காரரும் லைசென்ஸை

அழித்தல் நீதியாகும் லைசென்ஸ்காரர் அதற்கைய அழித்தல் விஷயத்தில் நஷ்ட ஈடு எதுவும் பெறுதற்குப் பாததிரராகார்.

156 இந்த உபவிதிகளில்—

“ அக்கிராசனா ” எனப்பது சங்க அக்கிராசனா எனப் பொருள்படுகின்றது “ சங்கம் ” எனப்பது கிராமப் பகுதியின் கிராமச் சங்கம் எனப் பொருள் படுகின்றது.

“ கிராமப் பகுதி ” எனப்பது மட்டக்களப்பு டிஸ்திரிக்டிலுள்ள மண்முனை தென் கிழக்கு, எருவில் கிராமப் பகுதி எனப் பொருள்படுகின்றது

“ சாணம் ” எனப்பது மாடுகளின், செம்மறியாடுகளின் அல்லது வெள்ளாளடு களின் சாணம் எனப்படுகின்றது

—அட்டவணை

மாநிரிப்பத்திரம் “ A ”

சாணம் சேகரிப்பதற்கு லைசென்ஸ்

— வாசியான — எனப்பவா — 195— முதல் — 195— வரையுள்ள காலத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும் காணிகளிலிருந்து சாணம் சேகரிப்பதற்கு இத்தால் லைசென்ஸ் வழங்கப்படுகின்றது.

அக்கிராசனா,

மண்முனை தென்கிழக்கு, எருவில் கிராமப் பகுதியின் கிராமச்சங்கம் .

மாநிரிப்பத்திரம் “ B ”

— வாசியான — எனப்பவா — 195— முதல் — 195— வரையுள்ள காலத்தில் கீழே சொல்லப்படும் காணிகளிலிருந்து சாணத்தை அகற்றுவதற்கு இத்தால் லைசென்ஸை வழங்கப்படுகின்றது.

அக்கிராசனா,

மண்முனை தென்கிழக்கு, எருவில் கிராமப் பகுதியின் கிராமச் சங்கம்